

الْحَوَالِي

الابتدائية الجزء الثاني مع الترجمة باللغة التاميلية

அந்நஹ்வுல் வாழிஹ்

தொடக்க நிலை இரண்டாம் பாகம் தமிழாக்கம்

2

அரபியில்

அலீ அல்ஜாரிம், முஸ்தஃபா அமீன்

தமிழில்

மவ்லவி M. ஷேக் தாவுது மஹ்ழரி பாஜில் ஜமாலி M.A.,

வெளியீடு

UMM AL-QURA ACADEMY, SINGAPORE

ummalqurasg@gmail.com | www.uqasg.com

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

النحو الواضح

الابتدائية
الجزء الثاني مع الترجمة باللغة التاميلية

அந்நஹ்வுல் வாழிஹ்

தொடக்க நிலை இரண்டாம் பாகம் தமிழாக்கம்

2

அரபியில்

அல் அல்ஜாரிம், முஸ்தஃபா அமீன்

தமிழில்

மவ்லவி M. வேக் தாவுது மஹ்ழரி பாஜில் ஜமாலி M.A.,
பேராசிரியர், ஜமாலிய்யா அரபிக் கல்லூரி, பெரம்பூர், சென்னை 12.

வெளியீடு

UMM AL-QURACADEMY, SINGAPORE

ummalqurasg@gmail.com | www.uqasg.com

புத்தக விபரம்

பெயர்	: அந்நஹ்வுல் வாழிஹ் 2 (தொடக்க நிலை)
தமிழாக்கம்	: M. ஷேக் தாவுது மஹ்ழரி பாஜில் ஜமாஸி M.A.,
பக்கங்கள்	: 176
பதிப்பு	: பிப்ரவரி 2018 (முதல் பதிப்பு)
உரிமை	: UMM AL-QURA ACADEMY, SINGAPORE
வடிவமைப்பு	: தோழமை கிராஃபிக்ஸ், 9894360788
வெளியீடு	: UMM AL-QURA ACADEMY, SINGAPORE ummalqurasg@gmail.com www.uqasg.com

முன்னுரை

புகழனைத்தும் இறைவனுக்கே!

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நமது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், நல்லோர்கள் மற்றும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக! ஆமீன்!

அந்நஹவுல் வாழிஹ் (தெளிவான இலக்கணம்) எனும் அரபு நூலை எகிப்து நாட்டு அறிஞர்களான அலி அல்ஜாரிம் மற்றும் முஸ்தஃபா அமீன் ஆகியோர் தொகுத்துள்ளார்கள். (அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக! ஆமீன்) அல் இப்திதாயிய்யா (முதலாம் நிலை) மூன்று பாகங்களாகவும். அத்தானவிய்யா (இரண்டாம் நிலை) மூன்று பாகங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

أَعْدَقُ எனும் அடிப்படை இலக்கண சட்டம், உதாரணங்கள், ஆய்வு, பயிற்சி என இலகுவான முறையில் அமைந்திருப்பது இந்த கிதாபின் சிறப்பு அம்சங்களாகும்.

இந்த கிதாபு சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அப்டிலுல் உலமா தேர்விற்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரபு மத்ரலாக்களின் பாடத்திட்டத்திலும் உள்ளது.

இந்த கிதாபை சுருக்கமாக அடிப்படை இலக்கணச் சட்டங்கள், உதாரணங்கள், உதாரணங்களில் உள்ள தனித்தனி வார்த்தைகளுக்கு தனித்தனி அர்த்தங்கள், உதாரணங்களை மேற்கோள் காட்டி விளக்கம் மற்றும் வாக்கிய உறுப்பிலக்கணம் என அனைவருக்கும் புரியும்படி எளிமையாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்புத்தகம் அப்டிலுல் உலமா பயிலும் மாணவர்கள் மற்றும் அரபு இலக்கணத்தை உதாரணங்களோடு படித்து தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதனை மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன்.

ஆலோசனை வழங்கி ஆர்வமுட்டிய எனது ஆசிரியப் பெருந்தகை

ஜமாலிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி M. அப்துர் ரஹ்மான் பாஜில் பாகவி M.A., அவர்களுக்கும், இந்நூல் பிழைகளின்றி சிறப்பாக வெளிவர எழுத்துக்களையும் எண்ணங்களையும் சரிசெய்து ஆக்கமும் ஊக்கமும் தந்த எனது ஆசிரியப் பெருந்தகை கைரூல் பரிய்யா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி M. ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A., அவர்களுக்கும் மற்றும் எனது ஆசிரியப் பெருந்தகை சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மவ்லவி டாக்டர் V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி M.A., M.Phil., Ph.D., அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்நூல் வெளிவர சிறப்பாக வடிவமைத்த மவ்லவி Z. அப்துல் பாரி சதகி M.A., (தோழமை பதிப்பகம்) அவர்களுக்கும், இந்நூல் வெளிவருவதற்கு தகுந்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய மவ்லவி N. முஹம்மது இதரிஸ் ஜமாலி M.A., M.Phil., அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மொழி பெயர்ப்பாளர்

மவ்லவி M. ஷேக் தாவுது மஹ்ழரி பாஜில் ஜமாலி M.A.,

பேராசிரியர், ஜமாலிய்யா அரபிக் கல்லூரி, பெரம்பூர், சென்னை 12.

மொபைல் +91 97899 02272

உள்ளே...

பக்கம் எண்	தலைப்பு	புள்ளி
7.....	تَقْسِيمُ الْفِعْلِ إِلَى صَحِيحِ الْآخِرِ وَمُعْتَلِّ الْآخِرِ	الدرس - ١
11.....	الْمَنْبِيُّ وَالْمُعْرَبُ	الدرس - ٢
15.....	أَنْوَاعُ الْبِنَاءِ	الدرس - ٣
18.....	أَنْوَاعُ الْإِعْرَابِ	الدرس - ٤
24.....	أَحْوَالُ بِنَاءِ الْفِعْلِ الْمَاضِي	الدرس - ٥
29.....	أَحْوَالُ بِنَاءِ الْأَمْرِ	الدرس - ٦
36.....	أَحْوَالُ بِنَاءِ الْمُضَارِعِ	الدرس - ٧
40.....	الْإِعْرَابُ الْمَحَلِّيُّ	الدرس - ٨
43.....	الْفِعْلُ الْمُضَارِعُ الْمُعْتَلُّ الْآخِرُ وَأَحْوَالُ إِعْرَابِهِ	الدرس - ٩
50.....	الْإِسْمُ الْمُعْتَلُّ الْآخِرُ ١ - الْمَقْصُورُ وَأَحْوَالُ إِعْرَابِهِ	الدرس - ١٠
54.....	٢- الْمُنْقُوضُ وَأَحْوَالُ إِعْرَابِهِ	الدرس - ١١
58.....	نَصَبُ الْمُضَارِعِ بِأَنَّ الْمُضْمَرَ	الدرس - ١٢
61.....	٢- بَعْدَ لَامِ الْجُحُودِ	الدرس - ١٣
63.....	٣- بَعْدَ أَوْ	الدرس - ١٤
65.....	٤- بَعْدَ حَتَّى	الدرس - ١٥
67.....	٥- بَعْدَ فَاءِ السَّبَبِيَّةِ	الدرس - ١٦
70.....	٦- بَعْدَ وَائِ الْمَعِيَّةِ	الدرس - ١٧
73.....	جَوَازِمُ الْفِعْلِ الْمُضَارِعِ	الدرس - ١٨
77.....	٢- الْأَدَوَاتُ الَّتِي تَجْزِمُ فِعْلَيْنِ	الدرس - ١٩
82.....	الْأَفْعَالُ الْحَمْسَةُ وَإِعْرَابُهَا	الدرس - ٢٠

86	تَفْسِيْمُ الْاِسْمِ اِلَى مُفْرَدٍ وَمُثَنَّى وَجَمْعٍ	الدرس - ٢١
89	تَفْسِيْمُ الْجَمْعِ	الدرس - ٢٢
93	١- اِعْرَابُ الْمُثَنَّى	الدرس - ٢٣
97	٢- اِعْرَابُ جَمْعِ الْمَذَكَّرِ السَّالِمِ	الدرس - ٢٤
101	٣- اِعْرَابُ جَمْعِ الْمُؤَنَّثِ السَّالِمِ	الدرس - ٢٥
104	الْمُضَافُ وَالْمُضَافُ اِلَيْهِ	الدرس - ٢٦
110	الْاَسْمَاءُ الْخَمْسَةُ وَاِعْرَابُهَا	الدرس - ٢٧
115	عَلَامَاتُ التَّانِيثِ فِي الْاَفْعَالِ	الدرس - ٢٨
118	عَلَامَاتُ التَّانِيثِ فِي الْاَسْمَاءِ	الدرس - ٢٩
121	التَّكْرَرُ وَالْمَعْرِفَةُ	الدرس - ٣٠
124	الْعَلْمُ	الدرس - ٣١
126	الْمَعْرُوفُ بِالْاَلِفِ وَاللَّامِ	الدرس - ٣٢
128	الضَّمِيْرُ	الدرس - ٣٣
130	١. الضَّمِيْرُ الْمُتَفَصِّلُ	الدرس - ٣٤
135	٢- الضَّمِيْرُ الْمُتَّصِلُ	الدرس - ٣٥
141	٣- الضَّمِيْرُ الْمُسْتَتِرُ	الدرس - ٣٦
145	الْاِسْمُ الْمَوْضُوْلُ	الدرس - ٣٧
150	اِسْمُ الْاِشَارَةِ	الدرس - ٣٨
155	نَائِبُ الْفَاعِلِ	الدرس - ٣٩
161	اَفْعَالُ الْاِسْتِمْرَارِ التَّاسِخَةُ و«مَا دَامَ»	الدرس - ٤٠
166	الْمَفْعُوْلُ الْمُطْلَقُ	الدرس - ٤١
170	الْمَفْعُوْلُ لِاَجْلِهِ	الدرس - ٤٢
173	ظَرْفُ الزَّمَانِ وَظَرْفُ الْمَكَانِ	الدرس - ٤٣

تَقْسِيمُ الْفِعْلِ إِلَى صَحِيحِ الْآخِرِ وَمُعْتَلِّ الْآخِرِ

வினைச்சொல்லின் கடைசி (எழுத்து) عِلَّةٌ (குறையுள்ளது)
மற்றும் صَحِيحٌ (குறையற்றது) என பிரித்தல்

الْقَوَاعِدُ:

٢٥ - الْفِعْلُ الْمُعْتَلُّ الْآخِرُ هُوَ مَا كَانَ آخِرُهُ أَلِفًا أَوْ وَاوًا أَوْ يَاءً، وَتُسَمَّى هَذِهِ الْأَحْرُفُ الثَّلَاثَةَ بِأَحْرَفِ الْعِلَّةِ.

٢٦ - الْفِعْلُ الصَّحِيحُ الْآخِرُ هُوَ مَا لَمْ يَكُنْ آخِرُهُ حَرْفًا مِنْ أَحْرَفِ الْعِلَّةِ الثَّلَاثَةِ.

சட்டங்கள்:

الْفِعْلُ الْمُعْتَلُّ الْآخِرُ (வினைச் சொல்லின் கடைசி எழுத்து குறையுள்ளது) என்பது அதன் கடைசி (எழுத்து) أَلِفٌ ஆக அல்லது وَاوٌ ஆக அல்லது يَاءٌ ஆக உள்ள ஒன்றாகும்.

இம்மூன்று எழுத்துக்களும் (குறையுள்ள எழுத்துக்கள்) என்று சொல்லப்படும்.

الْفِعْلُ الصَّحِيحُ الْآخِرُ (வினைச்சொல்லின் கடைசி எழுத்து குறையற்றது) என்பது அதன் கடைசியில் மூன்று குறையுள்ள எழுத்துக்களில் எதுவும் இருக்காது.

உதாரணங்கள்

: الأمثلة

1. வேடன் தன் வலையை வீசினான்	١ - أَلْقَى الصَّيَادُ شَبَكَتَهُ
2. நோயாளி மருத்துவரை அழைத்தார்	٢ - دَعَا الْمَرِيضُ الطَّبِيبَ
3. தீயவன் தன் கூலியை சந்திப்பான்	٣ - يَلْقَى الْمُسِيءُ جَزَاءَهُ
4. ஆண் நன்மதிப்பு பெற்றான்	٤ - سَرَّو الرَّجُلُ

5. வானம் தெளிவாகிறது	٥ - تَصْفُو السَّمَاءُ
6. குளிர்காலம் நெருங்குகிறது	٦ - يَدْنُو فَصْلُ الشِّتَاءِ
7. முஹம்மது தன் இறைவனை பயந்தார்	٧ - خَشِيَ مُحَمَّدٌ رَبَّهُ
8. பெற்றோரின் பொருத்தத்தை தேடுகிறேன்	٨ - أَبْغَى رِضَا الْوَالِدَيْنِ
9. கொத்தனார் பள்ளியை கட்டுகிறார்	٩ - يَبْنِي الْبِنَاءَ مَسْجِدًا
10. இடம் இருளானது	١٠ - أَظْلَمَ الْمَكَانُ
11. விளக்கு எரிந்தது	١١ - انْقَدَ الْمِصْبَاحُ
12. சிறுவர்கள் குளிக்கிறார்கள்	١٢ - يَسْتَحِمُّ الْغِلْمَانُ

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

குளிர்காலம்	الشِّتَاءُ	வீசினான்	أَلْفَى
பயந்தார்	خَشِيَ	வேடன்	الصَّيَّادُ
இறைவன்	رَبُّ	அவனது வலை	شَبَكَتُهُ
தேடுகிறேன்	أَبْغَى	அழைத்தார்	دَعَا
பொருத்தம்	رِضًا	நோயாளி	الْمَرِيضُ
தாய், தந்தை	الْوَالِدَيْنِ	மருத்துவர்	الطَّبِيبُ
கட்டுகிறார்	يَبْنِي	சந்திப்பான்	يَلْقَى
கொத்தனார்	الْبِنَاءِ	தீயவன்	الْمُسِيءُ

பள்ளிவாசல்	مَسْجِدٌ	கூலி	جَزَاءٌ
இருளானது	أَظْلَمَ	நன்மதிப்பு பெற்றான்	سَرَوْ
இடம்	الْمَكَانُ	ஆண்	الرَّجُلُ
எரிந்தது	اتَّقَدَ	தெளிவாகிறது	تَصْفُو
விளக்கு	الْمِصْبَاحُ	வானம்	السَّمَاءُ
குளிக்கிறான்	يَسْتَحِمُّ	நெருங்குகிறது	يَدْنُو
சிறுவர்கள்	الْعِلْمَانُ	காலம்	فَصْلٌ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள يَلْقَى، دَعَا، يَلْقَى ஆகிய வினைச் சொற்களின் கடைசியில் أَلْفٌ உள்ளது.

يَلْقَى، يَلْقَى ஆகியவற்றின் கடைசியில் يَاءٌ இருந்தாலும் அதன் உச்சரிப்பு أَلْفٌ ஆக உள்ளதால் அதை أَلْفٌ ஆக கருதவேண்டும்.

وَأَوَّ، يَلْقَى، يَلْقَى ஆகிய வினைச்சொற்களின் கடைசியில் وَأَوَّ உள்ளது. எனவே, இவை الْفِعْلُ الْمُعْتَلُّ الْآخِرُ (கடைசி எழுத்து குறையுள்ள வினைச்சொல்) எனப்படுகிறது.

يَلْقَى، يَلْقَى ஆகிய வினைச் சொற்களின் கடைசியில் يَاءٌ உள்ளது. எனவே, இவை الْفِعْلُ الْمُعْتَلُّ الْآخِرُ (கடைசி எழுத்து இல்லத்தான -குறையுள்ள வினைச்சொல்) எனப்படுகிறது.

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள أَظْلَمَ، اتَّقَدَ، يَسْتَحِمُّ ஆகிய வினைச் சொற்களின் கடைசியில் حُرُوفُ الْعِلَّةِ (இல்லத்துடைய எழுத்துக்கள்) ஆன يَاءٌ، و، ا ஆகியவற்றில் எதுவும் இல்லை. எனவே, இவை الْفِعْلُ الصَّحِيحُ الْآخِرُ (கடைசி எழுத்து ஸஹீஹான வினைச்சொல்) எனப்படுகிறது.

கவனக்க...!

إِعْرَابٌ (உயிர்க்குறி)களும் عِلْمَةٌ (அடையாளக் குறியீடு)களும்

مُعْرَبٌ மற்றும் مَبْنِيٌّ உடைய பாடம் பின்பு கூறப்படும். مُعْرَبٌ உடைய إِعْرَابٌ (உயிர்க்குறி)கள் جَزْمٌ، جَرٌّ، نَصْبٌ، رَفْعٌ ஆகியவையாகும்.

مُعْرَبٌ உடைய பாடத்தில்

رَفْعٌ உடைய அடையாளமாக ضَمَّةٌ (ُ) (ُ) வரும்.

نَصْبٌ உடைய அடையாளமாக فَتْحَةٌ (َ) (َ) வரும்.

جَرٌّ உடைய அடையாளமாக كَسْرَةٌ (ِ) (ِ) வரும்.

جَزْمٌ உடைய அடையாளமாக سُكُونٌ (ْ) வரும்.

இவற்றுக்கு أَصْلِيَّةٌ (அசல்) ஆன அடையாளங்கள் எனக் கூறப்படும்.

வேறு சில அடையாளங்களும் வரும். அவற்றுக்கு نَائِبٌ (பகரமான) அடையாளங்கள் எனக் கூறப்படும். அவற்றை அதற்குரிய பாடத்தில் பின்பு காணலாம்.

مَبْنِيٌّ உடைய நிலைகள் நான்கு வகைப்படும். அவை:

ضَمٌّ (ُ)

فَتْحٌ (َ)

كَسْرٌ (ِ)

سُكُونٌ (ْ)

வேறு சில நிலைகளும் வரும். அவற்றை அதற்குரிய பாடத்தில் பின்பு காணலாம். மேற்கூறிய விஷயங்களை படித்து புரிந்து கொண்டால் அடுத்து வரக்கூடிய பாடங்களை புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்...

المَبْنِيُّ والمُعْرَبُ மப்னீ மற்றும் முஃரப்

الْقَوَاعِدُ:

٢٧ - الْكَلِمَاتُ تَنْقَسِمُ قِسْمَيْنِ: مَا يَثْبُتُ آخِرُهُ عَلَى حَالٍ وَاحِدَةٍ فِي جَمِيعِ التَّرَاكِيِبِ وَيُسَمَّى مَبْنِيًّا، وَمَا يَتَغَيَّرُ آخِرُهُ وَيُسَمَّى مُعْرَبًا
٢٨ - الْحُرُوفُ كُلُّهَا مَبْنِيَّةٌ، وَكَذَلِكَ جَمِيعُ الْأَفْعَالِ الْمَاضِيَةِ، وَجَمِيعُ أَفْعَالِ الْأَمْرِ.

சட்டங்கள்:

كَلِمَةٌ (வார்த்தை)கள் (إِسْمٌ، فِعْلٌ، حَرْفٌ) இரு வகைப்படும்.

١. مَبْنِيٌّ ٢. مُعْرَبٌ

எல்லா இணைப்புகளிலும் எதன் கடைசி (எழுத்தின் அடையாளக் குறியீடு) மாறாமல் ஒரே நிலையாக உள்ளதோ அது مَبْنِيٌّ எனப்படும்.

எதன் கடைசி (எழுத்தின் அடையாளக் குறியீடு) மாறுமோ அது مُعْرَبٌ எனப்படும்.

حُرُوفٌ (இடைச் சொற்கள்) அனைத்தும் مَبْنِيٌّ ஆகும்.

இதுபோன்று مَاضٍ (சென்றகால) வினைச்சொற்கள் மற்றும் أَمْرٌ (ஏவல்) வினைச் சொற்கள் அனைத்தும் مَبْنِيٌّ ஆகும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. உன் வீடு எங்கே உள்ளது?	١- أَيْنَ مَنَزِلُكَ؟
2. நீ எங்கு செல்கிறாய்?	٢- أَيْنَ تَذْهَبُ؟
3. நீ எங்கு செல்கிறாய்?	٣- إِلَى أَيْنَ تَسِيرُ؟

4. கறிக்கடைக்காரர் ஆட்டை அறுத்தார்	٤- ذَبَحَ الْجَزَارُ شَاةً.
5. கறிக்கடைக்காரர் ஆட்டை அறுத்தார்	٥- الْجَزَارُ ذَبَحَ شَاةً.
6. கறிக்கடைக்காரர் ஆட்டை அறுத்தாரா?	٦- هَلْ ذَبَحَ الْجَزَارُ شَاةً؟
7. நீ எந்த இடத்திலிருந்து வந்தாய்?	٧- مِنْ أَيِّ مَكَانٍ جِئْتَ؟
8. என் வீட்டிலிருந்து நான் வந்தேன்	٨- جِئْتُ مِنْ مَنْزِلِي.
9. என் தந்தையிடமிருந்து காசுகளை நான் பெற்றேன்.	٩- أَخَذْتُ مِنْ أَبِي نَقُودًا.
10. பஞ்சு எகிப்திலே செல்வத்தின் தூணாக உள்ளது.	١٠- الْقُطْنُ عِمَادُ الثَّرْوَةِ فِي مِصْرَ.
11. விவசாயி பஞ்சை பறித்தார்	١١- جَنَى الْفَلَّاحُ الْقُطْنَ.
12. ஆடைகள் பஞ்சிலிருந்து செய்யப்படுகின்றன	١٢- تُصْنَعُ الْمَلَابِيسُ مِنَ الْقُطَنِ
13. ரோஜா பூ வாடியது	١٣- ذَبَلَتِ الْوَرْدَةُ.
14. ரோஜா பூவை நுகர்ந்தேன்	١٤- شِمِمْتُ الْوَرْدَةَ.
15. ரோஜா பூவைப் பார்த்தேன்	١٥- نَظَرْتُ إِلَى الْوَرْدَةِ.
16. தோட்டம் கனி தருகிறது	١٦- يُثْمِرُ الْبُسْتَانُ.
17. தோட்டம் நிச்சயமாக கனி தராது	١٧- لَنْ يُثْمِرَ الْبُسْتَانُ.
18. தோட்டம் கனி தரவில்லை	١٨- الْبُسْتَانُ لَمْ يُثْمِرْ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

தூண்	عِمَادٌ	எங்கே?	أَيْنَ؟
செல்வம்	الثَّرْوَةُ	உன் வீடு	مَنْزِلُكَ
எகிப்து	مِصْرُ	நீ செல்கிறாய்	تَذْهَبُ
பறித்தார்	جَنَى	எங்கே?	إِلَى أَيِّ
விவசாயி	الْفَلَّاحُ	நீ செல்கிறாய்	تَسِيرُ
செய்யப்படுகிறது	تُصْنَعُ	அறுத்தார்	ذَبَحَ
ஆடைகள்	الْمَلَابِيسُ	கறிக்கடைக்காரர்	الْجَزَّازُ
வாடியது	ذُبِلَتْ	ஆடு	شَاةٌ
ரோஜா பூ	الْوَرْدَةُ	கேள்விக்காக பயன்படுத்தப்படும் حَرْفٌ (இடைச் சொல்)	هَلْ
நான் நுகர்ந்தேன்	شِمْتُ	எவ்விட மிருந்து	مِنْ أَيِّ مَكَانٍ؟
நான் பார்த்தேன்	نَظَرْتُ	நீ வந்தாய்	جِئْتَ
கனி தரும்	يُشْمِرُ	நான் வந்தேன்	جِئْتُ
தோட்டம்	الْبُسْتَانُ	என் வீடு	مَنْزِلِي
நிச்சயமாக இல்லை	لَنْ	நான் பெற்றேன்	أَحَدْتُ
இல்லை	لَمْ	என் தந்தை	أَبِي
நிச்சயமாக கனி தராது	لَنْ يُشْمِرَ	காசுகள்	نُقُودٌ
கனி தரவில்லை	لَمْ يُشْمِرْ	பஞ்சு	الْقَطْنُ

விளக்கம்:

மேலுள்ள உதாரணங்களில் உள்ள **أَيْنَ** என்ற இடைச் சொல்லும் **دَبَّ** என்ற சென்றகால வினைச் சொல்லும் வாக்கியங்களில் இடம் மாறி வந்தாலும் அவற்றின் கடைசி எழுத்து **فُحَّهٌ** (ـُ) மீது நிலையாக உள்ளது. அதுபோன்று **مَنْ** என்ற இடைச்சொல்லின் கடைசி எழுத்து **سُكُونٌ** (ـُ) மீது நிலையாக உள்ளது.

ஏவல் வினைச்சொல்லின் கடைசி எழுத்தும் **سُكُونٌ** (ـُ) மீது நிலையாக இருக்கும்.

உதாரணம்: நீ செய் **إِفْعَلْ**

இதற்கு **مَبْنِيٌّ** என்று சொல்லப்படும்.

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் **الْقَطْنُ** மற்றும் **الْوَزْدَةُ** ஆகிய பெயர்ச் சொற்களும் **يُسْمِرُ** என்ற **مُضَارِعٌ** ஆன (நிகழ்கால, வருங்கால) வினைச்சொல்லும் வாக்கியங்களில் இடம் மாறி வரும்பொழுது அவற்றின் கடைசி எழுத்துக்களில் உள்ள அடையாளக் குறியீடுகளும் இடத்திற்குத் தோதுவாக மாறுவதைக் காணலாம். இதற்கு **مُعْرَبٌ** என்று சொல்லப்படும்.

مَبْنِيٌّ மற்றும் **مُعْرَبٌ** விற்கு மத்தியில் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொண்டால் பின் வரும் பாடங்கள் எளிதாக இருக்கும்.

أنواع البناء

உடைய வகைகள் மَبْنِيٌّ

القواعد:

٢٩- الْأَحْوَالُ الَّتِي تُلَازِمُ أَوْ أَحْرَجَ الْكَلِمَاتِ الْمَبْنِيَّةِ أَرْبَعٌ، وَهِيَ السُّكُونُ وَالْفَتْحُ وَالضَّمُّ وَالْكَسْرُ وَتُسَمَّى أَنْوَاعَ الْبِنَاءِ.

٣٠- الْكَلِمَاتُ الَّتِي يُلَازِمُ أَوْ أَحْرَجَهَا السُّكُونُ أَوْ الْفَتْحُ أَوْ الضَّمُّ أَوْ الْكَسْرُ يُقَالُ إِنَّهَا مَبْنِيَّةٌ عَلَى السُّكُونِ أَوْ الْفَتْحِ أَوْ الضَّمِّ أَوْ الْكَسْرِ.

சட்டங்கள்:

ஆன கَلِمَةٌ களின் கடைசி (எழுத்துக்களில்) கட்டாயமாக வரும் நிலைகள் மொத்தம் நான்காகும்.

அவை: ضَمٌّ، فَتْحٌ، كَسْرٌ، سُكُونٌ

இவை مَبْنِيٌّ உடைய வகைகள் என்று சொல்லப்படும்.

கடைசி (எழுத்துக்களில்) ضَمٌّ، فَتْحٌ، كَسْرٌ، سُكُونٌ வந்துள்ள கَلِمَةٌ (வார்த்தை)கள் سُكُونٌ மீது مَبْنِيٌّ என்றும் அல்லது فَتْحٌ மீது, அல்லது ضَمٌّ மீது, அல்லது كَسْرٌ மீது مَبْنِيٌّ என்றும் சொல்லப்படும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. மைதானத்தில் எத்தனை குதிரை உள்ளது?	١- كَمْ جَوَادًا فِي الْمَيْدَانِ؟
2. உன் கடிக்காரத்தை எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினாய்?	٢- بِكَمْ اشْتَرَيْتَ سَاعَتَكَ؟

3. நீ நிறைவேற்றாத நிலையில் எவ்வளவு வாக்குறுதி வழங்குகிறாய்?	۳- كَمْ تَعْدُ وَلَا تَفِي؟
4. தப்பவெட்ப நிலை மிதமாக இருந்தது	۴- اِعْتَدَلَ الْجَوُّ.
5. தப்பவெட்ப நிலை மிதமாக இருந்ததா?	۵- هَلِ اِعْتَدَلَ الْجَوُّ؟
6. நிச்சயமாக தப்பவெட்ப நிலை மிதமாக இருந்தது.	۶- اَلْجَوُّ قَدِ اِعْتَدَلَ.
7. நீ இருக்கும் இடத்தில் நில்	۷- قَفَّ حَيْثُ اَنْتَ.
8. நீ நாடிய இடத்திற்குச் செல்	۸- سِرَّ اِلَى حَيْثُ شِئْتَ.
9. காற்று தூய்மையாக உள்ள இடத்தில் நீ தங்குவாய்	۹- تُقِيمُ حَيْثُ يَطِيبُ اَلْهَوَاءُ.
10. நேற்று கடுமையான வெப்பமாக இருந்தது	۱۰- كَانَ اَمْسٌ شَدِيدَ الْحَرِّ.
11. நேற்று பிரமிடுகளைச் சென்று பார்த்தேன்.	۱۱- زُرْتُ اَلْاَهْرَامَ اَمْسٍ.
12. நேற்று கோட்டைக்கு சென்றேன்	۱۲- ذَهَبْتُ اَمْسٍ اِلَى الْقَلْعَةِ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

செல்	سِرَّ	எத்தனை	كَمْ
நீ நாடினாய்	شِئْتَ	குதிரை	جَوَادٌ
நீ தங்குவாய்	تُقِيمُ	மைதானம்	اَلْمَيْدَانُ
தூய்மையாகும்	يَطِيبُ	எவ்வளவிற்கு	بِكَمْ

காற்று	أَلْهَوَاءُ	நீ வாங்கினாய்	اِسْتَرَيْتَ
ஆனது	كَانَ	உன் கடிகாரம்	سَاعَتُكَ
நேற்று	أَمْسٍ	நீ வாக்களிக்கிறாய்	تَعِدُّ
கடுமையான	شَدِيدٌ	நீ நிறைவேற்ற மாட்டாய்	وَلَا تَفِي
வெப்பம்	الْحَرُّ	மிதமாக ஆனது	إِعْتَدَلْ
நேரில் சென்று பார்த்தேன்	رُزْتُ	தட்பவெட்ப நிலை	الْجَوُّ
பிரமிடுகள்	الْأَهْرَامُ	நிச்சயமாக	قَدْ
நான் சென்றேன்	ذَهَبْتُ	நில்	قِفْ
கோட்டை	الْقَلْعَةُ	இடம்	حَيْثُ
		நீ	أَنْتِ

விளக்கம்:

مَبْنِيٌّ என்பது வார்த்தையின் கடைசி எழுத்தில் குறியீடு மாறாமலிருப்பதாகும்.

மேலுள்ள உதாரணங்களில் உள்ள كَمْ என்பது வாக்கியங்களில் இடம் மாறி வந்தாலும் அதன் கடைசி எழுத்தில் உள்ள سُكُونٌ (ْ) என்பது மாறாமல் உள்ளது. இதற்கு مَبْنِيٌّ என கூறப்படும்.

مَبْنِيٌّ உடைய குறியீடுகள் سُكُونٌ، كَسْرٌ، فَتْحٌ، ضَمٌّ என்று சொல்லப்படும்.

مُعْرَبٌ உடைய குறியீடுகள் جَزْمٌ، جَوْ، نَصْبٌ، رَفْعٌ என்று சொல்லப்படும்.

أنواع الإعراب உடைய வகைகள்

الْقَوَاعِدُ:

٣١ - الْأَحْوَالُ الَّتِي تَعْتَرِي أَوْاحِرَ الْكَلِمَاتِ الْمُعْرَبَةِ أَرْبَعٌ، وَهِيَ الرَّفْعُ وَالنَّصْبُ، وَالْجَرُّ، وَالْجَزْمُ، وَتُسَمَّى أَنْوَاعَ الْإِعْرَابِ

٣٢ - عِلَامَاتُ الْإِعْرَابِ الْأَصْلِيَّةُ أَرْبَعٌ وَهِيَ الصَّمَّةُ، وَالْفَتْحَةُ، وَالْكَسْرَةُ وَالشُّكُونُ، وَيُنَوَّبُ عَنْهَا عِلَامَاتٌ أُخْرَى تُذَكِّرُ فِي مَوَاضِعِهَا

٣٣ - الرَّفْعُ وَالنَّصْبُ يَشْتَرِكَانِ فِي الْأَسْمَاءِ وَالْأَفْعَالِ، وَالْجَرُّ يَخْتَصُّ بِالْأَسْمَاءِ، كَمَا يَخْتَصُّ الْجَزْمُ بِالْأَفْعَالِ.

சட்டங்கள்:

مُعْرَبٌ ஆன க்லِمَةُ களின் கடைசி (எழுத்துக்களில்) வரும் நிலைகள் மொத்தம் நான்காகும்.

அவை:

رَفْعٌ، نَصْبٌ، جَرٌّ، جَزْمٌ

இவை مُعْرَبٌ உடைய வகைகள் என்று சொல்லப்படும்.

مُعْرَبٌ உடைய அசல் அடையாளங்கள் மொத்தம் நான்காகும். அவை:

صَمَّةٌ (ـُ/ـِ)، فَتْحَةٌ (ـُ/ـِ)، كَسْرَةٌ (ـِ/ـِ)، شُكُونٌ (ـُ)

இவற்றிற்கு பகரமாக வேறு சில அடையாளங்களும் வரும் அவை அதற்குரிய பாடத்தில் பின்னர் கூறப்படும். இவற்றுக்கு நாயிபான அடையாளங்கள் என கூறப்படும்.

رَفْعٌ மற்றும் نَصْبٌ ஆகிய இரண்டும் பெயர்ச் சொற்கள் மற்றும் வினைச் சொற்களில் வரும்.

جَزْمٌ என்பது வினைச் சொற்களில் மட்டும் வரும். جَزٌّ என்பது பெயர்ச் சொற்களில் மட்டும் வரும்.

உதாரணங்கள்

- 1 -

: الأمثلة

1. பறவை வட்டமிடுகிறது	١- الطَّائِرُ يَحُومُ.
2. தண்ணீர் சுவையாக உள்ளது	٢- الْمَاءُ عَذْبٌ.
3. குதிரை முரண்டு பிடிக்கிறது	٣- الْحِصَانُ جَامِحٌ.
4. வட்டமிடும் நிலையில் பறவையை நான் பார்த்தேன்	٤- رَأَيْتُ الطَّائِرَ يَحُومُ.
5. சுவையாக உள்ள நிலையில் தண்ணீரை நான் குடித்தேன்	٥- شَرِبْتُ الْمَاءَ عَذْبًا.
6. குதிரை வீரன் குதிரையை அடக்கினான்	٦- ذَلَّلَ الْفَارِسُ الْحِصَانَ.
7. வட்டமிடும் நிலையில் பறவையை நான் பார்த்தேன்	٧- نَظَرْتُ إِلَى الطَّائِرِ يَحُومُ.
8. மீன் தண்ணீரில் வாழ்கிறது	٨- يَعِيشُ السَّمَكُ فِي الْمَاءِ.
9. குதிரையை விட்டு குதிரை வீரன் இறங்கினான்	٩- نَزَلَ الْفَارِسُ عَنِ الْحِصَانِ
- 2 -	
1. அலி விளக்கை எரிய வைக்கிறார்	١- يُوقِدُ عَلِيٌّ الْمِصْبَاحَ.
2. படைகள் நகர்கின்றன	٢- تَرْحَفُ الْجُنُودُ.

3. மரங்கள் இலை துளிர்க்கிறது	٣- تُورِقُ الْأَشْجَارُ.
4. அலி விளக்கை நிச்சயமாக எரிய வைக்கவில்லை	٤- لَنْ يُوقِدَ عَلَيَّ الْمِصْبَاحِ.
5. படைகள் நிச்சயமாக நகராது	٥- لَنْ تَزْحَفَ الْجُنُودُ.
6. மரங்கள் நிச்சயமாக இலை துளிர்க்காது	٦- لَنْ تُورِقَ الْأَشْجَارُ.
7. அலி விளக்கை ஏற்றவில்லை	٧- لَمْ يُوقِدْ عَلَيَّ الْمِصْبَاحِ.
8. படைவீரன் நகரவில்லை	٨- لَمْ يَزْحَفْ جُنْدِيٌّ.
9. மரம் இலை துளிர்க்கவில்லை	٩- لَمْ تُورِقْ شَجْرَةٌ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

விட்டு	عَنِ	பறவை	الطَّائِرُ
எரிய வைக்கிறார்	يُوقِدُ	வட்டமிடுகிறது	يَحُومُ
விளக்கு	الْمِصْبَاحُ	தண்ணீர்	الْمَاءُ
நகர்கிறது	تَزْحَفُ	சுவையானது	عَذْبٌ
படைகள்	الْجُنُودُ	குதிரை	الْحِصَانُ
இலை துளிர்க்கும்	تُورِقُ	முரண்டு பிடிக்கக் கூடியது	جَامِحٌ
மரங்கள்	الْأَشْجَارُ	நான் பார்த்தேன்	رَأَيْتُ
நிச்சயமாக எரிய வைக்க மாட்டார்	لَنْ يُوقِدَ	நான் குடித்தேன்	شَرِبْتُ

நிச்சயமாக நகராது	لَنْ تَزْحَفَ	அடக்கினான்	ذَلَّلَ
நிச்சயமாக இலை துளிர்க்காது	لَنْ تُورِقَ	குதிரை வீரன்	الْفَارِسُ
இல்லை	لَمْ	வாழ்கிறது	يَعِيشُ
எரிய வைக்கவில்லை	لَمْ يُوقَدْ	மீன்	السَّمَكُ
நகரவில்லை	لَمْ يَزْحَفْ	தண்ணீரில்	فِي الْمَاءِ
இலை துளிர்க்கவில்லை	لَمْ تُورِقْ	இறங்கினான்	نَزَلَ

விளக்கம் :

மேலுள்ள உதாரணங்களில் உள்ள **الْحِصَانُ، الْمَاءُ، الطَّائِرُ،** ஆகியவை பெயர்ச் சொற்களாகும்.

இவை முதல் மூன்று உதாரணங்களில் **مُبْتَدَأٌ** (எழுவாய்) ஆக வந்துள்ளதால் அவற்றின் கடைசியெழுத்தில் **رُفْعٌ** வந்துள்ளது.

இரண்டாவது உள்ள மூன்று உதாரணங்களில் இவை **مَفْعُولٌ بِهِ** (செயப்படு பொருள்) ஆக வந்துள்ளதால் இவற்றின் கடைசி எழுத்தில் **نَصْبٌ** வந்துள்ளது.

மூன்றாவது உள்ள மூன்று உதாரணங்களில் இவற்றுக்கு முன்னால் **جُرْ** செய்யக்கூடிய இடைச் சொற்கள் வந்துள்ளதால் இவற்றின் கடைசியெழுத்தில் **جُرْ** வந்துள்ளது. இவற்றுக்கு **مُعْرَبٌ** என்று சொல்லப்படும்.

மேற்கூறப்பட்ட இரண்டாவது பகுதியின் உதாரணங்களில் **تُورِقُ، تَزْحَفُ، يُوقَدْ، مُضَارِعٌ** ஆகியவை எனும் நிகழ்கால, வருங்கால வினைச் சொல்லாகும்.

முதல் மூன்று உதாரணங்களில் இவற்றுக்கு முன்னால் **نَصْبٌ** செய்யக்கூடிய அல்லது **جُرْ** செய்யக்கூடிய எந்த **حَرْفٌ** இடைச் சொல்லும்

இல்லை. எனவே, இவற்றின் கடைசி எழுத்தில் **رُفِعَ** வந்துள்ளது.

இரண்டாவது உள்ள மூன்று உதாரணங்களில் இவற்றுக்கு முன்னால் **لُنْ** வந்துள்ளதால் இவற்றின் கடைசி எழுத்தில் **بُصِبَ** வந்துள்ளது.

மூன்றாவது உள்ள மூன்று உதாரணங்களில் இவற்றுக்கு முன்னால் **لَمْ** வந்துள்ளதால் இவற்றின் கடைசி எழுத்தில் **جُزِمَ** வந்துள்ளது. இவற்றுக்கு **مُعْرَبٌ** என்று சொல்லப்படும்.

குறிப்பு: மேற்கூறப்பட்ட உதாரணங்களில் **رُفِعَ** என்பது (رُ/ر) **صَمَّ** தை அடையாளமாகக் கொண்டும் **بُصِبَ** என்பது (بُ/ب) **فَتَحَ** தை அடையாளமாகக் கொண்டும் **جُزِمَ** என்பது (جُ/ج) **كَسَرَ** தை அடையாளமாகக் கொண்டும் **جُزِمَ** என்பது (جُ) **سُكُونٌ** ஐ அடையாளமாகக் கொண்டும் வந்துள்ளது.

الإعراب - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

يَشْتَدُّ الْحَرُّ فِي الصَّيْفِ

வெப்பம் கோடை காலத்தில் கடுமையாகிறது

இதில் **يَشْتَدُّ** என்பது (شَدَّ) தை அடையாளமாகக் கொண்டு **رُفِعَ** செய்யப்பட்ட **أَفْعُلُ الْمُضَارِعُ** (நிகழ்கால, வருங்கால வினைச் சொல்) ஆக உள்ளது.

الْحَرُّ என்பது (حَرَّ) தை அடையாளமாகக் கொண்டு **رُفِعَ** செய்யப்பட்ட **فَاعِلٌ** (செய்பொருள்) ஆகும்.

فِي என்பது (فِي) மீது **سُكُونٌ** ஆன **جُزِمَ** செய்யும் இடைச் சொல்லாக உள்ளது.

الصَّيْفِ என்பது (فِي) என்ற **حَرْفٌ** (இடைச் சொல்) மூலம் **جُزِمَ** செய்யப்பட்டுள்ளது. **جُزِمَ** வின் அடையாளமாக (جُ) **كَسَرَ** உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக:

அலி இரயிலை பெற்றுக் கொள்ளவில்லை لَمْ يُدْرِكْ عَلَيَّ الْقِطَارَ
மருத்துவர் வீட்டிற்கு வந்தார் حَضَرَ الطَّبِيبُ إِلَى الْمَنْزِلِ
நெருப்பு, கட்டையில் கொழுந்துவிட்டு எரிகிறது النَّارُ مُشْتَغَلَةٌ فِي الْحَطَبِ

أَحْوَالُ بِنَاءِ الْفِعْلِ الْمَاضِي சென்ற கால வினைச் சொல்லின் مَبْنِيَّ உடைய நிலைகள்!

الْقَاعِدَةُ:

٣٤- الْفِعْلُ الْمَاضِي يُبْنَى عَلَى الْفَتْحِ إِلَّا إِذَا اتَّصَلَتْ بِهِ وَאוُ الْجَمَاعَةِ
فَيُبْنَى عَلَى الضَّمِّ، أَوْ اتَّصَلَتْ بِهِ التَّاءُ الْمُتَحَرِّكَةُ، أَوْ نُونُ النِّسْوَةِ،
أَوْ «نَا» الدَّالَّةُ عَلَى الْفَاعِلِ، فَيُبْنَى عَلَى الشُّكُونِ.

சட்டம்:

الْفِعْلُ الْمَاضِي (சென்றகால வினைச்சொல்) مَبْنِيَّ மீது فَتْحُ ஆக்கப்படும்.
ஆனால், அவ்வினைச் சொல்லில் பன்மையைக் குறிக்கும் وَאוُ
இருந்தால் ضَمُّ மீது مَبْنِيَّ ஆக்கப்படும். ஒலிக் குறியீடு உள்ள
ت அல்லது பெண்பாலைக் குறிக்கும் نُونُ அல்லது فَاعِلٌ ஐ
(செய்பொருளை) குறிக்கும் نَا ஆகியவை சேர்ந்து வந்தால் شُّكُونٌ
மீது مَبْنِيَّ ஆக்கப்படும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. குளிர் கடுமையானது	١- اِسْتَدَّ الْبُرْدُ.
2. புழுதி கிளம்பியது	٢- تَارَ الْعُبَارُ.
3. மழை இறங்கியது	٣- نَزَلَ الْمَطَرُ.
4. குழந்தைகள் விளையாடினார்கள்	٤- الْأَوْلَادُ لَعِبُوا.
5. ஆண்கள் பயணம் செய்தார்கள்	٥- الرِّجَالُ سَافَرُوا.

6. வேலையாட்கள் களைப்படைந்தார்கள்	٦- الْعَمَّالُ تَعْبُوا.
7. கதவை நான் திறந்தேன்	٧- فَتَحْتُ الْبَابَ.
8. பந்தை நான் பிடித்தேன்	٨- تَلَقَّفْتُ الْكُرَّةَ.
9. பரிசை நான் பெற்றேன்	٩- أَخَذْتُ جَائِزَةً.
10. உன் சொல்லில் நீ மெய்யுரைத்தாய்	١٠- صَدَقْتَ فِي قَوْلِكَ.
11. உன் தீர்ப்பில் நீ நீதம் செலுத்தினாய்	١١- عَدَلْتَ فِي حُكْمِكَ.
12. மக்களுக்கு நீ உபகாரம் செய்தாய்	١٢- أَحْسَنْتَ إِلَى النَّاسِ.
13. பெண்கள் நெசவைக் கற்றார்கள்	١٣- الْبَنَاتُ تَعَلَّمْنَ الْحِيَاكَةَ.
14. தாய்மார்கள் தங்கள் குழந்தை களுக்கு உணலுட்டினார்கள்	١٤- الْأُمَّهَاتُ أَطْعَمْنَ أَوْلَادَهُنَّ.
15. வாலிப பெண்கள் உணவுத் தட்டை ஒழுங்குபடுத்தினார்கள்	١٥- الْفَتَيَاتُ رَتَبْنَ الْمَائِدَةَ.
16. வயல்களுக்கு வெளியேறி சென்றோம்	١٦- خَرَجْنَا إِلَى الْحُقُولِ.
17. தூய்மையான காற்றை சுவாசித்தோம்	١٧- اسْتَنْشَفْنَا الْهَوَاءَ النَّقِيَّ.
18. பூக்களைப் பறித்தோம்	١٨- قَطَفْنَا الْأَزْهَارَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

நீ நீதம் செலுத்தினாய்	عَدَلْتَ	கடுமையானது	إِسْتَدَّ
உன் தீர்ப்பில்	فِي حُكْمِكَ	குளிர்	الْبُرْدُ

நீ உபகாரம் செய்தாய்	أَحْسَنْتَ (الى)	கிளம்பியது	ثَارَ
மக்களுக்கு	النَّاسِ	புழுதி	الْعُبَارُ
பெண்கள்	الْبَنَاتِ	இறங்கியது	نَزَلَ
கற்றார்கள்	تَعَلَّمْنَ	மழை	الْمَطَرُ
நெசவு	الْحَبَاكَةِ	குழந்தைகள்	الْأَوْلَادُ
தாய்மார்கள்	الْأُمَّهَاتِ	விளையாடினார்கள்	لَعِبُوا
உணவூட்டினார்கள்	أَطْعَمْنَ	ஆண்கள்	الرِّجَالُ
அவர்கள் (பெண்கள்)	هُنَّ	பயணம் செய்தார்கள்	سَافَرُوا
இளம் பெண்கள்	الْفَتَيَاتِ	வேலையாட்கள்	الْعَمَّالُ
ஒழுங்குபடுத்தினார்கள்	رَتَّبْنَ	களைப்படைந் தார்கள்	تَعَبُوا
உணவுத் தட்டு	الْمَائِدَةُ	திறந்தேன்	فَتَحْتُ
வெளியேறினோம்	خَرَجْنَا	கதவு	الْبَابِ
வயல்கள்	الْحُقُولُ	பிடித்தேன்	تَلَقَّفْتُ
சுவாசித்தோம்	اسْتَنْشَقْنَا	பந்து	الْكُرَّةُ
காற்று	الْهَوَاءِ	பெற்றேன்	أَحَدْتُ
துய்மையானது	النَّفِيَّ	பரிசு	جَائِزَةٌ
பறித்தோம்	قَطَفْنَا	நீ உண்மை சொன்னாய்	صَدَقْتُ

புக்கள்	الْأَزْهَارُ	உன் சொல்லில்	فِي قَوْلِكَ
---------	--------------	--------------	--------------

விளக்கம்:

البحث

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள சென்றகால வினைச் சொற்களான نَزَلَ، ثَارَ، اِسْتَدَّ ஆகிவற்றின் கடைசி எழுத்து فَتْحُ மீது مَبْنِيٌّ ஆக உள்ளது.

اِعْبُوا، سَافِرُوا، تَعْبُوا ஆகிவற்றின் கடைசியில் பன்மையைக் குறிக்கும் وَاوُ வந்துள்ளது. எனவே, கடைசி எழுத்து صَمٌّ மீது مَبْنِيٌّ ஆக வந்துள்ளது.

اَخَذْتُ، تَلَقَّفْتُ، فَتَحْتُ ஆகிவற்றின் கடைசியில் ஒலிக்குறியீடு உள்ள ت (تُ) வந்துள்ளதால். கடைசி எழுத்து سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆக வந்துள்ளது.

اَحْسَنْتَ، عَدَلْتُ، صَدَقْتُ ஆகிவற்றின் கடைசியில் ஒலிக்குறியீடு உள்ள ت (تِ) வந்துள்ளதால். கடைசி எழுத்து سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆக வந்துள்ளது.

اَطْعَمَنْ، تَعَلَّمَنْ، رَتَّبَنْ ஆகிவற்றின் கடைசியில் பெண்பாலைக் குறிக்கும் نُونٌ வந்துள்ளதால் கடைசி எழுத்து سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆக வந்துள்ளது.

اِحْرَجْنَا، اِسْتَشْفَيْنَا، قَطَفْنَا உடைய அதாவது ஒரு செயலை செய்பவர்களைக் குறிக்கும் نَا வந்துள்ளதால். கடைசி எழுத்து سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆக வந்துள்ளது.

الإِعْرَابُ - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

புத்தகத்தைப் படித்தோம் قَرَأْنَا الْكِتَابَ

இவ்வாக்கியத்தில் உள்ள قَرَأْنَا என்பது مَبْنِيٌّ மீது ஆக உள்ள சென்றகால வினைச் சொல்லாகும். نَا என்பது مَبْنِيٌّ மீது ஆக உள்ள فَاعِلٌ (செய்பொருள்) ஆகும்.

الْكِتَابَ என்பது فَتْحَةٌ (ن) தை அடையாளமாகக் கொண்டு نَصْبٌ செய்யப்பட்ட مَفْعُولٌ (செயப்படுபொருள்) ஆகும்.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

ரோஜா புவை நுகர்ந்தேன்

شَمَمْتُ الْوَرْدَ

ஆற்றில் நீந்தினோம்

سَبَحْنَا فِي النَّهْرِ

أَحْوَالُ بِنَاءِ الْأَمْرِ

ஏவல் வினைச் சொல்லின்
உடைய நிலைகள்!

الْفَاعِلَةُ:

٣٥- يُبْنَى فِعْلُ الْأَمْرِ عَلَى الشُّكُونِ إِذَا كَانَ صَحِيحَ الْآخِرِ وَلَمْ يَتَّصِلْ
بِهِ شَيْءٌ، وَكَذَلِكَ إِذَا اتَّصَلَتْ بِهِ نُونُ النَّسْوَةِ، وَيُبْنَى عَلَى الْفَتْحِ
إِذَا اتَّصَلَتْ بِهِ نُونُ التَّوَكُّيدِ. وَيُبْنَى عَلَى حَذْفِ حَرْفِ الْعِلَّةِ إِذَا
كَانَ مُعْتَلًّا الْآخِرِ. وَيُبْنَى عَلَى حَذْفِ التَّوْنِ إِذَا اتَّصَلَتْ بِهِ أَلِفٌ
اثنَيْنِ أَوْ وَأَوْ جَمَاعَةً أَوْ يَاءً مُخَاطَبَةً.

சட்டம்:

ஏவல் வினைச்சொல்லின் கடைசி எழுத்து **صَحِيحٌ** (குறையற்றது) ஆக இருந்து அதனுடன் வேறேதும் சேரவில்லையென்றாலும், அதேபோல் பெண்பாலுடைய **نُونٌ** சேர்ந்தாலும் அவ்வினைச்சொல் **شُكُونٌ** (ل) மீது **مُبْنِيٌّ** ஆக்கப்படும்

فَتْحٌ (நிச்சயமாக எனும் அர்த்தமுள்ள ن) சேர்ந்தால் **نُونُ التَّوَكُّيدِ** மீது **مُبْنِيٌّ** ஆக்கப்படும். கடைசி எழுத்து **مُعْتَلٌّ** (குறையுள்ளது) ஆக இருந்தால் அந்த குறையுள்ள எழுத்தைப் போக்குவதின் மூலம் **مُبْنِيٌّ** ஆக்கப்படும்.

இருமையுடைய **أَلِفٌ** அல்லது பன்மையுடைய **وَأَوْ** அல்லது பெண்பால் ஒருமையின் முன்னிலைக்குரிய **يَاءٌ** சேர்ந்தால் **نُونٌ** னை போக்குவதின் மூலம் **مُبْنِيٌّ** ஆக்கப்படும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. உண்ட பின் உன் பற்களை சுத்தம் செய்	١- نَظَّفَ أَسْنَانَكَ بَعْدَ الْأَكْلِ.
2. மெதுவாக செல்	٢- تَمَهَّلْ فِي سَيْرِكَ.
3. மருத்துவரின் உபதேசத்தைக் கேள்	٣- اسْتَمِعْ نَصْحَ الطَّيِّبِ.
4. அதிகாலையிலேயே எழுந்திடுங்கள் (பெண்பால்)	٤- اسْتَيْقِظْنَ مُبَكِّرَاتٍ.
5. நன்றாக உணவு சமையுங்கள் (பெண்பால்)	٥- أَجِدْنَ طَبْخَ الطَّعَامِ.
6. உங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் கற்பியுங்கள் (பெண்பால்)	٦- هَدِّبْنَ أَوْلَادَكُنَّ.
7. அதிகமாக கேலி செய்வதை நிச்சயமாக தவிர்த்துக் கொள்	٧- تَجَنَّبِيَّ الْمِرَاحَ الْكَثِيرِ.
8. உன் சகோதரர்களிடம் நன்கு கனிவுடன் நிச்சயமாக நடந்து கொள்	٨- عَاشِرْنَ إِخْوَانَكَ بِالْمَعْرِوْفِ.
9. வயல்களுக்கு நிச்சயமாக வெளியேறி செல்	٩- أُخْرِجَنَّ إِلَى الْحُقُولِ.
10. நண்பனின் ஒப்பந்தத்தை நிச்சயமாக பாதுகாத்துக்கொள்	١٠- إِحْفَظْ عَهْدَ الصَّدِيقِ.
11. மக்களுக்கு நிச்சயமாக உபகாரம் செய்	١١- أَحْسِنَنَّ إِلَى النَّاسِ.
12. உனது விளக்கை நிச்சயமாக ஏற்று	١٢- أَوْقِدْ مِصْبَاحَكَ.
13. வேடனே! வலையை வீசு	١٣- أَلْقِ الشَّبَكَةَ يَا صَيَّادُ.

14. மருத்துவரை அழை!	١٤- اُدْعُ الطَّيِّبَ.
15. நீ சொல்வதில் உண்மையை நாடு!	١٥- تَحَرَّ الصِّدْقَ فِيمَا تَقُولُ.
16. நீங்கள் இருவரும் அறையின் ஜன்னல்களை திறங்கள்!	١٦- اِفْتَحَا نَوَافِذَ الْحُجْرَةِ.
17. நீங்கள் இருவரும் உங்களுடைய விருந்தாளிகளை கண்ணியப்படுத்துங்கள்!	١٧- اَكْرِمَا ضَيْوْفَكُمْ.
18. நீங்கள் இருவரும் இலந்தை மரத்தை உலுக்குங்கள்!	١٨- اَهْرُزَا شَجَرَةَ التَّبَقِ.
19. தோட்டத்தின் பழத்தினை திரட்டுங்கள்!	١٩- اِجْمَعُوا ثَمَرَ الْبُسْتَانِ.
20. ஆற்றில் குளியுங்கள்!	٢٠- اسْتَحِمُّوا فِي النَّهْرِ.
21. வயல்களுக்கு வெளியேறிச் செல்லுங்கள்!	٢١- اُخْرُجُوا إِلَى الْحُقُولِ.
22. அறை சாமான்களை ஒழுங்குபடுத்து! (பெண்பால்)	٢٢- رَبِّبِي أَثَاتَ الْحُجْرَةِ.
23. வீட்டு வாசலை மூடு! (பெண்பால்)	٢٣- اَغْلِقِي بَابَ الدَّارِ.
24. உன் பாடத்தை மனனம் செய்! (பெண்பால்)	٢٤- احْفَظِي دَرَسَكَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

உன் விளக்கு	مِصْبَاحُكَ	சுத்தம் செய்	نَظَّفِي
வீசு	أَلْقِي	உன் பற்கள்	أَسْنَانُكَ
வலை	الشَّبَكَةُ	பிறகு	بَعْدَ

வேடனே	يَا صَيَّادُ	சாப்பிடுதல்	الْأَكْلُ
நீ அழை	أُدْعُ	மெதுவாக செயல்படு	تَمَهَّلْ
நீ நாடு	تَحَرَّرْ	உன் நடை	سَيْرِكَ
உண்மை	الصِّدْقُ	கேள்	اسْتَمِعْ
அதில்	فِيْمَا	உபதேசம்	نُصْحُ
நீ சொல்கிறாய்	تَقُولُ	மருத்துவர்	الطَّيِّبِ
நீங்கள் இருவரும் திறங்கள்	اِفْتَحَا	எழுந்திடுங்கள் (பெண்பால்)	اسْتَيْقِظَنَّ
ஜன்னல்கள்	نَوَافِدُ	ஆரம்ப நேரங்கள்	مُبَكَّرَاتُ
அறை	الْحُجْرَةُ	நன்கு செய்யுங்கள் (பெண்பால்)	أَجِدَنَّ
நீங்கள் இருவரும் கண்ணியம் செய்யுங்கள்	أَكْرِمَا	சமையல்	طَبْحُ
உங்கள் இருவரு டைய விருந்தாளிகள்	صُيُوفُكُمْ	உணவு	الطَّعَامُ
நீங்கள் இருவரும் உலுக்குங்கள்	أَهْرُزَا	ஒழுக்கம் கற்பியுங்கள்	هَدِّبَنَّ
மரம்	شَجَرَةٌ	உங்களுடைய பிள்ளைகள்	أَوْلَادِكِنَّ
இலந்தை	التَّبَقُ	நிச்சயமாக நீ தவிர்ந்து கொள்	تَجَبَّنَنَّ
சேர்த்து வையுங்கள்	اجْمَعُوا	கேலி	الْمِرَاحُ
பழம்	ثَمَرٌ	அதிகமானது	الكَثِيرُ

தோட்டம்	الْبُسْتَانُ	நிச்சயமாக நீ கனிவுடன் நட	عَاشِرًا
குளியுங்கள்	اسْتَحْمُوا	உன் சகோதரர்கள்	إِخْوَانِكَ
ஆறு	النَّهْرُ	நல்ல முறை	الْمَعْرُوفُ
வெளியேறி செல்லுங்கள்	أَخْرُجُوا	நிச்சயமாக நீ வெளியேறி செல்	أَخْرَجَ
ஒழுங்குபடுத்து (பெண்பால்)	رَبِّي	வயல்கள்	الْحُقُولُ
சாமான்கள்	أَثَاثٌ	நிச்சயமாக நீ பாது காத்துக் கொள்	إِحْفَظْ
மூடு (பெண்பால்)	أَغْلِقْ	ஒப்பந்தம்	عَهْدٌ
வாசல்	بَابٌ	நண்பன்	الصَّدِيقُ
வீடு	الدَّارُ	நிச்சயமாக உபகாரம் செய்	أَحْسِنْ
மனனம் செய் (பெண்பால்)	احْفَظِي	மக்கள்	النَّاسِ
உன் பாடம் (பெண்பால்)	دَرْسِكَ	நிச்சயமாக நீ விளக்கேற்று	أَوْقِدْ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள **سَمِعَ، تَمَهَّلَ، نَظَّفَ** ஆகிய ஏவல் வினைச் சொற்கள் **صَحِيحٌ** (குறையற்றது) ஆக உள்ளன. மேலும் அவற்றின் கடைசியில் ஏதும் சேரவில்லை என்பதால் அவற்றின் கடைசி எழுத்து **سُكُونٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ளது.

சேர்ந்துள்ளதால் அவற்றின் கடைசி எழுத்து **نُونٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ளது. **أَجِدُنْ، اسْتَيْقِظْ، أَجِدُنْ، هَدِبْنِ** ஆகியவற்றில் பெண்பாலுடைய

சேர்ந்துள்ளதால் **نُونٌ** (நிச்சயமாக எனும் அர்த்தம் உள்ள ன) **تَجَبَّنْ، عَاشِرَنَّ، أُخْرِجَنَّ، إِحْفِظَنَّ، أَحْسِنَنَّ، أَوْقَدَنَّ** ஆகியவற்றில் இவற்றின் கடைசி எழுத்து **فَتْحٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ளது.

சென்றகால வினைச் சொற்கள் மற்றும் **أَلْفِ الْمَاضِي** (நிகழ்கால, வருங்கால வினைச் சொற்கள் **يَلْقَى، دَعَا، يَدْعُو، تَحَزَّى، يَتَحَزَّى** என கடைசி எழுத்து **مُعْتَلٌ** (குறையுள்ளது **ي،ا،و**) ஆக வந்துள்ளது. இந்த **مُعْتَلٌ** ஆன எழுத்துக்கள் **فِعْلُ الْأَمْرِ** (ஏவல் வினைச் சொல்)லின் போது போக்கப்பட்டுள்ளன.

இருமையுடைய **أَلْفٌ** (அலிஃஃப்) சேர்ந்துள்ள **أَفْتَحَا، أَكْرَمَا، أَهْرَزَا** ஆகியவற்றின் **أَلْفِ الْمُسْتَقْبَلِ** (நிகழ்கால, வருங்கால வினைச் சொற்கள் **تَفْتَحَانِ، تَكْرِمَانِ، تَهْرِزَانِ** என **نُونٌ** சேர்ந்து உள்ளது. இந்த **نُونٌ** ஏவல் வினைச் சொல்லின்போது போக்கப்பட்டுள்ளது.

அதுபோல் பன்மையுடைய **وَأُو** சேர்ந்துள்ள **أَجْمَعُوا، اسْتَحْمُوا** ஆகியவற்றின் நிகழ்கால, வருங்கால வினைச் சொற்கள் **يَجْمَعُونَ، يَسْتَحْمُونَ** என **نُونٌ** சேர்ந்து இருக்கும்.

அதுபோல் முன்னிலையுடைய **يَاءٌ** சேர்ந்துள்ள **أَغْلِقِي، إِحْفِظِي** ஆகியவற்றின் நிகழ்கால, வருங்கால வினைச் சொற்கள் **تُرَبِّينَ، تَحْفِظِينَ** என **نُونٌ** சேர்ந்து வருகிறது. இந்த **نُونٌ** ஏவல் வினைச் சொல்லின்போது போக்கப்பட்டுள்ளது.

الإِعْرَابُ – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

நலவை நாடு **أَرْجُ الْخَيْرِ**

இவ்வாக்கியத்தில் உள்ள **أَرْجُ** என்பது **وَإِ** வைப் போக்குவதின் மீது **مَبْنِي** ஆக உள்ள ஏவல் வினைச் சொல்லாகும்.

இவ்வாக்கியத்தில் உள்ள **الْخَيْرِ** என்பது **فَتْحَةً** தை அடையாளமாகக் கொண்டு **نُصِبُ** செய்யப்பட்ட செயப்படுபொருளாக உள்ளது.

பாடத்தில் கவனம் செலுத்துங்கள் **إِنْتَبِهُوا لِلدَّرْسِ**

இவ்வாக்கியத்தில் உள்ள **إِنْتَبِهُوا** என்பது **نُونُ** னைப் போக்குவதின் மூலம் **مَبْنِي** ஆக உள்ள ஏவல் வினைச் சொல்லாகும். **وَإِ** என்பது **نُونُ** மீது **مَبْنِي** ஆக உள்ள செய்பொருளாகும்.

இதில் உள்ள **لَمْ** என்பது **كَسْرُ** மீது **مَبْنِي** ஆக உள்ள **جُرُّ** செய்யும் இடைச் சொல்லாகும். **الدَّرْسِ** என்பது **لَمْ** வின் மூலம் **جُرُّ** செய்யப்பட்டுள்ளது. **جُرُّ** உடைய அடையாளமாக **كَسْرَةً** உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

குதிரையில் சவாரி செய்

إِمْتَطِ الْجَوَادَ

ஆடைகளை துவையுங்கள் (பெண்பால்)

إِعْسِلْنَ الْمَلَابِسَ

நீங்கள் இருவரும் ஏழைகளுக்கு உணவளியுங்கள்

أَطْعِمَا الْفُقَرَاءَ

பூக்களை நீ நிச்சயமாக பறி

إِقْطِفَنَّ الْأَزْهَارَ

أَحْوَالُ بِنَاءِ الْمُضَارِعِ நிகழ்கால, வருங்கால வினைச் சொல்லின் مَبْنِيٌّ உடைய நிலைகள்!

القاعدة:

٣٦- يُبْنَى الْفِعْلُ الْمُضَارِعُ عَلَى الْفَتْحِ إِنْ اتَّصَلَتْ بِهِ نُونُ التَّوَكُّيدِ، وَيُبْنَى
عَلَى السُّكُونِ إِنْ اتَّصَلَتْ بِهِ نُونُ التَّسْوَةِ، وَيُعْرَبُ فِيمَا عَدَا ذَلِكَ.

சட்டம்:

நிகழ்கால, வருங்கால வினைச் சொல்லுடன் نُونُ التَّأَكِيدِ (கட்டாயமாக/
நிச்சயமாக எனும் அர்த்தமுள்ள ن) சேர்ந்தால் அவ்வினைச்சொல்
فَتْحُ மீது مَبْنِيٌّ ஆக்கப்படும்.

பெண்பாலுடைய نُونُ சேர்ந்தால் سُكُونُ மீது مَبْنِيٌّ ஆக்கப்படும்.
இவை இரண்டும் அல்லாதவற்றில் مُعْرَبٌ ஆக்கப்படும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. உபதேசத்தை நான் நிச்சயமாகக் கேட்பேன்	١- لَأَسْتَمِعَنَّ النَّصِيحَةَ.
2. சிறுவர்கள் நிச்சயமமாக செல்கிறார்கள்	٢- لَيَذْهَبَنَّ الْغُلَمَانُ.
3. ஸா-தே! நிச்சயமாக ஓய்வெடுக்க மாட்டாயா?	٣- أَلَا تَسْتَرِيحُنَّ يَا سَعِيدُ.
4. இந்த ஏழை மீது நிச்சயமாக இரக்கப்பட மாட்டாயா?	٤- أَلَا تَرْحَمُنَّ هَذَا الْمِسْكِينَ.
5. மாணவிகள் உபதேசத்தைக் கேட்கிறார்கள்	٥- الطَّالِبَاتُ يَسْتَمِعْنَ النَّصِيحَةَ.

6. பெண்கள் செல்கிறார்கள்	٦- النِّسَاءُ يَذْهَبْنَ.
7. வாலிப பெண்களே ஓய்வெடுக்க மாட்டீர்களா?	٧- أَلَا تَسْتَرْحَنُ يَا فِتْيَاتُ.
8. இந்த ஏழை மீது இரக்கப்பட மாட்டீர்களா? (பெண்பால்)	٨- أَلَا تَرْحَمْنَ هَذَا الْمُسْكِينِ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

இந்த ஏழை	هَذَا الْمُسْكِينُ	நிச்சயமாக நான் கேட்பேன்	لَأَسْتَمِعَنَّ
மாணவிகள்	الطَّالِبَاتُ	உபதேசம்	النَّصِيحَةُ
கேட்கிறார்கள் (பெண்பால்)	يَسْتَمِعَنَّ	நிச்சயமாக அவன் செல்வான்	لَيَذْهَبَنَّ
பெண்கள்	النِّسَاءُ	சிறுவர்கள்	الْعُلَمَاءُ
செல்கிறார்கள் (பெண்பால்)	يَذْهَبْنَ	நிச்சயமாக ஓய்வெடுக்க மாட்டாயா?	أَلَا تَسْتَرْحَنُ
வாலிப பெண்களே	يَا فِتْيَاتُ	ஸஃதே	يَا سَعِيدُ
இரக்கப்பட மாட்டீர்களா? (பெண்பால்)	أَلَا تَرْحَمْنَ	நிச்சயமாக இரக்கப்பட மாட்டாயா?	أَلَا تَرْحَمْنَ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள، لَا تَسْتَرْحَنُ، لَيَذْهَبَنَّ، لَأَسْتَمِعَنَّ ஆகியவற்றுடன் نُؤْنُ التَّأَكُّدِ (கட்டாயமாக/நிச்சயமாக எனும் அர்த்தமுள்ள ن) வந்துள்ளதால் அவற்றின் கடைசி எழுத்து فَتْحُ மீது ஆக வந்துள்ளது.

يَسْتَمِعَنَّ، يَذْهَبَنَّ، تَسْتَرْحَنُ، تَرْحَمْنَ ஆகியவற்றுடன் பெண்பாலுடைய

نُونُ வந்துள்ளதால் அவற்றின் கடைசி எழுத்து نُونُ மீது مَبْنِيٌّ ஆக வந்துள்ளது.

குறிப்பு:

نُونُ என்பது كَلِمَةٌ உடைய கடைசியில் ஷத் (ـ) உடன் نُونُ வரும்பொழுது அதற்கு تَفِيلَةٌ என்றும் ஷத்து இல்லாமல் சகூன் (ـ) உடன் نُونُ வரும்பொழுது அதற்கு حَفِيْفَةٌ என்றும் சொல்லப்படும்.

الإِعْرَابُ – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

لَا تُعَذِّبَنَّ الْحَيَّوَانَ

நீ விலங்கை நிச்சயமாக நோவினை செய்யவேண்டாம்.

இவ்வாக்கியத்தில் உள்ள لَا என்பது نَاهِيَةٌ (செயலைத் தடுக்கும்) لَا வாகும். இது نُونُ மீது مَبْنِيٌّ யான இடைச் சொல்லாகும்.

تُعَذِّبَنَّ எனும் مُضَارِعٌ ஆன வினைச் சொல் تَأْكِيْدٌ (உறுதிப்படுத்துதல்) உடைய نُونُ வுடன் சேர்ந்துள்ளது. எனவே, نَاهِيَةٌ வான لَا வின் மூலம் جَزْمٌ வரவேண்டிய இடத்தில் فَتْحٌ மீது مَبْنِيٌّ ஆக உள்ளது.

الْحَيَّوَانَ என்பது فَتْحَةٌ தை அடையாளமாகக் கொண்டு نَصْبٌ செய்யப்பட்ட مَفْعُولٌ (செயப்படு பொருள்) ஆகும்.

اِرْحَمَنَّ الضُّعْفَاءَ

(பெண்களே!) பலகீனமானவர்கள் மீது இரக்கப்படுங்கள்

இவ்வாக்கியத்தில் உள்ள اِرْحَمَنَّ என்பது نُونُ மீது مَبْنِيٌّ ஆக உள்ள فِعْلُ الأَمْرِ (ஏவல் வினைச்சொல்) ஆகும். பெண்பால் பன்மையின் نُونُ என்பது رَفْعٌ உடைய இடத்தில் فَتْحٌ மீது مَبْنِيٌّ ஆக உள்ள فَاعِلٌ (செய்பொருள்) ஆகும்.

نَصَبٌ என்பது فَتْحَةٌ தை அடையாளமாகக் கொண்டு
செய்யப்பட்ட مَفْعُولٌ (செயப்படு பொருள்) ஆகும்.

பின் வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

நீ வாக்கை நிச்சயமாக நிறைவேற்று

أَنْجِزَنَّ الْوَعْدَ

(பெண்களே!) ஓட்டகத்தில் கட்டப்படும்

لَا تَعْتَمِدْنَ عَلَى الْخَدَمِ

கயிறுகளின் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.

الإِعْرَابُ الْمَحَلِّيُّ

இடம் சார்ந்து வரும் உடைய சட்டங்கள்!

الْقَاعِدَةُ:

٣٧- إِذَا وَقَعَتْ كَلِمَةٌ مَبْنِيَّةٌ فِي مَوْضِعٍ مِنْ مَوَاضِعِ الرَّفْعِ أَوْ النَّصْبِ أَوْ الْجَزْمِ أَوْ الْجَزْمِ، لَا يَتَغَيَّرُ أَحْرُهَا، وَيُقَالُ إِنَّهَا فِي مَحَلِّ رَفْعٍ أَوْ نَصْبٍ أَوْ جَزْمٍ أَوْ جَزْمٍ عَلَى حَسَبِ مَوْضِعِهَا فِي الْجُمْلَةِ.

சட்டம்:

رُفِعَ அல்லது نَصِبَ அல்லது جُزِمَ அல்லது جُزِمَ உடைய இடங்களில் இடங்களில் இடங்களில் ஆன كَلِمَةٌ வந்தால் அதன் கடைசி மாறாது.

வாக்கியத்தில் வரும் كَلِمَةٌ வின் இடத்தைப் பொருத்து அது رُفِعَ உடைய இடத்தில் அல்லது نَصِبَ அல்லது جُزِمَ அல்லது جُزِمَ உடைய இடத்தில் வந்துள்ளது என சொல்லப்படும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. நீ நற்பண்புள்ள ஆணாக இருக்கிறாய்	١- أَنْتَ رَجُلٌ مُهَذَّبٌ.
2. இந்த ஏழைகளுக்கு நான் உதவினேன்	٢- سَاعَدْتُ هَؤُلَاءِ الْمَسَاكِينِ.
3. இந்த நோயாளி மீது நான் அனுதாபப்பட்டேன்	٣- عَظَفْتُ عَلَى هَذَا الْمَرِيضِ.
4. கலங்கிய நீரை நீ நிச்சயமாக குடிக்காதே!	٤- لَا تَشْرَبَنَّ الْمَاءَ الْكَدِرَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

ஏழைகள்	الْمَسَاكِينُ	நீ	أَنْتَ
நான் அனுதாபப்பட்டேன்	عَظُفْتُ	ஆண்	رَجُلٌ
இந்த நோயாளி	هَذَا الْمَرِيضُ	ஒழுக்கமுள்ளவன்/ பண்புள்ளவன்	مُهَدَّبٌ
நிச்சயமாக நீ குடிக்காதே	لَا تَشْرَبَنَّ	நான் உதவினேன்	سَاعَدْتُ
கலங்கியது	الْكُدِرُ	இவர்கள்	هَؤُلَاءِ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் முதலாவது உதாரணத்தில் உள்ள **أَنْتَ** என்பது வாக்கியத்தின் ஆரம்பத்தில் **مُبْتَدَأٌ** (எழுவாய்) ஆக உள்ளது. **مُبْتَدَأٌ** உடைய **إِعْرَابٌ** என்பது **رَفْعٌ** ஆகும். ஆனால் இதன் கடைசி எழுத்து **فَتْحٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ளது. இதற்கு **رَفْعٌ** உடைய இடத்தில் வந்துள்ள **فَتْحٌ** மீது **مَبْنِيٌّ** என்று கூறப்படும்.

இரண்டாவது உதாரணத்தில்

هَؤُلَاءِ என்பது **مَفْعُولٌ بِهِ** (செயப்படு பொருள்) ஆக உள்ளது. **مَفْعُولٌ بِهِ** உடைய **إِعْرَابٌ** என்பது **نَصْبٌ** ஆகும். ஆனால் இதன் கடைசி எழுத்து **كَسْرٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ளது. இதற்கு **نَصْبٌ** உடைய இடத்தில் வந்துள்ள **كَسْرٌ** மீது **مَبْنِيٌّ** என்று கூறப்படும்.

மூன்றாவது உதாரணத்தில்

هَذَا என்பதற்கு முன்பு **جُرٌّ** செய்யும் இடைச்சொல் உள்ளது. எனவே, இதன் கடைசி எழுத்து **جُرٌّ** செய்யப்பட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் **سُكُونٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ளது. இதற்கு **جُرٌّ** உடைய இடத்தில் வந்துள்ள **سُكُونٌ** மீது **مَبْنِيٌّ** என்று கூறப்படும்.

குறிப்பு: هَذَا உடைய கடைசி எழுத்து أَلْفٌ விற்கு எந்த அடையாளக் குறியீடும் இல்லை. இந்நிலையில் அதற்கு سُكُونٌ (ْ) உள்ளதாக கருதவேண்டும்.

الإِعْرَابُ – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

حَضَرَ مَنْ سَاعَدْنَا هُ

நாம் யாருக்கு உதவி செய்தோமோ அவர் வந்தார் இவ்வாக்கியத்தில் உள்ள حَضَرَ என்பது فَتْحٌ மீது مَبْنِيٌّ ஆன சென்ற கால வினைச் சொல்லாகும்.

مَنْ என்பது سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆகும். அது فَاعِلٌ ஆக உள்ளதால் رَفْعٌ உடைய இடத்தில் இருக்கிறது.

سَاعَدْنَا என்பதில் سَاعَدَ என்பது سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆக உள்ள சென்றகால வினைச் சொல்லாகும். نَا என்பது رَفْعٌ உடைய இடத்தில் سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆக உள்ள செய்பொருளாகும்.

هُ என்பது نَصْبٌ உடைய இடத்தில் مَبْنِيٌّ மீது مَبْنِيٌّ ஆக உள்ள مَفْعُولٌ (செயப்படு பொருள்) ஆகும்.

பின் வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

١. هَذِهِ وَرَدَةٌ جَمِيلَةٌ

1. இது அழகிய ரோஜாவாகும்

٢. لَا تَحْتَقِرَنَّ أَحَدًا

2. ஒருவரையும் நீ நிச்சயமாக இழிவாக கருத வேண்டாம்.

٣. شَرِبْتُ الدَّوَاءَ الَّذِي وَصَفَهُ الطَّبِيبُ

3. மருத்துவர் குறித்துக் கொடுத்த மருந்தைக் குடித்தேன்.

الْفِعْلُ الْمُضَارِعُ الْمُعْتَلُّ الْآخِرِ وَأَحْوَالُ إِعْرَابِهِ

கடைசி எழுத்து عِلَّةٌ (குறையுள்ள)
தாக இருக்கும் நிகழ்கால, வருங்கால
வினைச் சொல்லும் அதன் اِعْرَابٌ உடைய
நிலைகளும்!

الْقَاعِدَةُ:

٣٨- الْفِعْلُ الْمُضَارِعُ الْمُعْتَلُّ الْآخِرِ يُرْفَعُ بِضَمَّةٍ مُقَدَّرَةٍ عَلَى الْأَلِفِ
وَالْوَاوِ وَالْيَاءِ، وَيُنْصَبُ بِفَتْحَةٍ مُقَدَّرَةٍ عَلَى الْأَلِفِ، وَظَاهِرَةٍ عَلَى
الْوَاوِ وَالْيَاءِ، وَيُجْزَمُ بِحَذْفِ الْآخِرِ.

சட்டம்:

கடைசி எழுத்து عِلَّةٌ (குறையுள்ள)தாக உள்ள الْفِعْلُ الْمُضَارِعُ
(நிகழ்கால, வருங்கால வினைச்சொல்) என்பது و، و، ي ஆகிய மூன்று
எழுத்துக்களில் மறைந்துள்ள ضَمَّةٌ கொண்டு رَفْعٌ செய்யப்படும்.

மேலும் الْفِءல் மறைந்துள்ள فَتْحَةٌ கொண்டு نَصْبٌ செய்யப்படும்
மற்றும் يَاءٌ வில் வெளிப்படையாக فَتْحَةٌ கொண்டு نَصْبٌ செய்யப்படும்.
கடைசி எழுத்தை போக்குவதைக் கொண்டு جَزْمٌ செய்யப்படும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. சிறுவன் சாப்பிடுகிறான்	١- يَتَغَدَّى الْغُلَامُ
2. குளிரை பயப்படுகிறேன்	٢- أَخْشَى الْبُرْدَ
3. எதற்காக உன் வாக்கை மறக்கிறாய்?	٣- لِمَاذَا تَنْسَى وَعَدَكَ

4. நீ செம்மறி ஆட்டுக்கு அருகில் நெருங்குகிறாய்	٤- أَنْتَ تَدْنُو مِنَ الْكَبِشِ
5. தட்பவெட்ப நிலை தெளிவாகிறது	٥- يَصْفُو الْجَوُّ
6. குதிரை ஓடுகிறது	٦- يَعْدُو الْحِصَانُ
7. உணவை விரும்புகிறேன்	٧- أَشْتَهِي الطَّعَامَ
8. தண்ணீர் ஓடுகிறது	٨- يَجْرِي الْمَاءُ
9. ஓநாய் ஊளையிடுகிறது	٩- يَعْوِي الذِّئْبُ

1. சிறுவன் சாப்பிடுவதை விரும்புகிறேன்	١- أَوْدُ أَنْ يَتَغَدَّى الْغُلَامُ.
2. நான் குளிரை பயப்படுவது அவசியமாகும்	٢- يَجِبُ أَنْ أَحْشَى الْبُرْدَ.
3. நீ உன் வாக்கை நிச்சயமாக மறக்க மாட்டாய்	٣- لَنْ تَنْسَى وَعْدَكَ.
4. நீ செம்மறி ஆட்டுக்கு அருகில் நெருங்குவதை பயப்படுகிறேன்	٤- أَخَافُ أَنْ تَدْنُو مِنَ الْكَبِشِ.
5. தட்பவெட்ப நிலை தெளிவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது	٥- يَسَّرْنِي أَنْ يَصْفُو الْجَوُّ.
6. குதிரை நிச்சயமாக ஓடாது	٦- لَنْ يَعْدُو الْحِصَانُ.
7. உணவை நான் நிச்சயமாக விரும்ப மாட்டேன்	٧- لَنْ أَشْتَهِي الطَّعَامَ.
8. தண்ணீர் ஓடுவதை நான் விரும்புகின்றேன்	٨- أَحِبُّ أَنْ يَجْرِيَ الْمَاءُ.

9. ஓநாய் நிச்சயமாக ஊளையிடாது	۹- لَنْ يَعْرِىَ الذَّنْبُ.
1. சிறுவன் சாப்பிடவில்லை	۱- لَمْ يَتَّعَدَّ الْعُلَامُ.
2. நான் குளிரை பயப்படவில்லை	۲- لَمْ أَحْشَ الْبُرْدَ.
3. உன் வாக்கை மறக்காதே	۳- لَا تَنْسَ وَعَدَكَ.
4. செம்மறி ஆட்டுக்கு அருகில் நெருங்காதே!	۴- لَا تَدُنُّ مِنَ الْكَبِشِ.
5. தட்பவெட்ப நிலை தெளிவாக இருக்கவில்லை	۵- لَمْ يَصْفُ الْجَوْ.
6. குதிரை ஓடவில்லை	۶- لَمْ يَعْدُ الْحِصَانُ.
7. நான் உணவை விரும்பவில்லை	۷- لَمْ أَشْتَهُ الطَّعَامَ.
8. தண்ணீர் ஓடவில்லை	۸- لَمْ يَجْرِ الْمَاءُ.
9. ஓநாய் ஊளையிடவில்லை	۹- لَمْ يَعْرِىَ الذَّنْبُ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

அவசியமாகும்	يَجِبُ	சாப்பிடுகிறான்	يَتَّعَدَّى
நான் பயப்படுவது	أَنْ أَحْشَى	சிறுவன்	الْعُلَامُ
நிச்சயமாக நீ மறக்க மாட்டாய்	لَنْ تَنْسَى	பயப்படுகிறேன்	أَحْشَى
		குளிர்	الْبُرْدُ
நீ நெருங்குவது	أَنْ تَدُنُّ	ஏன்?	لِمَاذَا

எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது	يَسْرُنِي	நீ மறக்கிறாய்	تَنَسَى
தெளிவாக இருப்பது	أَنْ يَصْفُو	உனது வாக்குறுதி	وَعْدُكَ
நிச்சயமாக ஓடாது	لَنْ يَعْذُو	நீ நெருங்குகிறாய்	تَدْنُو
நிச்சயமாக விரும்ப மாட்டேன்	لَنْ أَشْتَهِي	செம்மறி ஆடு	الْكَبْشُ
அது ஓடுவது	أَنْ يَجْرِي	தெளிவாகிறது	يَصْفُو
நிச்சயமாக ஊளையிடாது	لَنْ يَغْوِي	தட்பவெட்ப நிலை	الْجَوُّ
அவன் சாப்பிடவில்லை	لَمْ يَتَعَدَّ	ஓடுகிறது	يَعْدُو
நான் பயப்படவில்லை	لَمْ أَخْشَ	குதிரை	الْحِصَانُ
மறக்காதே	لَا تَنْسَ	விரும்புகிறேன்	أَسْتَهِي
நெருங்காதே	لَا تَدْنُ	ஓடுகிறது	يَجْرِي
தெளிவாகவில்லை	لَمْ يَصْفُ	ஊளையிடுகிறது	يَغْوِي
அது ஓடவில்லை	لَمْ يَعْذُ	ஓடாய்	الذِّئْبُ
அது ஓடவில்லை	لَمْ يَجْرِ	விரும்புகிறேன்	أَوْدُ
அது ஊளையிடவில்லை	لَمْ يَغْوِ	அவன் சாப்பிடுவது	أَنْ يَتَعَدَّى

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள تَنَسَى، أَخْشَى، يَتَعَدَّى ஆகியவற்றின் கடைசி எழுத்து أَلِفٌ ஆக வந்துள்ளது. கடைசி

எழுத்து **يَاءُ** வாக இருந்தாலும் உச்சரிப்பில் **أَلْفٌ** ஆக இருப்பதால் அதை **أَلْفٌ** ஆக கருதவேண்டும்.

அடுத்து வந்தள்ள **يَعْدُو**, **يَصْفُو**, **تَدْنُو** ஆகிய மூன்றின் கடைசி எழுத்து **وَأُو** ஆக உள்ளது. அதன்பின் வந்துள்ள **يَجْرِي**, **أَشْتَهِي** ஆகிய மூன்றின் கடைசி எழுத்து **يَاءُ** ஆக உள்ளது. மேலும் இந்த வினைச் சொற்கள் அனைத்தும் **رَفْعٌ** இடத்தில் வந்துள்ளது. காரணம் இவற்றுக்கு முன் **نَصْبٌ/حَرْمٌ** செய்யக்கூடிய எதுவுமில்லை.

இவ்வினைச் சொற்கள் அனைத்தும் மறைமுகமான **صَمَّةٌ** தைக் கொண்டு **رَفْعٌ** செய்யப்பட்டுள்ளது. அவைகளில் எதிலும் **صَمَّةٌ** வெளியே தெரியவில்லை.

أَنْ يَتَغَدَّى, **أَنْ أَحْشَى**, **لَنْ تَنْسَى** ஆகியவற்றில் **نَصْبٌ** செய்யக்கூடிய **أَلْفٌ** ஆக உள்ளது. எனவே இவை மறைந்துள்ள **فَتْحَةٌ** கொண்டு **نَصْبٌ** செய்யப்பட்டுள்ளன.

أَنْ تَدْنُو, **أَنْ يَصْفُو**, **لَنْ يَعْدُو**
لَنْ أَشْتَهِي, **أَنْ يَجْرِي**, **لَنْ يَعْزِي**

ஆகியவற்றில் **نَصْبٌ** செய்யக்கூடிய **لَنْ-أَنْ** வந்துள்ளன. வினைச் சொற்களின் கடைசி **و-ي** ஆக உள்ளது. எனவே, வினைச் சொற்களில் **فَتْحَةٌ** வெளிப்படையாக உள்ளது.

لَمْ يَتَغَدَّ, **لَمْ أَحْشَ**, **لَا تَنْسَ**
لَا تَدْنُ, **لَمْ يَصْفُ**, **لَمْ يَعْزِ**
لَمْ أَشْتَهَ, **لَمْ يَجْرِ**, **لَمْ يَعْزِ**

ஆகியவற்றில் **لَمْ-لَا** வந்துள்ளன. எனவே,

வினைச் சொற்களின் கடைசி எழுத்து போக்கப்பட்டு **جَزْمٌ** செய்யப் பட்டுள்ளது.

الإِعْرَابُ - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

يَحْتَفِي الْحُقَاشُ بِالنَّهَارِ

வெளவால் பகலில் மறைந்து கொள்கிறது

இவ்வாக்கியத்தில் உள்ள **يَحْتَفِي** என்பது **يَأْ** மீது மறைவாக்கப்பட்ட **صَمَّةٌ** மூலம் **رَفَعٌ** செய்யப்பட்ட **مَصَارِعٌ** ஆன வினைச் சொல்லாகும்.

رَفَعٌ என்பது **صَمَّةٌ** தை அடையாளமாகக் கொண்டு **فَاعِلٌ** (செய்பொருள்) ஆகும்.

ب என்பது **كَسْرٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ள **جَزْمٌ** செய்யும் இடைச் சொல்லாகும்.

النَّهَارِ என்பது **ب** மூலம் **جَزْمٌ** செய்யப்பட்டதாக உள்ளது. அதன் **جَزْمٌ** உடைய அடையாளமாக **كَسْرَةٌ** உள்ளது.

விளை நிலம் விளையவில்லை **لَمْ يَنْمُ الزَّرْعُ** . ۲

لَمْ என்பது **سُكُونٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ள ஒரு செயலை மறுப்பதற்குள்ள மற்றும் **جَزْمٌ** செய்யக்கூடிய இடைச் சொல்லாக உள்ளது.

يَنْمُ என்பது **لَمْ** மூலம் **جَزْمٌ** செய்யப்பட்ட **مَصَارِعٌ** ஆன வினைச் சொல்லாக உள்ளது. அதன் **جَزْمٌ** உடைய அடையாளமாக **وَأُو** போக்கப்பட்டுள்ளது.

الزَّرْعُ என்பது **صَمَّةٌ** தை அடையாளமாகக் கொண்டு **رَفَعٌ** செய்யப்பட்ட **فَاعِلٌ** (செய்பொருள்) ஆகும்.

2. பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

۱. يَنْهَى اللَّهُ عَنِ الْكُذْبِ

1. இறைவன் பொய்யை விட்டும் தடுக்கின்றான்.

۲. يَصْفُو الْجُو

2. தட்பவெட்ப நிலை தெளிவாக இருக்கிறது.

۳. لَنْ يَرْتَقِيَ الْحُسُودُ

3. பொறாமைக்காரன் நிச்சயமாக முன்னேறமாட்டான்.

۴. لَمْ تَغْلِ الْقِدْرُ

4. பாளை கொதிக்கவில்லை

الإِسْمُ الْمُعْتَلُّ الْآخِرِ
١ - الْمَقْصُورُ وَأَحْوَالُ إِعْرَابِهِ
கடைசி எழுத்து எல்லா ஆன (குறையுள்ள)
பெயர்ச்சொல்

1. مَقْصُورٌ (சுருக்கப்பட்ட பெயர்ச்சொல்லும்)
அதன் إِعْرَابٌ உடைய நிலைகளும்.

الْفَوَائِدُ:

- ٣٩- الْمَقْصُورُ هُوَ كُلُّ إِسْمٍ مُعْرَبٍ آخِرُهُ أَلِفٌ لَازِمَةٌ.
٤٠- تُقَدَّرُ عَلَى آخِرِ الْمَقْصُورِ حَرَكَاتُ الْإِعْرَابِ الثَّلَاثُ.

சட்டங்கள்:

الْمَقْصُورُ என்பது அதன் கடைசி எழுத்து கண்டிப்பாக أَلِفٌ (அலிஃப்)
ஆக உள்ள مُعْرَبٌ ஆன ஒவ்வொரு பெயர்ச் சொல்லாகும்.

அதன் கடைசியில் إِعْرَابٌ உடைய மூன்று குறியீடுகளும் மறைக்கப்
பட்டிருக்கும். (வெளியில் தெரியாது.)

உதாரணங்கள்

الأمثلة :

1. மூழ்குவதிலிருந்து வாலிபன் தப்பினான்	١- نَجَا الْفَتَى مِنَ الْغَرَقِ
2. கைத்தடி வீணாகிவிட்டது	٢- ضَاعَتِ الْعَصَا
3. எனக்கு நோவினை ஏற்பட்டது	٣- نَالَنِي الْأَذَى
4. என் துன்பத்தின் மூலம் விரோதி சந்தோசமடைந்தான்	٤- شِمَتَ بِي الْعِدَا

1. மூழ்குவதிலிருந்து வாலிபனை காப்பாற்றினேன்	۱- نَجَّيْتُ الْفَتَى مِنَ الْغَرَقِ.
2. கைத்தடியை வீணாக்கினேன்	۲- أَضَعْتُ الْعَصَا.
3. நோவினையை தடுத்தேன்	۲- مَنَعْتُ الْأَذَى.
4. என் துன்பத்தின் மூலம் விரோதியை சந்தோஷமாக்காதே	۴- لَا تُشِمْتُ بِي الْعِدَا.
1. வாலிபனை பொருந்தினேன்	۱- رَضِيْتُ عَنِ الْفَتَى.
2. கைத்தடி மீது சாய்ந்தேன்	۲- اتَّكَأْتُ عَلَى الْعَصَا.
3. நோவினையிலிருந்து பாதுகாப்படைந்தேன்	۲- سَلِمْتُ مِنَ الْأَذَى.
4. விரோதியை வென்றேன்	۴- اِنْتَصَرْتُ عَلَى الْعِدَا.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

காப்பாற்றினேன்	نَجَّيْتُ	தப்பினான்	نَجَا
வீணாக்கினேன்	أَضَعْتُ	வாலிபன்	الْفَتَى
தடுத்தேன்	مَنَعْتُ	மூழ்குதல்	الْغَرَقُ
என்மூலம் சந்தோஷமாக்காதே	لَا تُشِمْتُ بِي	வீணானது	ضَاعَتْ
பொருந்தினேன்	رَضِيْتُ	கைத்தடி	الْعَصَا
சாய்ந்தேன்	اتَّكَأْتُ	எனக்கு ஏற்பட்டது	نَالِي

பாதுகாப்படைந்தேன்	سَلِمْتُ	நோவினை	الْأَذَى
வென்றேன்	انْتَصَرْتُ	பிறர் துன்பம் கண்டு சந்தோஷம் அடைந்தான்	شِمَتَ بِ
		விரோதி	الْعِدَا

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் வந்துள்ள الْعِدَا، الْأَذَى، الْعَصَا، الْفَتَى ஆகியவை கடைசி எழுத்து الْفِ ஆக உள்ள ஆன பெயர்ச் சொற்களாகும்.

இவை முதல் நான்கு உதாரணங்களில் فَاعِلٌ (செய்பொருள்) ஆகவும் இரண்டாவது நான்கு உதாரணங்களில் مَفْعُولٌ بِهِ (செயப்படு பொருள்) ஆகவும்

முன்றாவது நான்கு உதாரணங்களில் جُرٌّ செய்யப்பட்டதாகவும் வந்துள்ளது. ஆனாலும் இவற்றின் عِلْمَةٌ (அடையாளக் குறியீடு)கள் அனைத்தும் கடைசி எழுத்தில் வெளியே தெரியாமல் மறைக்கப் பட்டுள்ளது.

الإِعْرَابُ - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

பனி, பூக்கள் மீது விழுந்தது عَلَى الْأَزْهَارِ سَقَطَ النَّدَا

இவ்வாக்கியத்தில் உள்ள سَقَطَ என்பது مَبْنِيٌّ مீது فَتْحٌ ஆக உள்ள சென்றகால வினைச் சொல்லாகும்.

النَّدَا என்பது மறைவாக்கப்பட்ட ضَمَّةٌ தை அடையாளமாகக் கொண்டு رَفْعٌ செய்யப்பட்ட செய்பொருளாகும்.

عَلَى என்பது سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆக உள்ள جُرُّ செய்யும் இடைச் சொல்லாகும்.

الْأَزْهَارِ என்பது عَلَى மூலம் جُرُّ செய்யப்பட்டதாக உள்ளது. அதன் جُرُّ உடைய அடையாளமாக كَسْرَةٌ உள்ளது.

2. பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

1. لَا تَتَّبِعِ الْهَوَى

1. மனோ இச்சையை பின்பற்றாதே!

2. أَلْفُؤْصَى مُفْسِدَةٌ لِأَعْمَالِ

2. அரசின்மை, செயல்பாடுகளுக்கு சீரழிவை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

3. الْحَمِيَّةُ نَافِعَةٌ لِلْمَرْصَى

3. பத்தியமாக இருப்பது நோயாளிகளுக்கு நலன்தரக்கூடியதாக உள்ளது.

۲- الْمَنْقُوضُ وَأَحْوَالُ إِعْرَابِهِ

2. مَنْقُوضٌ (குறையுள்ள பெயர்ச்சொல்லும்) அதன் إِعْرَابٌ உடைய நிலைகளும்

الْفَوَاعِدُ:

۴۱- الْمَنْقُوضُ هُوَ كُلُّ اسْمٍ مُعْرَبٍ آخِرُهُ يَاءٌ لَازِمَةٌ مَكْسُورٌ مَا قَبْلَهَا.

۴۲- تُقَدَّرُ الضَّمَّةُ وَالْكَسْرَةُ عَلَى آخِرِ الْمَنْقُوضِ فِي حَالَتِي الرَّفْعِ وَالْجَرِّ، أَمَّا النَّصْبُ فَيَكُونُ بِفَتْحَةٍ ظَاهِرَةٍ عَلَى الْآخِرِ.

சட்டங்கள்:

الْمَنْقُوضُ என்பது கடைசி எழுத்து கண்டிப்பாக يَاءٌ ஆக இருந்து அதற்கு முந்தைய எழுத்து كَسْرٌ செய்யப்பட்டிருக்கும் مُعْرَبٌ ஆன ஒவ்வொரு பெயர்ச் சொல்லாகும்.

كَسْرَةٌ தும் جَرٌّ உடைய நிலையில் جَرٌّ தும் ضَمَّةٌ உடைய நிலையில் رَفْعٌ கடைசி எழுத்தில் மறைக்கப்பட்டிருக்கும் ஆனால் نَصْبٌ உடைய அடையாளமான فَتْحَةٌ கடைசி எழுத்தில் வெளிப்படையாக வரும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. குற்றவாளி விரண்டோடினான்	۱- فَرَّ الْجَانِي
2. நீதிபதி நீதம் செலுத்தினார்	۲- عَدَلَ الْقَاضِي
3. அழைப்பவன் அழைத்தான்	۳- نَادَى الْمُنَادِي
4. அநீதம் செய்பவன் வருந்துவான்	۴- يَنْدَمُ الْبَاغِي

1. குற்றவாளியை பிடித்தேன்	۱- حَبَسْتُ الْجَانِي
2. நீதிபதிக்கு நாம் கண்ணியம் செலுத்துகிறோம்	۲- نَحْتَرُمُ الْقَاضِي
3. அழைப்பவனின் அழைப்பை கேட்டேன்	۳- سَمِعْتُ الْمُنَادِي
4. அநீதம் செய்பவனை மக்கள் வெறுப்பார்கள்	۴- يَكْرَهُ النَّاسُ الْبَاغِي
1. குற்றவாளியைப் பார்த்தேன்	۱- نَظَرْتُ إِلَى الْجَانِي.
2. நீதிபதிக்கு கண்ணியம் செலுத்துவதற்காக எழுந்து நின்றோம்	۲- قُمْنَا إِجْلَالًا لِلْقَاضِي.
3. அழைப்பவனின் அழைப்பை செவிமடுத்தேன்	۳- أَصْغَيْتُ إِلَى الْمُنَادِي.
4. அநீதம் செய்பவனுக்கு பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது	۴- عَلَى الْبَاغِي تَدَوُّرُ الدَّوَائِرِ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

கண்ணியம் செலுத்துகிறோம்	نَحْتَرُمُ	விரண்டோடினான்	فَرَّ
கேட்டேன்	سَمِعْتُ	குற்றவாளி	الْجَانِي
வெறுப்பான்	يَكْرَهُ	நீதம் செலுத்தினார்	عَدَلَ
பார்த்தேன்	نَظَرْتُ إِلَى	நீதிபதி	الْقَاضِي
நின்றோம்	قُمْنَا	அழைத்தான்	نَادَى
கண்ணியம் செலுத்துதல்	إِجْلَالٌ	அழைப்பவன்	الْمُنَادِي

செவிமடுத்தேன்	أَصَغَيْتُ	வருந்துவான்	يَنْدِمُ
சுற்றுகிறது	تَدْوُرُ	அநீதம் செய்பவன்	الْبَاغِي
சுற்றுபவைகள் (பிரச்சனைகள்)	الدَّوَائِرُ	பிடித்தேன்	حَبَسْتُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள، الْمُنَادِي، الْقَاضِي، الْجَانِي، الْبَاغِي ஆகிய مُعْرَبٌ ஆன பெயர் சொற்களின் கடைசியில் يَاءٌ வும் அதற்கு முன்னுள்ள எழுத்திற்கு كَسْرٌ (ـ) நும் வந்துள்ளன.

இவை முதல் நான்கு உதாரணங்களில் فَاعِلٌ (செய்பொருள்) ஆக வந்துள்ளது. இவற்றின் கடைசி எழுத்துக்களில் رَفْعٌ உடைய அடையாளம் ضَمَّةٌ தெளிவாக வரவில்லை. அது மறைந்துள்ளது.

இரண்டாவது நான்கு உதாரணங்களில் இவை مَفْعُولٌ بِهِ (செய்ப்பொருள்) ஆக வந்துள்ளன. இவற்றின் கடைசி எழுத்துக்களில் نَصْبٌ உடைய அடையாளமான فَتْحَةٌ வெளிப்படையாக வந்துள்ளது.

மூன்றாவது நான்கு உதாரணங்களில் இவற்றுக்கு முன்பு جَزٌ செய்யும் இடைச் சொற்கள் வந்துள்ளன. என்றாலும் இவற்றின் கடைசி எழுத்துக்களில் جَزٌ உடைய அடையாளமான كَسْرَةٌ வெளிப்படையாக வரவில்லை. மாறாக மறைந்துள்ளது.

الإِعْرَابُ - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

الرَّجُلُ الْقَاسِي مَكْرُوهٌ

இரக்கமற்ற மனிதன் வெறுக்கப்படுபவனாக உள்ளான்

இவ்வாக்கியத்தில் உள்ள الرَّجُلُ என்பது ضَمَّةٌ தை அடையாளமாகக் கொண்டு رَفْعٌ செய்யப்பட்ட எழுவாயாக உள்ளது.

رَفَعُ كَوْنَهُ إِذَا فِي الْمَرْتَبَةِ الْمَعْلُومَةِ فِي الْقَائِمِ
سَيَسْتَعِينُ بِوَجْهِهِ فِي الْمَرْتَبَةِ الْمَعْلُومَةِ فِي الْقَائِمِ

مَكْرُوهُ إِذَا فِي الْمَرْتَبَةِ الْمَعْلُومَةِ فِي الْقَائِمِ
بَدَلًا مَبْتَدَأُ فِي الْخَبَرِ إِذَا فِي الْمَرْتَبَةِ الْمَعْلُومَةِ فِي الْقَائِمِ

2. பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

1. يَصْعُبُ السَّفَرُ فِي الصَّحَارَى .

1. பாலைவனங்களில் பயணம் செய்வது கடினமாகும்.

2. تَبْلُغُ الطَّيَّارَاتُ الْمَكَانَ الْقَاصِيَ فِي وَقْتٍ قَصِيرٍ .

2. விமானங்கள் குறுகிய நேரத்தில் தூரமான இடத்தை அடைகின்றன.

3. الْوَادِي خَصِيبٌ .

3. ஓடை பசுமையாக உள்ளது.

نَصْبُ الْمُضَارِعِ بِأَنَّ الْمُضْمَرَةَ

மறைவாக்கப்பட்ட அன் மூலம் மூஸாரீ
(நிகழ்கால, வருங்கால வினைச்சொல்)

விற்கு நவ் வருதல்

١- بَعْدَ لَامِ التَّعْلِيلِ

1. காரணத்தைக் குறிக்கும் லாம் மிற்குப் பிறகு

الْقَاعِدَةُ:

٤٣- يُنْصَبُ الْفِعْلُ الْمُضَارِعُ بِأَنَّ الْمُضْمَرَةَ جَوَازًا بَعْدَ لَامِ التَّعْلِيلِ.

சட்டம்:

காரணத்தை குறிக்கும் லாம் மிற்குப் பின் மறைந்த அன் மூலம் மூஸாரீ ஆன வினைச்சொல்லுக்கு நவ் செய்யப்படும். அன் மறைந்து வருவது ஜாஸர் ஆகும். கட்டாயமல்ல.

உதாரணங்கள்

: الأمثلة

1. ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தேன்	١- جَلَسْتُ لِأَسْتَرِيحَ
2. நோயாளியை நலம் விசாரிப்பதற்காக வந்தேன்	٢- حَضَرْتُ لِأَعُوذَ الْمَرِيضَ
3. மாணவன் (பரீட்சையில்) வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்கிறான்	٣- يَجْتَهِدُ الطَّالِبُ لِيَنْجَحَ.
4. நான் வீட்டில் குடியிருப்பதற்காக வீட்டைக் கட்டினேன்	٤- بَنَيْتُ بَيْتًا لِأَسْكُنَ فِيهِ

1. ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தேன்	١- جَلَسْتُ لِأَنْ أُسْتَرِيحَ.
2. நோயாளியை நலம் விசாரிக்க அமர்ந்தேன்	٢- حَضَرْتُ لِأَنْ أَعُودَ الْمَرِيضَ.
3. மாணவன் (பரீட்சையில்) வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்கிறான்	٣- يَجْتَهِدُ الطَّالِبُ لِأَنْ يَنْجَحَ.
4. நான் வீட்டில் குடியிருப்பதற்காக வீட்டைக் கட்டினேன்	٤- بَنَيْتُ بَيْتًا لِأَنْ أَسْكُنَ فِيهِ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

முயற்சி செய்கிறான்	يَجْتَهِدُ	அமர்ந்தேன்	جَلَسْتُ
மாணவன்	الطَّالِبُ	வேண்டி	لِ
அவன் வெற்றி பெறுவதற்காக	لِيَنْجَحَ / لِأَنْ يَنْجَحَ	நான் ஓய்வு எடுப்பதற்காக	لِأَنْ أُسْتَرِيحَ / لِأَنْ أُسْتَرِيحَ
கட்டினேன்	بَنَيْتُ	வந்தேன்	حَضَرْتُ
நான் குடியிருப்ப தற்காக	لِأَسْكُنَ / لِأَنْ أَسْكُنَ	நான் நோய் விசாரிப்பதற் காக	لِأَعُودَ / لِأَنْ أَعُودَ
அதிலே	فِيهِ	நோயாளி	الْمَرِيضَ

விளக்கம்:

نُ என்பது مُضَارِعٌ ஆன வினைச்சொல்லுக்கு نَصْبٌ செய்யும்.

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் முதல் நான்கு உதாரணங்களில் "என்பதற்காக" எனும் அர்த்தம் உள்ள, காரணத்தை குறிக்கும் مُمَّ விற்கு பிறகு வந்துள்ள أَسْكُنَ, يَنْجَحُ, أَعُودُ, أُسْتَرِيحُ ஆகிய

مُضَارِعٌ ஆன வினைச் சொற்கள் نَصْبٌ செய்யப்பட்டு வந்துள்ளன. இவற்றுக்கு نَصْبٌ செய்த أَنْ என்பது காரணத்தை குறிக்கும் مَلٌ விற்கு பிறகு மறைந்துள்ளது.

இரண்டாவது நான்கு உதாரணங்களில் أَنْ வெளிப்படையாக வந்துள்ளது. இவ்விரண்டு நிலைகளும் கூடும்.

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் இரண்டாவது செயல், முதல் செயல் நடைபெற காரணமாக அமைந்துள்ளது.

உ.ம்: جَلَسْتُ لِأَسْتَرْحِ நான் ஓய்வு எடுப்பதற்காக அமர்ந்தேன். இதில் ஓய்வு எடுத்தல் எனும் இரண்டாம் செயல் அமருதல் எனும் முதல் செயலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

காரணத்தைக் குறிக்க مَلٌ வருவதால் இதற்கு لَمْ التَّعْلِيلِ (காரணத்தை குறிக்கும் لَمْ) என்று சொல்லப்படுகிறது.

٢- بَعْدَ لَامِ الْجُحُودِ

2. மறுப்பு தெரிவிப்பதற்குரிய لَامٌ விற்குப் பிறகு

الْقَاعِدَةُ:

٤٤- يُنْصَبُ الْفِعْلُ الْمُضَارِعُ بِأَنَّ مُضْمَرَهُ وَجُوبًا بَعْدَ لَامِ الْجُحُودِ.

சட்டம்:

மறுத்தல் எனும் அர்த்தத்தைக் குறிக்கும் لَامٌ விற்குப் பிறகு, أَنْ மறைந்திருந்து مُضَارِعٌ ஆன வினைச்சொல்லுக்கு نَصْبٌ செய்யும். أَنْ மறைந்து வருவது வாஜிப் ஆகும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. நண்பன் தன் நண்பனுக்கு துரோகம் செய்ய மாட்டான்	١- مَا كَانَ الصَّدِيقُ لِيُخُونَ صَدِيقَهُ
2. பறவைகள் கூண்டுகளில் அடைக்கப்படாது	٢- مَا كَانَتِ الطُّيُورُ لِتُسَجَّنَ فِي الْأَفْقَاصِ.
3. போலீஸ்காரர் திருடமாட்டார்	٣- لَمْ يَكُنِ الشَّرْطِيُّ لِيَسْرِقَ.
4. தீயவர்களோடு நான் நட்பு வைப்பவனாக இல்லை	٤- لَمْ أَكُنْ لِأُرَافِقَ الْأَشْرَارَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

கூண்டுகள்	الْأَفْقَاصُ	இல்லை	مَا
அவன் ஆகவில்லை	لَمْ يَكُنْ	அவன் ஆகவில்லை	مَا كَانَ
போலீஸ்காரர்	الشَّرْطِيُّ	நண்பன்	الصَّدِيقُ

அவன் திருடுபவனாக	لَيْسِرِقْ	அவன் துரோகம் செய்பவனாக	لَيْخُونْ
நான் ஆகவில்லை	لَمْ أَكُنْ	அது ஆகவில்லை	مَا كَانَتْ
நான் நட்பு வைப்பவனாக	لِأَرْأَفِقْ	பறவைகள்	الطُّيُورُ
தீயவர்கள்	الْأَشْرَارُ	அவை அடைக்கப்பட	لِتُسْجَنَ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் **يَسْرِقُ، تَسْجَنَ، يَخُونُ** ஆகிய ஆன வினைச் சொற்கள் **نَصْبٌ** செய்யப்பட்டு வந்துள்ளன. இவற்றுக்கு **نَصْبٌ** செய்தது **أَنْ** என்பதாகும். இது மறுப்பு தெரிவிக்க பயன்படுத்தப்படும் **لَمْ** விற்குப் பிறகு, மறைந்துள்ளது. இது கட்டாயமாகும். அதாவது, இது மறைந்துதான் இருக்கும். ஒருபோதும் வெளியே வராது.

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள நண்பனுக்கு துரோகம் செய்தல், பறவைகள் கூண்டுகளில் அடைக்கப்படுதல், போலீஸ்காரர் திருடுதல், தீயவர்களோடு சேருதல் ஆகியவை மறுக்கப்படக் கூடியவையாகும்.

இவற்றில் **لَمْ** வருவதால் இதற்கு **لَمْ التَّنْفِي** (எதிர்மறைக்கான ١) அல்லது **لَمْ الْجُحُودِ** (மறுப்புக்கான ١) என்று சொல்லப்படுகிறது.

لَمْ الْجُحُودِ உடைய அடையாளமாகிறது வாக்கியத்தின் ஆரம்பத்தில் எதிர்மறைக்கான **مَا** அல்லது **لَمْ** போன்றவை வரும்.

உதாரணம்:

அவன்/அது ஆகவில்லை **مَا كَانَتْ**

அவன்/அது ஆகவில்லை **لَمْ يَكُنْ**

۳- بَعْدَ أَوْ

3. வீற்கு பிறகு

الْفَاعِلَةُ:

٤٥- يُنْصَبُ الْمُضَارِعُ بِأَنْ مُضْمَرَةً وَجُوبًا بَعْدَ «أَوْ» الَّتِي بِمَعْنَى إِلَى أَوْ إِلَّا.

சட்டம்:

أَوْ (வரை) அல்லது إِلَّا (தவிர) உடைய அர்த்தத்தைத் தரக்கூடிய வீற்குப் பிறகு, مُضَارِعٌ மறைந்திருந்து ஆன வினைச்சொல்லுக்கு نُصْبٌ செய்யும். இதுவும் வாஜிப் ஆகும். அதாவது மறைந்திருந்துதான் نُصْبٌ செய்யும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. உன் நிவாரணம் பரிபூரணம் ஆகும் வரை மருத்துவரின் உபதேசத்தைக் கேள்	١- اسْتَمِعْ نُصَحَ الطَّيِّبِ أَوْ يَتِمَّ شِفَاؤُكَ.
2. சகோதரர்களின் பொருத் தத்தைப் பெறும் வரை உன் சகோதரர்களிடம் நேசமாக இரு	٢- تَحَبَّبْ إِلَى إِخْوَانِكَ أَوْ تَنَالَ رِضَاهُمْ.
3. மன்னிப்பு கேட்பதைத் தவிர தவறு செய்பவன் தண்டிக்கப்படுவான் (மன்னிப்புக் கேட்டு விட்டால் தண்டிக்கப்பட மாட்டான்)	٣- يُعَاقَبُ الْمُسِيءُ أَوْ يَعْتَذِرَ.
4. மாணவன் முயற்சி செய்தாலே தவிர பரிசை விட்டு தடுக்கப்படுவான் (முயற்சி செய்தால் மாணவன் பரிசு பெறுவான்)	٤- يُحْرَمُ التَّمِيذُ الْمُكَافَأَةَ أَوْ يَجْتَهِدَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

அவர்களின் பொருத்தம்	رِضَاهُمْ	(காது தாழ்த்தி) கேள்	اسْتَمِعَ
தண்டிக்கப்படுவான்	يُعَاقَبُ	வரை/தவிர	أَوْ
தவறு செய்பவன்	الْمُسِيءُ	பரிபூரணம் ஆகும்	يَتِمُّ
மன்னிப்புக் கேட்பான்	يَعْتَذِرُ	உன் நிவாரணம்	شِفَاؤُكَ
தடுக்கப்படுவான்	يُحْرَمُ	நேசமாக இரு	تَحَبَّبَ
பரிசு	الْمُكَافَأَةُ	உன் சகோதரர்கள்	إِخْوَانِكَ
முயற்சி செய்வான்	يَجْتَهِدُ	நீ பெறுவாய்	تَنَالُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் இரண்டு உதாரணங்களில் உள்ள **و** என்பதற்கு "வரை" எனும் **أَوْ** வின் அர்த்தம் உள்ளது. மீதமுள்ள இரண்டு உதாரணங்களில் உள்ள **و** என்பதற்கு "தவிர" எனும் **أِلَّا** வின் அர்த்தம் உள்ளது.

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் **و** என்பதற்கு பிறகு வரும் **مُضَارِعٌ** ஆன வினைச் சொற்கள் **نَصَبٌ** செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு **نَصَبٌ** செய்த **أَنْ** என்பது **و** விற்கு பிறகு மறைந்துள்ளது. இவ்வாறு மறைந்திருப்பது கட்டாயமாகும்.

٤- بَعْدَ حَتَّى

4. விற்கு பிறகு

الْقَاعِدَةُ:

٤٦- يُنْصَبُ الْمُضَارِعُ بِأَنْ مُضْمَرَةً وَجُوبًا بَعْدَ حَتَّى.

சட்டம்:

مُضَارِعٌ ஆன வினைச்சொல் என்பது حَتَّى (வரை) விற்குப் பிறகு மறைந்துள்ள أَنْ மூலம் نَصْبٌ செய்யப்படும். أَنْ மறைந்து வருவது கட்டாயமாகும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. தன் பெற்றோரின் பொருத் தத்தை பெறும்வரை மகன் புகழ்ப்பட மாட்டான்	١- لَا يُمْدَحُ الْوَلَدُ حَتَّى يَنَالَ رِضًا وَالِدَيْهِ.
2. எனக்கு முழு ஆரோக்கியம் கிடைக்கும் வரை படுக்கையிலேயே இருப்பேன்	٢- سَأَلَزَمُ الْفِرَاشَ حَتَّى يَتِمَّ شِفَائِي.
3. நீ பசியெடுக்கும் வரை சாப்பிடாதே	٣- لَا تَأْكُلْ حَتَّى تَجُوعَ.
4. உனக்கு அனுமதியளிக்கப்படும் வரை நுழையாதே!	٤- لَا تَدْخُلْ حَتَّى يُؤْذَنَ لَكَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

சாப்பிடாதே	لَا تَأْكُلْ	புகழ்ப்பட மாட்டான்	لَا يُمْدَحُ
நீ பசி கொள்வாய்	تَجُوعُ	மகன்	الْوَلَدُ
நுழையாதே	لَا تَدْخُلْ	வரை	حَتَّى

அனுமதி அளிக்கப்படும்	يُؤذَنُ	கண்டிப்பாக இருப்பேன்	سَأَلَزِمُ
உனக்கு	لَكَ	படுக்கை	الْفِرَاشُ
		என் நிவாரணம்	شِفَائِي

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் "வரை" எனும் அர்த்தம் உள்ள حَتَّى விற்கு பிறகு வரும் مُضَارِعٌ ஆன வினைச் சொற்கள் نَصَبٌ செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கு نَصَبٌ செய்த أَنْ என்பது حَتَّى விற்கு பிறகு மறைந்துள்ளது. இவ்வாறு மறைந்திருப்பது கட்டாயமாகும்.

٥- بَعْدَ فَاءِ السَّبَبِيَّةِ

5. காரணத்தைக் குறிக்கும் ف விற்கு பிறகு

الْقَاعِدَةُ:

٤٧- يُنْصَبُ الْمُضَارِعُ بِأَنْ مُضْمَرَةٌ وَجُوبًا بَعْدَ فَاءِ السَّبَبِيَّةِ الْمَسْبُوقَةِ
بِنَفْيٍ أَوْ طَلْبٍ.

சட்டம்:

காரணத்தைக் குறிக்கும் ف விற்குப் பிறகு கட்டாயமாக மறைக்கப்பட்ட
نُ மூலம் مُضَارِعُ ஆன வினைச்சொல்லுக்கு نَصْبُ செய்யப்படும்.
மேலும் இந்த ف விற்கு முன் نَفْيٍ (எதிர்மறை) அல்லது طَلْبُ உடைய
வார்த்தை இருக்க வேண்டும். طَلْبُ என்பது ஒரு செயலைத் தேடும்
مُرْ/نَهْيٌ போன்றவற்றுக்கு கூறப்படும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. அவன் தவறு செய்ய வில்லை. "செய்திருந்தால்" வெறுக்கப்படுவான்	١- لَمْ يُسِئْ فَيُبْغِضْ.
2. அவன் கேள்வி கேட்கப் பட வில்லை. "கேட்கப்பட்டி ருந்தால்" பதில் சொல்வான்	٢- لَمْ يُسَأَلْ فَيُجِيبْ.
3. நல்லதை செய். "செய்தால்" நன்றியை பெறுவாய்	٣- اصْنَعِ الْمَعْرُوفَ فَتَنَالِ الشُّكْرَ.
4. மென்மையாக நடந்து கொள். "அவ்வாறு நடந்தால்" நேசிக்கப்படுவாய்.	٤- كُنْ لَيِّنَ الْجَانِبِ فَتُحَبِّبَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

நல்லது	الْمَعْرُوفُ	(அவன்) தவறு செய்யவில்லை	لَمْ يُسِئْ
நன்றி	الشُّكْرُ	அப்படி இருந்தால்	فَ
ஆகு/இரு	كُنْ	வெறுக்கப்படுவான்	يُبْعَضُ
மென்மையாக நடப்பவன்	لَيِّنِ الْجَانِبِ	(அவன்) கேட்கப்படவில்லை	لَمْ يُسَأَلْ
நீ நேசிக்கப்படுவாய்	تُحَبُّ	பதில் சொல்வான்	يُجِيبُ
		செய்	اصْنَعْ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள تَحَبُّ، تَنَالٌ، يُجِيبُ، يُبْعَضُ ஆகிய مُضَارِعُ ஆன வினைச் சொற்கள் نَصْبُ செய்யப்பட்டு வந்துள்ளன. இவற்றுக்கு نَصْبُ செய்த أَنْ என்பது காரணத்தைக் குறிக்கும் فَ விற்குப் பிறகு கட்டாயமாக மறைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட முதல் இரண்டு உதாரணங்களில் فَ விற்கு முன் உள்ள வாக்கியத்தில் எதிர் மறைக்கான لَمْ வந்துள்ளது.

உதாரணம்:

அவன் தவறு செய்யவில்லை لَمْ يُسِئْ

அவன் கேள்வி கேட்கப்படவில்லை لَمْ يُسَأَلْ

மீதமுள்ள இரண்டு உதாரணங்களில் فَ விற்கு முன் உள்ள வாக்கியத்தில் ஒரு செயலை தேடும் ஏவல் வினைச்சொல் வந்துள்ளது.

உதாரணம்: நீ செய் اصْنَعْ , நீ ஆகு كُنْ

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் முதல் செயல் இரண்டாவது செயலுக்கு காரணமாக அமைகிறது. அதாவது தவறு செய்தல் வெறுக்கப்படவும், கேள்வி கேட்குதல் பதில் சொல்லவும், நல்லதை செய்தல் நன்றியை பெறவும், சாந்தமாக இருத்தல் பிரியத்தை பெறவும் காரணமாக அமைகிறது.

இக்காரணத்தைக் குறிக்க **ف** வருவதால் இதற்கு **فَإِنَّ السَّبَبِيَّةَ**
(காரணத்தைக் குறிக்கும் **ف**) என்று சொல்லப்படுகிறது.

٦- بَعْدَ وَائِ الْمَعِيَّةِ

6. உடன் என்பதைக் குறிக்கும் **وَ** விற்கு பிறகு

الْقَاعِدَةُ:

٤٨- يُنْصَبُ الْمُضَارِعُ بِأَنَّ مُضْمَرَهُ وَجُوبًا بَعْدَ وَائِ الْمَعِيَّةِ الْمَسْبُوقَةِ
بِنَفْيٍ أَوْ طَلْبٍ.

சட்டம்:

"உடன்" எனும் **مَعَ** உடைய அர்த்தமுள்ள **وَ** விற்குப் பிறகு கட்டாயமாக மறைக்கப்பட்ட **أَنَّ** மூலம் **مُضَارِعٌ** ஆன வினைச்சொல் **نَفْيٍ** செய்யப்படும். மேலும் இந்த **وَ** க்கு முன் **نَفْيٍ** (எதிர்மறை) அல்லது **طَلْبٍ** உடைய வார்த்தை இருக்க வேண்டும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. அவன் வருந்துவதுடன் நன்மையை செய்யவில்லை	١- لَمْ يَفْعَلِ الْخَيْرَ وَيَنْدَمَ.
2. அவன் உதவி செய்வதை சொல்லிக் காட்டுவதுடன் ஏழைக்கு உதவவில்லை	٢- لَمْ يُوَأْسِ الْفَقِيرَ وَيَمُنَّ عَلَيْهِ.
3. நீ பொய் சொல்வதுடன் உன்மையை ஏவாதே	٣- لَا تَأْمُرْ بِالصِّدْقِ وَتَكْذِبَ.
4. உன் குறைகளை (பார்க்காமல்) புறக் கணிப்பதுடன் மக்கள் குறையை பார்க்காதே	٤- لَا تَنْظُرْ إِلَى عُيُوبِ النَّاسِ وَتُهْمَلْ عُيُوبَ نَفْسِكَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

ஏவாதே	لَا تَأْمُرْ	செய்யவில்லை	لَمْ يَفْعَلْ
உண்மை	الصِّدْقِ	நன்மை	الْخَيْرِ

பொய் சொல்கிறாய்	تَكْذِبُ	உடன்	وَ
பார்க்காதே	لَا تَنْظُرْ إِلَى	வருந்துகிறான்	يَنْدُمُ
குறைகள்	عُيُوبٍ	உதவவில்லை	لَمْ يُوَسِّ
புறக்கணிக்கிறாய்	تُهْمِلُ	ஏழை	الْفَقِيرِ
நீ	نَفْسِكَ	சொல்லிக் காட்டுகிறான்	يَمُنُّ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள يَنْدُمُ، يَمُنُّ، تَكْذِبُ، تُهْمِلُ ஆகிய ஆன வினைச் சொற்கள் نَصَبُ செய்யப்பட்டு வந்துள்ளன. இவற்றுக்கு نَصَبُ செய்த أَنْ என்பது உடன் எனும் அர்த்தமுள்ள وَأُوْ விற்குப் பிறகு கட்டாயமாக மறைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட முதல் இரண்டு உதாரணங்களில் وَأُوْ விற்கு முன் உள்ள வாக்கியத்தில் எதிர்மறைக்கான لَمْ வந்துள்ளது.

உதாரணம்: அவன் செய்யவில்லை لَمْ يَفْعَلْ

அவன் உதவவில்லை لَمْ يُوَسِّ

மீதமுள்ள இரண்டு உதாரணங்களில் وَأُوْ விற்கு முன் உள்ள வாக்கியத்தில் ஒரு செயலைத் தேடும் نَهْيٌ (தடுத்தல்) ஆன வினைச்சொல் வந்துள்ளது.

உதாரணம்: நீ ஏவாதே لَا تَأْمُرْ, நீ பார்க்காதே! لَا تَنْظُرْ

الإِعْرَابُ – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

لَمْ تُذْنِبِ الْبِنْتُ فَتُخَافُ

சிறுமி குற்றம் செய்யவில்லை, செய்திருந்தால் அச்சமுட்பட்டுவாள்

இவ்வாக்கியத்தில் உள்ள لَمْ என்பது سُكُونٌ (உ) மீது مَبْنِيٌّ ஆக உள்ள, எதிர் மறைக்கான மற்றும் جَزْمٌ செய்யக்கூடிய இடைச் சொல்லாகும்.

تُذْنِبُ என்பது لَمْ மூலம் جَزْمٌ (உ) செய்யப்பட்ட مُضَارِعٌ ஆன வினைச் சொல்லாகும். அதன் جَزْمٌ உடைய அடையாளமாக سُكُونٌ உள்ளது

تُذْنِبُ என்பது ضَمَّةٌ தை அடையாளமாகக் கொண்டு رَفْعٌ செய்யப்பட்ட செய்பொருளாக உள்ளது.

فُ என்பது فَتْحٌ மீது مَبْنِيٌّ ஆக உள்ள காரணத்தை குறிக்கும் இடைச் சொல்லாகும்.

تُخَافُ என்பது கட்டாயமாக மறைக்கப்பட்ட أَنْ மூலம் نَصْبٌ செய்யப்பட்ட مُضَارِعٌ ஆன வினைச் சொல்லாக உள்ளது. அதன் نَصْبٌ உடைய அடையாளமாக فَتْحَةٌ உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

يُحِبُّ الْآبُ الْوَلَدَ أَوْ يُخَالِفُ

தந்தை மகனை நேசிப்பார், அவன் மாறு செய்யும் வரை
(மாறுசெய்தால் நேசிக்க மாட்டார்)

لَمْ يَجْهَلِ الرَّجُلُ السَّبَاحَةَ فَيَغْرَقُ

ஆண் நீச்சலை அறியாமல் இல்லை. அறியாமல் இருந்திருந்தால்
மூழ்கி விடுவான்.

جَوَازِمُ الْفِعْلِ الْمُضَارِعِ جَزْمٌ أُنْوَ صِيَانَسْ سَوَالِوُكْكَو مَضَارِعُ سَسْوَوَوَكَسْ

١- الْأَدَوَاتُ الَّتِي تَجْزِمُ فِعْلًا وَاحِدًا

1. ஒரு வினைச் சொல்லுக்கு மட்டும் ஜَزْمُ செய்யும் வார்த்தைகள்

الْقَاعِدَةُ:

٤٩- مِنَ الْأَدَوَاتِ الَّتِي تَجْزِمُ فِعْلًا مُضَارِعًا وَاحِدًا، لَمَّا، وَلَا مَ الْأَمْرِ،
وَالأُولَى تُفِيدُ النَّفْيَ كَلَمْ، غَيْرَ أَنَّ النَّفْيَ بِهَا يَسْتَمِرُّ إِلَى زَمَنِ
التَّكْلِيمِ، وَالثَّانِيَةُ تَجْعَلُ الْمُضَارِعَ مُفِيدًا لِلأَمْرِ.

சட்டம்:

لَمَّا மற்றும் ஏவலுக்குரிய لَمْ ஆகிய இரண்டும் ஒரு مُضَارِعُ ஆன வினைச் சொல்லிற்கு மட்டும் جَزْمٌ (ـ) செய்யக்கூடிய வார்த்தைகளில் உள்ளதாகும்.

முதலில் உள்ள لَمَّا என்பது لَمْ போன்று எதிர்மறை அர்த்தம் தரும். என்றாலும் அதன் எதிர்மறை (நாம் தற்சமயம் பேசிக் கொண்டிருக்கும் நிகழ்) காலம் வரை நீடிக்கும்.

இரண்டாவதாக உள்ள ஏவலுக்குரிய لَمْ என்பது مُضَارِعُ ஆன வினைச் சொல்லை ஏவல் வினைச் சொல்லின் அர்த்தத்தை தரக்கூடியதாக ஆக்கும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. பையன் பெரியவனாகி விட்டான். இதுவரை அவன் பண்படையவில்லை	١ - كَبُرَ الْغُلَامُ وَلَمَّا يَتَهَدَّبْ.
2. தூதுவர் சென்றார். இது வரை அவர் திரும்பவில்லை	٢ - ذَهَبَ الرَّسُولُ وَلَمَّا يَعُدْ.
3. அரசர் கோட்டை கட்டினார். இதுவரை அவர் அதில் தங்கவில்லை	٣ - بَنَى الْأَمِيرُ قَصْرًا وَلَمَّا يَسْكُنْهُ
4. விளை நிலம் செழித்தது. இதுவரை அறுவடை செய்யப்பட வில்லை	٤ - طَابَ الزَّرْعُ وَلَمَّا يُحْصَدْ.
5. அவள் அதிகமாக கேலி செய்வதை தவிர்த்துக் கொள்ளட்டும்.	٥ - لِتَجْتَنِبَ هِيَ كَثْرَةَ الْمِرَاحِ.
6. அலி ஜன்னலை திறக்கட்டும்	٦ - لِيَفْتَحَ عَلَيَّ النَّافِذَةَ.
7. ஒவ்வொரு மனிதனும் தன் வேலையை திறம்பட செய்யட்டும்.	٧ - لِيَتَّقِنَ كُلُّ إِنْسَانٍ عَمَلَهُ.
8. உங்களில் சிறியவர் உங்களில் பெரியவருக்கு கண்ணியம் செலுத்தட்டும்	٨ - لِيُوقِّرَ صَغِيرُكُمْ كَبِيرُكُمْ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

அவள் தவிர்த்து கொள்ளட்டும்	لِتَجْتَنِبَ هِيَ	பெரியவன் ஆனான்	كَبُرَ
அதிகமானது	كَثْرَةٌ	இதுவரை இல்லை	لَمَّا
கேலி	الْمِرَاحُ	பண்படைவான்/ ஒழுக்கமடைவான்	يَتَهَدَّبُ
(அவன்) திறக்கட்டும்	لِيَفْتَحَ	சென்றார்	ذَهَبَ

ஜன்னல்	الِنَافِذَةُ	தூதுவர்	الرَّسُولُ
(அவன்) திறம்பட செய்யட்டும்	لِيَتَّقِنَ	திரும்புவார்	يَعُودُ
ஒவ்வொரு	كُلِّ	கட்டினார்	بَنَى
மனிதன்	إِنْسَانٌ	அரசர்	الْأَمِيرُ
வேலை	عَمَلٌ	கோட்டை	قَصْرٌ
(அவன்) கண்ணி யம் செலுத்தட்டும்	لِيُوقِرَ	தங்குவார்	يَسْكُنُ
உங்களில் சிறியவர்	صَغِيرُكُمْ	செழித்தது/நன்றாக ஆனது	طَابَ
உங்களில் பெரியவர்	كَبِيرُكُمْ	விளை நிலம்	الزَّرْعُ
		அறுவடை செய்யப்படும்	يُحْصَدُ

விளக்கம்:

لَمْ என்பது مُضَارِعٌ ஆன வினைச் சொல்லுக்கு முன் வந்து அவ்வினைச் சொல்லின் கடைசி எழுத்துக்கு جَزْمٌ செய்து சென்ற காலத்தில் இல்லை எனும் அர்த்தம் தரும். அதே போன்றுதான் لَمَّا என்பதும் மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள يَعُودُ، يَهْدُبُ، يُحْصَدُ ஆகிய مُضَارِعٌ ஆன வினைச் சொற்களுக்கு முன்பு வந்து அவ்வினைச் சொற்களின் கடைசி எழுத்துக்களுக்கு جَزْمٌ செய்துள்ளது.

என்றாலும் இதன் அர்த்தம் உரையாடும் நிகழ்காலம் வரை நீடிக்கிறது.

உதாரணம்:

அவன் (இதுவரை) பண்படையவில்லை لَمَّا يَتَّهَدَّبُ

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள **تَجْتَنِبُ، يَفْتَحُ، يُتَّقِنُ، يُوقِّرُ** ஆகிய **مُضَارِعٌ** ஆன வினைச் சொற்களுக்கு முன் ஏவலுக்குரிய **ل** வந்து அவ்வினைச் சொற்களின் கடைசி எழுத்துக்களுக்கு **جُزْمٌ** செய்துள்ளது. இந்த **لَمْ** வந்ததால் **مُضَارِعٌ** ஆன வினைச் சொற்கள் ஏவல் வினைச் சொற்களின் அர்த்தத்தை தருகிறது.

உதாரணம்:

அவள் தவிர்ந்து கொள்வாள் **تَجْتَنِبُ هِيَ**

அவள் தவிர்ந்து கொள்ளட்டும் **لَتَجْتَنِبُ هِيَ**

٢- الْأَدَوَاتُ الَّتِي تَجْرُمُ فِعْلَيْنِ

2. ஆன இரு வினைச் சொற்களுக்கு ஜ்ம் செய்யும் வார்த்தைகள்

الْقَاعِدَةُ:

٥١- الْأَدَوَاتُ الَّتِي تَجْرُمُ فِعْلَيْنِ: إِثْنَتَا عَشْرَةَ أَدَاةً، إِنَّ وَإِذَا وَهَمًا
حَرْفَانِ، وَمَنْ وَمَا وَمَهْمًا وَمَتَى وَأَيَّانَ وَأَيْنَ وَأَنَّى وَحَيْثُمَا وَكَيْفَمَا
وَأَيُّ وَجَمِيعُهَا أَسْمَاءٌ.

சட்டம்:

ஆன இரு வினைச் சொற்களுக்கு ஜ்ம் செய்யும் வார்த்தைகள் பணிரெண்டாகும்.

إِنَّ மற்றும் إِذَا ஆகிய இரண்டும் حَرْفٌ (இடைச் சொற்)களாகும்.

செய்தால்/ஆகியிருந்தால் إِنَّ

إِنَّ تَضْرِبُنِي أَضْرَبُكَ நீ என்னை அடித்தால் நான் உன்னை அடிப்பேன்

செய்தால்/ஆகியிருந்தால் إِذَا

தீயதை செய்தால் வருந்துவாய் إِذَا تَفْعَلْ شَرًّا تَنْدَمُ

وَمَنْ، مَا، مَهْمًا، مَتَى، أَيَّانَ، أَيْنَ، أَنَّى، حَيْثُمَا، كَيْفَمَا، أَيُّ

ஆகியவை اسْمٌ (பெயர்ச் சொற்)களாகும்.

مَنْ யார்? (உயர்தினைக்கு பயன்படுத்தப்படும்)

مَنْ هُوَ அவன் யார்?

என்ன? (அஃறினைக்கு பயன்படுத்தப்படும்) مَا

அது என்ன? مَا ذَٰلِكَ

எது (அஃறினைக்கு பயன்படுத்தப்படும்) مَهْمَا

நீ எதை நல்லவிசயத்தில் مَهْمَا تُنْفِقُ فِي الْخَيْرِ يَخْلِفُهُ اللَّهُ

செலவு செய்கிறாயோ அதை இறைவன் இரட்டிப்பாக்குவான்

எப்பொழுது (காலத்திற்குப் பயன்படுத்தப்படும்) مَتَى

எப்பொழுது என் சகோதரன் பயணம் مَتَى يُسَافِرُ أَحَىٰ أُسَافِرُ مَعَهُ

செய்கிறானோ (அப்பொழுது) நான் அவனுடன் பயணம் செய்வேன்.

எப்பொழுது (காலத்திற்குப் பயன்படுத்தப்படும்) أَيَّانَ

நீ எப்பொழுது அழைத்தாலும் பதிலளிப்பேன் أَيَّانَ تُنَادِ أَجِبَكَ

எங்கே (இடத்திற்குப் பயன்படுத்தப்படும்) أَيْنَ

நீ எங்கு சென்றாலும் நானும் உன்னுடன் أَيْنَ تَذْهَبُ أَصْحَابِكَ

சேர்ந்து கொள்வேன்

எங்கே (இடத்திற்குப் பயன்படுத்தப்படும்) أَنَّى

கல்வி உடையவர் எங்கே சென்றாலும் أَنَّى يَنْزِلُ ذُو عِلْمٍ يُكْرَمُ

கண்ணியப்படுத்தப்படுவார்

எங்கே (இடத்திற்குப் பயன்படுத்தப்படும்) حَيْثُمَا

மழை எங்கு பெய்கிறதோ அங்கு விளை حَيْثُمَا يَنْزِلُ الْمَطَرُ يَنْمُ الرِّزْقُ

நிலம் விளையும்

எவ்விதம் (சூழ்நிலைக்கு பயன்படுத்தப்படும்) كَيْفَمَا

எவ்விதம் உன் நண்பனிடம் நீ நடந்து كَيْفَمَا تُعَامِلُ صَدِيقَكَ يُعَامِلُكَ

கொள்கிறாயோ (அவ்விதமே) அவன் உன்னிடம் நடந்து கொள்வான்.

எது/எந்த أَيُّ

எந்த தோட்டத்தில் நீ நுழைந்தாலும்
மகிழ்வடைவாய்

أَيُّ بُسْتَانٍ تَدْخُلُ تَبْتَهِجُ

உதாரணங்கள்

: الأمثلة

1. யார் சாப்பிடுவதை அதிகரிக்கிறாரோ, அவர் அஜீரணமடைவார்	١- مَنْ يُفْرِطُ فِي الْأَكْلِ يَتَخَمُّ.
2. யார் தன் சிறு பருவத்தில் கஷ்டப்படுகிறாரோ, அவர், தன் முதுமை பருவத்தில் இன்பமடைவார்	٢- مَنْ يَتَعَبُ فِي صِغَرِهِ يَتَمَتَّعُ فِي كِبَرِهِ.
3. யார் மக்களுக்கு நோவினை செய்வதை விட்டும் தவிர்த்து கொள்கிறாரோ, அவர் மக்களுடைய நோவினையை விட்டும் தப்பித்துக் கொள்வார்.	٣- مَنْ يَجْتَنِبُ أَدَى النَّاسِ يَنْجُ مِنْ أَدَاهُمْ.
4. யார் பயணம் செய்கிறாரோ, அவரின் அனுபவங்கள் அதிகரிக்கும்	٤- مَنْ يُسَافِرُ تَزَدَدُ تَجَارِبُهُ.
5. நீ எதை சேமித்து வைக்கிறாயோ அது உனக்கு பயனளிக்கும்	٥- مَا تَدَّخِرُ مِنْ مَالِكَ يَنْفَعُكَ.
6. உன் நேரத்தில் எதை வீணாக்குகிறாயோ அது குறித்து வருந்துவாய்	٦- مَا تُصَيِّعُ مِنْ وَقْتِكَ تَنْدَمُ عَلَيْهِ.
7. நீ எதை வீணாக்குகிறாயோ அதன் விலையை அபராதமாக செலுத்துவாய்	٧- مَا تُتْلِفُ تَعْرَمُ ثَمَنُهُ.

8. நீ எதை நன்மையான காரியத்தில் செலவு செய்கிறாயோ அதன் மூலம் நீ நற்கூலி வழங்கப்படுவாய்	٨- مَا تُنْفِقُ فِي الْخَيْرِ تُجْزَ بِهِ.
--------------------------------------------------------------------------------------	--------------------------------------------

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

எது/அது	مَا	யார்	مَنْ
சேமிக்கிறாய்	تَدَّخِرُ	அதிகரிக்கிறார்	يُفْرِطُ
உன் பொருள்	مَا لَكَ	சாப்பிடுதல்	الْأَكْلُ
பயனளிக்கும்	يَنْفَعُ	அஜீரணமடைவார்	يَتَخَمُّ
வீணாக்குகிறாய்	تُضَيِّعُ	சிறு பருவம்	صِغَرٌ
நேரம்	وَقْتُ	இன்பமடைவார்	يَتَمَتَّعُ
வருந்துவாய்	تَنْدُمُ عَلَى	முதுமை பருவம்	كِبَرٌ
வீணாக்குகிறாய்	تُتْلِفُ	தவிர்ந்து கொள்கிறார்	يَجْتَنِبُ
அபராதம் செலுத்துவாய்	تَغْرُمُ	நோவினை	أَذَى
விலை	ثَمَنٌ	தப்பித்துக் கொள்வார்	يَنْجُو
செலவு செய்கிறாய்	تُنْفِقُ	அவர்களுடைய நோவினை	أَذَاهُمْ
நன்மை	خَيْرٌ	பயணம் செய்கிறார்	يُسَافِرُ
(நற்)கூலி வழங்கப்படுவாய்	تُجْزَى	அதிகரிக்கும்	تَزْدَادُ
		அனுபவங்கள்	تَجَارِبُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள مَنْ மற்றும் مَا ஆகியவை مُضَارِعٌ ஆன இரு வினைச் சொற்களுக்கு முன் வந்து அவற்றின் கடைசி எழுத்துக்களுக்கு جَزْمٌ செய்துள்ளது. جَزْمٌ உடைய அடையாளமாக سَكُونٌ (س) வந்துள்ளது

உதாரணம்: مَا تَدَّخِرُ مِنْ مَالِكَ يَنْفَعُكَ، مَنْ يُفْرِطْ فِي الْأَكْلِ يَنْحَمِ

இவ்வுதாரணங்களில் முதல் வினைச் சொல் இரண்டாவது வினைச் சொல்லுக்கு காரணமாக அமைகிறது. அதாவது அதிகமாக சாப்பிடுதல் என்பது அஜீரணத்திற்கு காரணமாகவும், பொருள் சேமித்தல் என்பது பிரயோஜனம் ஏற்பட காரணமாகவும் அமைகிறது.

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் جَزْمٌ செய்யப்பட்டுள்ள இரண்டு வினைச் சொற்களில் முதல் வினைச் சொல் سَرَطٌ என்றும் இரண்டாவது வினைச் சொல் جَوَابٌ அல்லது جَزَاءٌ என்றும் சொல்லப்படும். இது போன்றுதான் மீதமுள்ள உதாரணங்களும் அமைந்துள்ளன.

مَنْ என்பது உயர்தினைக்கும், مَا என்பது அஃறினைக்கும் பயன்படுத்தப்படும்.

الْأَفْعَالُ الْخَمْسَةُ وَإِعْرَابُهَا

ஐந்து வினைச் சொற்களும் அவற்றின் அடையாளக் குறியீடும்

الْقَوَاعِدُ:

٥٢- الْأَفْعَالُ الْخَمْسَةُ هِيَ كُلُّ مُضَارِعٍ اتَّصَلَتْ بِهِ الْفَاءُ اثْنَيْنِ أَوْ وَاحِدًا جَمَاعَةً أَوْ يَاءً مُخَاطَبَةً.

٥٣- الْأَفْعَالُ الْخَمْسَةُ تُرْفَعُ بِثُبُوتِ النُّونِ، وَتُنْصَبُ وَتُجْزَمُ بِحَذْفِهَا.

சட்டங்கள்:

الْأَفْعَالُ الْخَمْسَةُ என்பது இருமையின் الْفَاءُ அல்லது பன்மையின் الْوَاوُ அல்லது பெண்பால் முன்னிலையின் يَاءُ சேர்ந்துள்ள ஒவ்வொரு مُضَارِعٌ ஆன வினைச் சொல்லாகும்.

يُفْعَلَانِ، تَفْعَلَانِ، يَفْعَلُونَ، تَفْعَلُونَ، تَفْعَلِينَ

இந்த ஐந்து வினைச் சொற்களும் نُونٌ ஐ நிலைக்கச் செய்வதைக் கொண்டு رَفْعٌ செய்யப்படும். نُونٌ ஐ போக்குவதைக் கொண்டு نَصْبٌ மற்றும் جَزْمٌ செய்யப்படும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. இரு வேலையாட்கள் வேலை செய்கிறார்கள்	١- الْعَامِلَانِ يَشْتَغِلَانِ
2. நீங்கள் இருவரும் வேலை செய்கிறீர்கள்	٢- أَنْتُمَا تَشْتَغِلَانِ
3. வேலையாட்கள் வேலை செய்கிறார்கள்	٣- الْعَمَّالُ يَشْتَغِلُونَ
4. நீங்கள் வேலை செய்கிறீர்கள்	٤- أَنْتُمْ تَشْتَغِلُونَ

5. நீ வேலை செய்கிறாய் (பெண்பால்)	۵- أَنْتِ تَشْتَعِلِينَ
1. இரு வேலை ஆட்கள் நிச்சயமாக வேலை செய்ய மாட்டார்கள்	۱- الْعَامِلَانِ لَنْ يَشْتَعِلَا
2. நீங்கள் இருவரும் நிச்சயமாக வேலை செய்ய மாட்டீர்கள்	۲- أَنْتُمَا لَنْ تَشْتَعِلَا
3. வேலை ஆட்கள் நிச்சயமாக வேலை செய்ய மாட்டார்கள்	۳- الْعُمَّالُ لَنْ يَشْتَعِلُوا
4. நீங்கள் நிச்சயமாக வேலை செய்ய மாட்டீர்கள்	۴- أَنْتُمْ لَنْ تَشْتَعِلُوا
5. நீ நிச்சயமாக வேலை செய்யமாட்டாய் (பெண்பால்)	۵- أَنْتِ لَنْ تَشْتَعِلِي

1. இரு வேலை ஆட்கள் வேலை செய்யவில்லை	۱- الْعَامِلَانِ لَمْ يَشْتَعِلَا.
2. நீங்கள் இருவரும் வேலை செய்யவில்லை	۲- أَنْتُمَا لَمْ تَشْتَعِلَا.
3. வேலை ஆட்கள் வேலை செய்யவில்லை	۳- الْعُمَّالُ لَمْ يَشْتَعِلُوا.
4. நீங்கள் வேலை செய்யவில்லை	۴- أَنْتُمْ لَمْ تَشْتَعِلُوا.
5. நீ வேலை செய்யவில்லை (பெண்பால்)	۵- أَنْتِ لَمْ تَشْتَعِلِي.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

நிச்சயமாக இருவர் வேலை செய்ய மாட்டார்கள்	لَنْ يَشْتَعِلَا	இரு வேலையாட்கள்	الْعَامِلَانِ
-----------------------------------------	------------------	-----------------	---------------

நிச்சயமாக நீங்கள் இருவர் வேலை செய்ய மாட்டீர்கள்	لَنْ تَشْتَغِلَا	இருவர் வேலை செய்கிறார்கள்	يَشْتَغِلَانِ
நிச்சயமாக அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்	لَنْ يَشْتَغِلُوا	நீங்கள் இருவர்	أَنْتُمَا
நிச்சயமாக நீங்கள் வேலை செய்ய மாட்டீர்கள்	لَنْ تَشْتَغِلُوا	நீங்கள் இருவர் வேலை செய்கிறீர்கள்	تَشْتَغِلَانِ
நிச்சயமாக நீ வேலை செய்ய மாட்டாய் (பெண்பால்)	لَنْ تَشْتَغِلِي	வேலையாட்கள்	الْعَمَالُ
அவர்கள் இருவர் வேலை செய்யவில்லை	لَمْ يَشْتَغِلَا	வேலை செய்கிறார்கள்	يَشْتَغِلُونَ
நீங்கள் இருவர் வேலை செய்யவில்லை	لَمْ تَشْتَغِلَا	நீங்கள்	أَنْتُمُ
அவர்கள் வேலை செய்யவில்லை	لَمْ يَشْتَغِلُوا	நீங்கள் வேலை செய்கிறீர்கள்	تَشْتَغِلُونَ
நீங்கள் வேலை செய்யவில்லை	لَمْ تَشْتَغِلُوا	நீ (பெண்பால்)	أَنْتِ
நீ வேலை செய்ய வில்லை (பெண்பால்)	لَمْ تَشْتَغِلِي	நீ வேலை செய்கிறாய் (பெண்பால்)	تَشْتَغِلِينَ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள يَشْتَغِلَانِ மற்றும் تَشْتَغِلَانِ என்பதின் கடைசியில் உள்ள نُونٌ விற்கு முன்னால் இருமையின் الْفُவும் يَشْتَغِلُونَ மற்றும் تَشْتَغِلُونَ என்பதின் கடைசியில் உள்ள نُونٌ விற்கு முன்னால் பன்மையின் وَوُவும் تَشْتَغِلِينَ என்பதின் கடைசியில் உள்ள نُونٌ விற்கு முன்னால் பெண்பால் முன்னிலையின் يَاءٌவும் வந்துள்ளது.

மேலும், இவற்றுக்கு முன்னால் **نَصَبٌ** அல்லது **جَزْمٌ** செய்யும் வார்த்தைகள் எதுவுமில்லை. எனவே **رَفْعٌ** உடைய அடையாளமாக இவற்றின் கடைசியில் **نُونٌ** உள்ளது.

மீதமுள்ள உதாரணங்களில் இவற்றுக்கு முன்னால் **نَصَبٌ** செய்யும் **لَنْ** வும் **جَزْمٌ** செய்யும் **لَمْ** வும் வந்துள்ளதால் **نَصَبٌ** மற்றும் **جَزْمٌ** உடைய அடையாளமாக இவற்றின் கடைசியில் உள்ள **نُونٌ** போக்கப்பட்டுள்ளது.

الإِعْرَابُ – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

குழந்தைகள் விளையாடுகிறார்கள் **الْأَوْلَادُ يَلْعَبُونَ**

இவ்வாக்கியத்தில் உள்ள **الْأَوْلَادُ** என்பது **ضَمَّةٌ** (ـُ) தை அடையாளமாகக் கொண்டு **رَفْعٌ** செய்யப்பட்ட எழுவாயாக உள்ளது.

يَلْعَبُونَ என்பது **نُونٌ** ஐ இருக்க வைப்பதைக் கொண்டு **رَفْعٌ** செய்யப்பட்ட ஆன வினைச் சொல்லாக உள்ளது. ஏனெனில் அது ஐந்து வினைச் சொற்கள் எனப்படும் **الْأَفْعَالُ الْحَمْسَةُ** வில் உள்ளதாகும். மேலும், இதிலுள்ள **وَأُو** என்பது **رَفْعٌ** உடைய இடத்திலுள்ள **سُكُونٌ** (ـُ) மீது **مَبْنِيٌّ** ஆன செய்பொருளாக உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

١- التَّجَارُ يَرْبِحُونَ

1. வியாபாரிகள் இலாபமடைகிறார்கள்

٢- أَنْتِ تُهَدِّبِينَ الْأَطْفَالَ

2. நீ (பெண்பால்) குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பிக்கிறாய்

تَقْسِيمُ الْإِسْمِ إِلَى مُفْرَدٍ وَمُثَنَّى وَجَمْعٍ

பெயர்ச் சொல்லை ஒருமை, இருமை,
பன்மையென பிரித்தல்

الْقَاعِدَةُ:

٥٤- الْأِسْمُ يَنْقَسِمُ ثَلَاثَةً أَقْسَامٍ: مُفْرَدٌ، وَمُثَنَّى، وَجَمْعٌ، فَالْمُفْرَدُ مَا دَلَّ عَلَى شَيْءٍ وَاحِدٍ.

وَالْمُثَنَّى مَا دَلَّ عَلَى شَيْئَيْنِ اثْنَيْنِ بزيادةِ أَلِفٍ وَوُجُوهِ أَوْ يَاءٍ وَوُجُوهِ فِي آخِرِهِ. وَالْجَمْعُ مَا دَلَّ عَلَى أَكْثَرَ مِنْ اثْنَيْنِ.

சட்டம்:

பெயர்ச்சொல் என்பது மூன்று வகைகளாகும். அவை

ஒருமை, இருமை, பன்மை **مُفْرَدٌ، وَمُثَنَّى، وَجَمْعٌ**

مُفْرَدٌ என்பது ஒரு பொருளைக் குறிக்கும்

مُثَنَّى என்பது அதன் கடைசியில் **أَلِفٌ** மற்றும் **وُجُوْهُ** அல்லது **يَاءٌ** மற்றும் **وُجُوْهُ** கூடுதலாக இருந்து இரு பொருட்களைக் குறிக்கும்

جَمْعٌ என்பது இரண்டைவிட அதிகமாக உள்ளவற்றைக் குறிக்கும்

உதாரணங்கள்

الأمثلة :

1. வேலையாள் களைப்பானாள்	١- تَعِبَ الْعَامِلُ
2. பொறியாளர் வந்தார்	٢- حَضَرَ الْمُهَنْدِسُ
3. வியாபாரியை அழைத்தேன்	٣- نَادَيْتُ الْبَائِعَ

4. பண்பானவளைப் புகழ்ந்தேன்	٤- أَثْنَيْتُ عَلَى الْمُهْدَبَةِ
1. இரு வேலையாட்கள் களைப்பானார்கள்	١- تَعِبَ الْعَامِلَانِ
2. இரு பொறியாளர்கள் வந்தார்கள்	٢- حَضَرَ الْمُهَنْدِسَانِ
3. இரு வியாபாரிகளை அழைத்தேன்	٣- نَادَيْتُ الْبَائِعِينَ
4. பண்பான இரு பெண்களை புகழ்ந்தேன்	٤- أَثْنَيْتُ عَلَى الْمُهْدَبَتَيْنِ
1. வேலையாட்கள் களைப்பானார்கள்	١- تَعِبَ الْعُمَّالُ.
2. பொறியாளர்கள் வந்தார்கள்	٢- حَضَرَ الْمُهَنْدِسُونَ.
3. வியாபாரிகளை அழைத்தேன்	٣- نَادَيْتُ الْبَائِعِينَ.
4. பண்பான பெண்களை புகழ்ந்தேன்	٤- أَثْنَيْتُ عَلَى الْمُهْدَبَاتِ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

இரு வேலையாட்கள்	الْعَامِلَانِ	களைப்பானான்	تَعِبَ
இரு பொறியாளர்கள்	الْمُهَنْدِسَانِ	வேலையாள்	الْعَامِلُ
இரு வியாபாரிகள்	الْبَائِعَانِ	வந்தார்	حَضَرَ
பண்பான இரு பெண்கள்	الْمُهْدَبَتَانِ	பொறியாளர்	الْمُهَنْدِسُ
பொறியாளர்கள்	الْمُهَنْدِسُونَ	அழைத்தேன்	نَادَيْتُ

வேலையாட்கள்	الْعَمَالُ	வியாபாரி	الْبَائِعُ
வியாபாரிகள்	الْبَائِعُونَ	புகழ்ந்தேன்	أَتْنَيْتُ عَلَى
பண்பான பெண்கள்	الْمُهَدَّبَاتُ	ஒழுக்கமானவள்/ பண்பானவள்	الْمُهَدَّبَةُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் நான்கு உதாரணங்களில் உள்ள الْمُهَدَّبَةُ، الْبَائِعُ، الْمُهَنْدِسُ، الْعَامِلُ ஆகியவை ஒருமையாக உள்ளது.

இரண்டாவதாக உள்ள நான்கு உதாரணங்களில் الْمُهَدَّبَاتُ، الْبَائِعِينَ، الْمُهَنْدِسَاتِ، الْعَامِلَاتِ ஆகியவை இருமையாக உள்ளன. இவற்றின் கடைசியில் الْفُ மற்றும் نُونٌ அல்லது يَاءٌ மற்றும் نُونٌ வந்துள்ளதை காணலாம்.

மூன்றாவதாக உள்ள நான்கு உதாரணங்களில்، الْمُهَنْدِسُونَ، الْعَمَالُ، الْمُهَدَّبَاتُ، الْبَائِعُونَ ஆகியவை பன்மையாக உள்ளன.

تَقْسِيمُ الْجَمْعِ பன்மையின் வகைகள்

الْقَاعِدَةُ:

٥٥- يَنْقَسِمُ الْجَمْعُ ثَلَاثَةً أَقْسَامٍ: جَمْعٌ تَكْسِيرٍ، وَجَمْعٌ مُذَكَّرٍ سَالِمٍ، وَجَمْعٌ مُؤَنَّثٍ سَالِمٍ.

أ- فَجَمْعُ التَّكْسِيرِ مَا دَلَّ عَلَى أَكْثَرِ مِنْ اثْنَيْنِ بِتَغْيِيرِ صُورَةِ مُفْرَدِهِ.

ب- وَجَمْعُ الْمَذَكَّرِ السَّالِمِ مَا دَلَّ عَلَى أَكْثَرِ مِنْ اثْنَيْنِ بِزِيَادَةِ وَاوٍ وَنُونٍ أَوْ يَاءٍ وَنُونٍ فِي آخِرِهِ.

ج- وَجَمْعُ الْمُؤَنَّثِ السَّالِمِ مَا دَلَّ عَلَى أَكْثَرِ مِنْ اثْنَتَيْنِ بِزِيَادَةِ أَلِفٍ وَتَاءٍ فِي آخِرِهِ.

சட்டம்:

பன்மை மூன்று வகைப்படும் அவைகள்: 1. முறை சாராத பன்மை, 2. ஆண்பால் சீரான பன்மை, 3. பெண்பால் சீரான பன்மை.

1. جَمْعُ التَّكْسِيرِ என்பது அதன் ஒருமையின் அமைப்பை விட்டும் மாறி இரண்டை விட அதிகமாக உள்ளவற்றை குறிக்கக்கூடிய ஒன்றாகும்.

2. جَمْعُ الْمَذَكَّرِ السَّالِمِ என்பது அதன் கடைசியில் وَاوٍ மற்றும் نُونٌ அல்லது يَاءٌ மற்றும் نُونٌ கூடுதலாக இருந்து இரண்டைவிட அதிகமாக உள்ளவற்றை குறிக்கக்கூடிய ஒன்றாகும்.

3. جَمْعُ الْمُؤَنَّثِ السَّالِمِ என்பது அதன் கடைசியில் أَلِفٌ மற்றும் تَاءٌ கூடுதலாக இருந்து இரண்டை விட அதிகமாக உள்ளவற்றைக் குறிக்கக்கூடிய ஒன்றாகும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. ஆண்கள் வந்தார்கள்	۱- حَضَرَ الرِّجَالُ
2. புத்தகங்களைப் படித்தேன்	۲- قَرَأْتُ الكُتُبَ
3. பாதைகளில் நடந்தேன்	۳- مَشَيْتُ فِي الطُّرُقِ
1. முயற்சியுடையவர்கள் வென்றார்கள்	۱- فَازَ الْمُجِدُّونَ
2. வந்தவர்களை கண்ணியப்படுத்தினேன்	۲- أَكْرَمْتُ الْقَادِمِينَ
3. எழுத்தாளர்களை பொருந்தி கொண்டேன்	۳- رَضِيتُ عَنِ الْكَاتِبِينَ
1. முயற்சியுடைய பெண்கள் வென்றார்கள்	۱- فَازَتِ الْمُجِدَّاتُ
2. வந்த பெண்களை கண்ணியப்படுத்தினேன்	۲- أَكْرَمْتُ الْقَادِمَاتِ
3. பெண் எழுத்தாளர்களை பொருந்திக் கொண்டேன்	۳- رَضِيتُ عَنِ الْكَاتِبَاتِ

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

கண்ணியப்படுத்தினேன்	أَكْرَمْتُ	வந்தார்	حَضَرَ
வருபவர்கள்	الْقَادِمُونَ	ஆண்கள்	الرِّجَالُ
பொருந்திக் கொண்டேன்	رَضِيتُ	படித்தேன்	قَرَأْتُ

எழுத்தாளர்கள்	الْكَاتِبُونَ	புத்தகங்கள்	الْكُتُبُ
முயற்சியுடைய பெண்கள்	الْمُجِدَّاتُ	நடந்தேன்	مَشَيْتُ
வரக்கூடிய பெண்கள்	الْقَادِمَاتُ	பாதைகள்	الطَّرِيقُ
பெண் எழுத்தாளர்கள்	الْكَاتِبَاتُ	வென்றார்	فَازَ
		முயற்சி உடையவர்கள்	الْمُجِدُّونَ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் மூன்று உதாரணங்களில் உள்ள **الرِّجَالُ**, **الطَّرِيقُ**, **الْكَتُبُ** ஆகியவை பன்மையாகும். **الرِّجَالُ** உடைய ஒருமை **رَجُلٌ** என்பதாகும். ஆனால் பன்மையில் ஒருமையின் வடிவம் மாறி **ر** விற்கு **كَسْرٌ** (ـ) வும் **ج** விற்கு **فَتْحٌ** வும் பிறகு கூடுதலாக **الف** வும் வந்துள்ளது.

كُتُبٌ உடைய ஒருமை **كِتَابٌ** என்பதாகும். **طُرُقٌ** உடைய ஒருமை **طَرِيقٌ** என்பதாகும். அவ்வாறு **كُتُبٌ** மற்றும் **طُرُقٌ** என்பது ஒருமையின் வடிவம் மாறி பன்மையாக வந்துள்ளது. **جَمْعُ التَّكْسِيرِ** என்னும் முறை சாராத பன்மையாகும்.

இரண்டாவது மூன்று உதாரணங்களில் உள்ள **الْمُجِدُّونَ**, **الْقَادِمِينَ**, **الْكَاتِبِينَ** ஆகியவை ஆண்பால் பன்மையாகும்.

مُجِدُّونَ உடைய ஒருமை **مُجِدٌّ** என்பதாகும். ஒருமையின் வடிவம் பன்மையில் மாறாமல் அதன் கடைசியில் **وَأُو** மற்றும் **نُونٌ** அதிகமாக உள்ளது.

1- إِعْرَابُ الْمُثَنَّى

1. இருமையின் அடையாளக் குறியீடு

الْقَاعِدَةُ:

٥٦- يُرْفَعُ الْمُثَنَّى بِالْأَلِفِ، وَيُنْصَبُ، وَيَجْرُ بِأَيَاءِ.

சட்டம்:

இருமை என்பது اَلْفٌஐ அடையாளமாகக் கொண்டு رُفِعُசெய்யப்படும்.
يَاءٌயைக் கொண்டு نَصَبٌமற்றும் جُرُசெய்யப்படும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. இரு பிள்ளைகள் விளையாடினார்கள்	١- لَعِبَ الْوَلَدَانِ.
2. இரு நண்பர்கள் (கருத்தில்) ஒன்றுபட்டார்கள்	٢- اتَّفَقَ الشَّرِيكَانِ.
3. இரு மரங்கள் இலை துளிர்ந்தன	٣- أَوْرَقَتِ الشَّجَرَتَانِ.
4. இரு பயணிகள் வந்தார்கள்	٤- حَضَرَ الْمُسَافِرَانِ.
1. இரு பிள்ளைகளுக்கு பரிசளித்தேன்	١- كَافَأْتُ الْوَلَدَيْنِ.
2. இரு நண்பர்களிடம் உரையாடினேன்	٢- حَدَّثْتُ الشَّرِيكَيْنِ.
3. இரு மரங்களில் ஏறினேன்	٣- تَسَلَّقْتُ الشَّجَرَتَيْنِ.
4. இரு பயணிகளை வழியனுப்பினேன்	٤- وَدَّعْتُ الْمَسَافِرَيْنِ.

1. இரு பிள்ளைகளுக்கு பந்தைக் கொடுத்தேன்	۱- أَعْطَيْتُ الْكُرَّةَ لِلْوَلَدَيْنِ.
2. இரு நண்பர்களிடம் வாங்கினேன்	۲- اشْتَرَيْتُ مِنَ الشَّرِيكَيْنِ.
3. இரு மரங்களுக்கு அருகில் சென்றேன்	۳- دَنَوْتُ مِنَ الشَّجَرَتَيْنِ.
4. இரு பயணிகளுக்கு ஸலாம் சொன்னேன்	۴- سَلَّمْتُ عَلَى الْمُسَافِرَيْنِ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

உரையாடினேன்	حَادَثْتُ	விளையாடினான்	لَعِبَ
ஏறினேன்	تَسَلَّقْتُ	இரு பிள்ளைகள்	الْوَلَدَانِ
வழியனுப்பினேன்	وَدَّعْتُ	ஒன்றுபட்டான்	اتَّفَقَ
கொடுத்தேன்	أَعْطَيْتُ	இரு நண்பர்கள்	الشَّرِيكَيْنِ
பந்து	الْكُرَّةَ	இலை துளிர்ந்தது	أُورِقَتْ
வாங்கினேன்	اشْتَرَيْتُ	இரு மரங்கள்	الشَّجَرَتَانِ
நெருங்கினேன்	دَنَوْتُ	வந்தார்	حَضَرَ
ஸலாம் சொன்னேன்	سَلَّمْتُ عَلَى	இரு பயணிகள்	الْمُسَافِرَيْنِ
		பரிசளித்தேன்	كَافَأْتُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் நான்கு உதாரணங்களில் உள்ள **الْوَلَدَانِ**, **الشَّرِيكَيْنِ**, **الشَّجَرَتَانِ**, **الْمُسَافِرَيْنِ** ஆகியவை இருமையாகவும்

رَفَعُ (செய் பொருள்) ஆகவும் வந்துள்ளது. இவற்றில் رَفَعُ உடைய அடையாளமாக கடைசியில் உள்ள نُؤُنْ னிற்கு முன்பாக أَلْفُ வந்துள்ளது.

இரண்டாவது உள்ள நான்கு உதாரணங்களில் இவை இருமையாகவும் نَصَبٌ (செயப்படு பொருள்) ஆகவும் வந்துள்ளது. இவற்றில் نَصَبٌ உடைய அடையாளமாக கடைசியில் உள்ள نُؤُنْ னிற்கு முன்பாக يَاءُ வந்துள்ளது.

மூன்றாவது உள்ள நான்கு உதாரணங்களில் இவற்றுக்கு முன்பாக جَزٌ செய்யும் இடைச் சொற்கள் வந்துள்ளது. இவற்றில் جَزٌ உடைய அடையாளமாக கடைசியில் உள்ள نُؤُنْ விற்கு முன்பாக يَاءُ வந்துள்ளது.

الإعراب - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

١- يَجُزُّ الْعَجَلَةَ جَوَادَانِ

இரு குதிரைகள் வண்டியை இழுக்கின்றன

இவ்வாக்கியத்தில் உள்ள يَجُزُّ என்பது صَمَّةٌ தைக் கொண்டு رَفَعُ செய்யப்பட்ட مُضَارِعٌ ஆன வினைச் சொல்லாக உள்ளது.

أَلْعَجَلَةَ என்பது فَتْحَةٌ தைக் கொண்டு نَصَبٌ செய்யப்பட்ட (வாக்கியத்தில் أَلْعَجَلَةَ லை விட முந்தியுள்ள) செயப்படு பொருளாக உள்ளது.

جَوَادَانِ என்பது أَلْفُ ஐ கொண்டு رَفَعُ செய்யப்பட்ட செய்பொருளாக உள்ளது. ஏனெனில் அது مُشْتَبِعٌ எனப்படும் இருமையாக உள்ளது.

٢- اسْتَعَارَ عَلِيٌّ كِتَابَيْنِ

அலீ இரு புத்தகங்களை இரவல் கேட்டான்.

இவ்வாக்கியத்தில் உள்ள **اسْتَعَارَ** என்பது **فَتْحٌ** மீது **مَبْنِيٌّ** ஆன சென்றகால வினைச் சொல்லாகும்.

عَلِيٍّ என்பது **صَمَّةٌ** தைக் கொண்டு **رُفِعٌ** செய்யப்பட்ட செய்பொருளாகும்.

كِتَابَيْنِ என்பது **يَاءٌ** யைக் கொண்டு **نَصْبٌ** செய்யப்பட்ட செயப்படு பொருளாகும். ஏனெனில் அது **مُثَنَّى** எனப்படும் இருமையாக உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

இரு பூனைகள் தூய்மையாக உள்ளன **١- أَلْهَرَّتَانِ نَظِيفَتَانِ.**

நிச்சயமாக வருகை தராத இருவர் **٢- إِنَّ الْغَائِبِينَ مَرِيضَانَ**
நோயாளிகளாக உள்ளனர்

மாணவர்கள் இரு வரிசைகளில் **٣- وَقَفَ التَّلَامِيذُ فِي صَفَّيْنِ**
நின்றார்கள்

٢- إِعْرَابُ جَمْعِ الْمَذْكَرِ السَّلَامِ

2. ஆண்பால் சீரான பன்மையின் அடையாளக் குறியீடு

الْقَاعِدَةُ:

٥٧- جَمْعُ الْمَذْكَرِ السَّلَامِ يُرْفَعُ بِالْوَاوِ، وَيُنْصَبُ، وَيُجْرُ بِالْيَاءِ.

சட்டம்:

جَمْعُ الْمَذْكَرِ السَّلَامِ என்பது وَوُ வைக் கொண்டு رَفْعُ செய்யப்படும்.
يَاءٍ யைக் கொண்டு نَصْبٌ மற்றும் جُرٌّ செய்யப்படும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. விவசாயிகள் லாபம் அடைந்தார்கள்	١- رِبْحَ الْفَلَاحُونَ
2. முயற்சியுடையோர் வென்றார்கள்	٢- نَجَحَ الْمُجْتَهِدُونَ
3. பயணிகள் வந்தார்கள்	٣- حَضَرَ الْمُسَافِرُونَ
4. விளையாட்டு வீரர்கள் களைப்படைந்தார்கள்	٤- تَعَبَ اللَّاعِبُونَ
1. விவசாயிகளை கண்ணியப்படுத்துகிறோம்	١- نَكَّرِمُ الْفَلَاحِينَ
2. முயற்சியுடையோரை நேசிக்கிறோம்	٢- نَحِبُّ الْمُجْتَهِدِينَ
3. பயணிகளை வழியனுப்புக்கிறோம்	٣- نُوَدِّعُ الْمَسَافِرِينَ

4. விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகிறோம்	٤- نُشَجِّعُ اللَّاعِبِينَ
1. விவசாயிகளுக்கு நலவை நாடுகிறோம்	١- نَرْجُو الْخَيْرَ لِلْفَلَاحِينَ.
2. முயற்சியுடையோரை புகழ்கிறோம்	٢- نُثْنِي عَلَى الْمُجْتَهِدِينَ.
3. பயணிகளுக்கு ஸலாம் சொல்கிறோம்	٣- نُسَلِّمُ عَلَى الْمُسَافِرِينَ.
4. விளையாட்டு வீரர்களை பார்க்கின்றோம்	٤- نَنْظُرُ إِلَى اللَّاعِبِينَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

நேசிக்கிறோம்	نُحِبُّ	இலாபமடைந்தார்	رَبِحَ
வழியனுப்புகிறோம்	نُودِعُ	விவசாயிகள்	الْفَلَاحُونَ
உற்சாகப்படுத்துகிறோம்	نُشَجِّعُ	வென்றார்	نَجَحَ
நம்புகிறோம்	نَرْجُو	முயற்சி உடையவர்கள்	الْمُجْتَهِدُونَ
புகழ்க்கிறோம்	نُثْنِي	பயணிகள்	الْمُسَافِرُونَ
ஸலாம் சொல்கிறோம்	نُسَلِّمُ عَلَى	களைப்படைந்தார்	تَعَبَ
பார்க்கிறோம்	نَنْظُرُ إِلَى	விளையாட்டு வீரர்கள்	اللَّاعِبُونَ
		கண்ணியப்படுத்துகின்றோம்	نُكْرِمُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் நான்கு உதாரணங்களில் உள்ள **الْفَالِحُونَ**, **جَمْعُ الْمُذَكَّرِ السَّالِمِ** ஆகியவை **الْمُجْتَهِدُونَ**, **الْمُسَافِرُونَ**, **الْأَعْبُونَ** (ஆண்பால் சீரான பன்மை)யாகவும், **فَاعِلٌ** (ஒரு செயலை செய்யும் செய்பொருள்) ஆகவும் வந்துள்ளது. இவற்றில் **رَفَعٌ** உடைய அடையாளமாக கடைசியில் உள்ள **نُونٌ** விற்கு முன்பாக **وَأُو** வந்துள்ளது.

இரண்டாவது உள்ள நான்கு உதாரணங்களில் இவை ஆண்பால் சீரான பன்மையாகவும் **مَفْعُولٌ** (செயப்படு பொருள்) ஆகவும் வந்துள்ளது. இவற்றில் **نَصْبٌ** உடைய அடையாளமாக கடைசியில் உள்ள **نُونٌ** விற்கு முன்பாக **يَاءٌ** வந்துள்ளது.

மூன்றாவது உள்ள நான்கு உதாரணங்களில் இவற்றுக்கு முன்பாக **جُرٌّ** செய்யும் இடைச் சொற்கள் வந்துள்ளன. இவற்றில் **جُرٌّ** உடைய அடையாளமாக கடைசியில் உள்ள **نُونٌ** விற்கு முன்பாக **يَاءٌ** வந்துள்ளது.

الإعراب – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

أ- كَثِيرُونَ كَثِيرُونَ

சுற்றுலா பயணிகள் அதிகமாக உள்ளனர்

இவ்வாக்கியத்தில் உள்ள **السَّائِحُونَ** என்பது **وَأُو** வைக் கொண்டு **رَفَعٌ** செய்யப்பட்ட **مُبْتَدَأٌ** (எழுவாய்) ஆக உள்ளது. ஏனெனில், அது **جَمْعُ مُذَكَّرِ سَالِمٍ** எனப்படும் ஆண்பால் சீரான பன்மையாக உள்ளது.

كَثِيرُونَ என்பது **وَأُو** வைக் கொண்டு **رَفَعٌ** செய்யப்பட்ட **خَبْرٌ** (பயனிலை) ஆக உள்ளது. ஏனெனில் அது **جَمْعُ مُذَكَّرِ سَالِمٍ** ஆக உள்ளது.

۲- يَرْضَى اللَّهُ عَنِ الْمُحْسِنِينَ

அல்லாஹ் உபகாரம் செய்பவர்களை பொருந்திக் கொள்கிறான் இவ்வாக்கியத்தில் உள்ள يَرْضَى என்பது மறைவாக்கப்பட்ட صَمَّةً தைக் கொண்டு رَفْعُ செய்யப்பட்ட مُضَارِعُ ஆன வினைச் சொல்லாகும்.

اللَّهُ என்பது صَمَّةً தைக் கொண்டு رَفْعُ செய்யப்பட்ட செய்பொருளாக உள்ளது. عَنْ என்பது (عَنْ) மீது مَبْنِيٌّ ஆன جَزْ செய்யும் இடைச் சொல்லாகும்.

الْمُحْسِنِينَ என்பது عَنْ மூலம் جَزْ செய்யப்பட்டுள்ளது. அதன் جَزْ உடைய அடையாளமாக يَاءٌ உள்ளது. ஏனென்றால் அது جَمْعٌ مُذَكَّرٌ سَالِمٌ ஆக உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

۱- تُحِبُّ مِصْرَ الْأَبْنَاءِ الْعَامِلِينَ

எகிப்து செயல்படும் குடிமக்களை நேசிக்கிறது

۲- أَمْسَى الْفَائِزُونَ مَسْرُورِينَ

வெற்றிபெற்றவர்கள் மாலையில் சந்தோஷமாக ஆனார்கள்

۳- يَحْتَاجُ الْوَطْنَ إِلَى الْمُخْلِصِينَ

தேசம் நேர்மையானவர்களிடம் தேவையாகிறது

۳- إِعْرَابُ جَمْعِ الْمُؤَنَّثِ السَّلَامِ

2. பெண்பால் சீரான பன்மையின் குறியீடு

الْقَاعِدَةُ:

۵- جَمْعُ الْمُؤَنَّثِ السَّلَامِ يُرْفَعُ بِالضَّمِّ، وَيُنْصَبُ وَيَجْرُ بِالْكَسْرِ.

சட்டம்:

جَمْعُ الْمُؤَنَّثِ السَّلَامِ என்பது ضَمًّا தைக் கொண்டு رَفَعُ செய்யப்படும். كَسْرًا தைக் கொண்டு نَصَبٌ மற்றும் جَرًّا செய்யப்படும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. கோழிகள் முட்டையிட்டன	۱- بَاَصَتْ الدَّجَاجَاتُ
2. பாத்திமாக்கள் வந்தார்கள்	۲- حَضَرَتِ الْفَاطِمَاتُ
3. பசுக்கள் சாப்பிட்டன	۳- أَكَلَتِ الْبَقَرَاتُ
4. மரங்கள் வளர்ந்தன	۴- نَمَتِ الشَّجَرَاتُ
1. கோழிகளை அறுத்தேன்	۱- ذَبَحْتُ الدَّجَاجَاتِ
2. பாத்திமாக்களைப் புகழ்ந்தேன்	۲- مَدَحْتُ الْفَاطِمَاتِ
3. பசுக்களில் பால் கறந்தேன்	۳- حَلَبْتُ الْبَقَرَاتِ
4. மரங்களுக்கு நீர் ஊற்றினேன்	۴- سَقَيْتُ الشَّجَرَاتِ

1. குள்ளநரி கோழிகளைத் தாக்கியது	١- هَجَمَ الثَّعْلَبُ عَلَى الدَّجَاجَاتِ
2. பாத்திமாக்களுக்கு நன்றி தெரிவித்தேன்	٢- شَكَرْتُ لِلْفَاطِمَاتِ .
3. பசுக்களை விட்டு தூரமாக அமர்ந்தேன்	٣- جَلَسْتُ بَعِيدًا عَنِ الْبَقَرَاتِ
4. மரங்களை நோக்கி சென்றேன்	٤- ذَهَبْتُ إِلَى الشَّجَرَاتِ .

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

புகழ்ந்தேன்	مَدَحْتُ	முட்டையிட்டது	بَاضَتْ
பால் கறந்தேன்	حَلَبْتُ	கோழிகள்	الدَّجَاجَاتُ
நீர் ஊற்றினேன்	سَقَيْتُ	வந்தாள்	حَضَرَتْ
தாக்கியது	هَجَمَ	பாத்திமாக்கள்	الْفَاطِمَاتُ
குள்ளநரி	الثَّعْلَبُ		
நன்றி தெரிவித்தேன்	شَكَرْتُ	சாப்பிட்டது	أَكَلَتْ
அமர்ந்தேன்	جَلَسْتُ	பசு மாடுகள்	الْبَقَرَاتُ
தூரம்	بَعِيدًا	வளர்ந்தது	نَمَتْ
சென்றேன்	ذَهَبْتُ	மரங்கள்	الشَّجَرَاتُ
		அறுத்தேன்	ذَبَحْتُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் நான்கு உதாரணங்களில் உள்ள ஆகியவை பெண்பால் சீரான பன்மையாகவும் மேலும் இவை **فَاعِلٌ** (ஒரு செயலை

செய்யும் செய்பொருள்) ஆகவும் வந்துள்ளது. இவற்றின் கடைசி எழுத்துக்களில் رَفْعُ உடைய அடையாளமாக ضَمَّةٌ வந்துள்ளது.

இதே வார்த்தைகள் இரண்டாவது உள்ள நான்கு உதாரணங்களில் مَفْعُولٌ بِهِ (செயப்படு பொருள்) ஆக வந்துள்ளது. இவற்றின் கடைசி எழுத்துக்களில் مَفْعُولٌ بِهِ உடைய اِعْرَابٌ ஆன نَصْبٌ என்பது كَسْرَةٌ தை அடையாளமாகக் கொண்டுள்ளது.

இதே வார்த்தைகள் மூன்றாவது உள்ள நான்கு உதாரணங்களில் வரும்போது இவற்றுக்கு முன்பாக جُرٌّ செய்யும் இடைச் சொற்கள் வந்துள்ளதால். இவற்றின் கடைசி எழுத்துக்களில் كَسْرَةٌ தை அடையாளமாகக் கொண்டு جُرٌّ செய்யப்பட்டுள்ளது.

الإِعْرَابُ – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

வெற்றிபெற்ற பெண்களுக்கு பாசிளித்தேன் — كَافَاتُ الْفَائِزَاتِ

இவ்வாக்கியத்தில் உள்ள كَافَاتُ என்பது مَبْنِيٌّ மீது سُكُونٌ ஆன சென்ற கால வினைச் சொல்லாக உள்ளது. ت என்பது رَفْعُ உடைய இடத்தில் مَبْنِيٌّ மீது ضَمٌّ ஆக உள்ள செய்பொருளாக உள்ளது.

كَسْرَةٌ தை அடையாளமாகக் கொண்டு نَصْبٌ என்பது الْفَائِزَاتِ என்பது مَفْعُولٌ بِهِ செயப்படு பொருளாக உள்ளது. ஏனெனில் அது جَمْعُ الْمُؤَنَّثِ السَّالِمِ எனப்படும் பெண்பால் சீரான பன்மையாகும்.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

கருவூலங்கள் நிறைகின்றன

— 1 تَمَتَّلِي الْأَحْرَانَاتِ

பெண், பசுமாடுகளில் பால் கறக்கிறாள்

— 2 تَحْلُبُ الْمَرْأَةُ الْبَقَرَاتِ

உபகாரம் செய்யும் பெண்களுக்கு நன்றி

— 3 شَكَرْنَا لِلْمُحْسِنَاتِ

தெரிவித்தோம்

الْمُضَافُ وَالْمُضَافُ إِلَيْهِ

இணைக்கப்படும் பெயர்ச்சொல் மற்றும்
தன்பால் இணைக்கப்பட்ட பெயர்ச்சொல்

الْقَوَاعِدُ:

٥٩- الْمُضَافُ إِسْمٌ نُسِبَ إِلَى إِسْمٍ بَعْدَهُ، فَتَعَرَّفَ بِسَبَبِ هَذِهِ النَّسْبَةِ
أَوْ تَخَصَّصَ.

٦٠- الْمُضَافُ يُحَدَفُ تَنْوِينُهُ عِنْدَ الْإِضَافَةِ إِذَا كَانَ مُنَوَّنًا قَبْلَهَا.
وَتُحَدَفُ نُونُهُ إِذَا كَانَ مُثَنَّىً أَوْ جَمَعَ مُذَكَّرٍ سَالِمًا.

٦١- الْمُضَافُ إِلَيْهِ إِسْمٌ يَأْتِي بَعْدَ الْمُضَافِ، وَهُوَ مَجْرُورٌ.

சட்டங்கள்:

الْمُضَافُ என்பது அதனை அடுத்து வரும் பெயர்ச் சொல்லுடன்
இணைக்கப்பட்ட பெயர்ச் சொல்லாகும். இவ்விணைப்பின் மூலம்
அது مَعْرِفَةٌ எனும் குறிப்புப் பெயர்ச் சொல்லாக மாறும் அல்லது
குறிப்பிட்ட அர்த்தம் பெறும்.

الْمُضَافُ என்பது இணைப்பிற்கு முன் தன்வீன் உள்ளதாக இருந்தால்
அதை மற்ற பெயர்ச் சொல்லுடன் இணைக்கும் பொழுது அதன்
தன்வீன் போக்கப்படும். அது இருமையாக அல்லது ஆண்பால்
சீரான பன்மையாக இருந்தால் அதன் نُونٌ போக்கப்படும்.

الْمُضَافُ إِلَيْهِ என்பது الْمُضَافُ விற்குப் பின்னால் வரும் பெயர்ச்
சொல்லாகும். மேலும், அது جُرٌّ செய்யப்பட்டிருக்கும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. மதரலாவின் முற்றத்தில் விளையாடினோம்	١- لَعَبْنَا فِي فِنَاءِ الْمَدْرَسَةِ.
2. தீய நண்பனை விட்டு தூரமாக இரு	٢- ابْتَعَدُ عَنْ قَرِينِ السُّوءِ.
3. நைல் நதிக் கரையில் நடந்தேன்	٣- مَشَيْتُ عَلَى شَاطِئِ النَّيْلِ.
4. காலை இரயிலில் பயணம் செய்தேன்	٤- رَكِبْتُ قِطَارَ الصَّبَاحِ.
1. வாசலின் இரு பக்க கதவுகளை மூடினேன்	١- أَغْلَقْتُ مِصْرَاعِي الْبَابِ.
2. குழந்தையின் இரு கைகளை கழுவினேன்	٢- غَسَلْتُ يَدَيِ الطِّفْلِ.
3. பூனையின் இரு கண்கள் மின்னின.	٣- لَمَعَتْ عَيْنَا الْقِطِّ.
4. சைக்கிளின் இரு சக்கரங்கள் உடைந்தன.	٤- انْكَسَرَتْ عَجَلَتَا الدَّرَاجَةِ.
1. பத்திரிக்கைகள் சமுதாயத் திற்கு உபகாரம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது	١- تَشْكُرُ الصُّحُفُ مُحْسِنِي الْأُمَّةِ
2. எகிப்து நாட்டின் செல்வம், பூமியில் விவசாயம் செய்பவர்களின் மூலமாக ஏற்படுகிறது	٢- ثَرْوَةُ مِصْرَ مِنْ زَارِعِي الْأَرْضِ
3. வாகனங்களை ஓட்டுபவர்கள் விரைந்தார்கள்	٣- أَسْرَعَ سَائِقُو السِّيَّارَاتِ.
4. மதரலாவின் ஆசிரியர்கள் வந்தார்கள்	٤- جَاءَ مُعَلِّمُو الْمَدْرَسَةِ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

இரு கண்கள்	عَيْنَانِ	விளையாடினோம்	لَعَبْنَا
பூனை	الْقِطُّ	முற்றம்	فِنَاءٌ
உடைந்தது	انْكَسَرَتْ	பள்ளிக்கூடம்	الْمَدْرَسَةُ
இரு சக்கரங்கள்	عَجَلَتَانِ	தூரமாக இரு	ابْتَعَدُ
சைக்கிள்	الدَّرَاجَةُ	கூட்டாளி/நண்பன்	قَرِينٌ
நன்றி தெரிவிக்கிறது	تَشْكُرُ	தீயது	السُّوءُ
பத்திரிக்கைகள்	الصُّحُفُ	நடந்தேன்	مَشَيْتُ
உபகாரம் செய்ப்பவர்கள்	مُحْسِنُونَ	கரை	شَاطِئُ
சமுதாயம்	الْأُمَّةُ	நைல் நதி	النَّيْلُ
செல்வம்	ثَرْوَةٌ	பயணம் செய்தேன்	رَكِبْتُ
எகிப்து	مِصْرُ	இரயில்	قِطَارٌ
விவசாயிகள்	زَارِعُونَ	காலை	الصَّبَاحُ
பூமி	الْأَرْضُ	மூடினேன்	أَغْلَقْتُ
விரைந்தார்	أَسْرَعَ	கதவின் இரு பக்கங்கள்	مِصْرَاعَانِ
வாகன ஓட்டிகள்	سَائِقُونَ	வாசல்	الْبَابُ
வாகனங்கள்	السِّيَّارَاتُ	கழுவினேன்	عَسَلْتُ
வந்தார்	جَاءَ	இரு கைகள்	يَدَانِ

ஆசிரியர்கள்	مُعَلِّمُونَ	குழந்தை	الطِّفْلُ
		மின்னியது	لَمَعَتْ

விளக்கம்:

لَعِبْنَا فِي فِنَاءٍ (முற்றத்தில் நாங்கள் விளையாடினோம்) என சொல்லும் பொழுது எந்த முற்றம் என தெரியவில்லை. எனவே فِنَاءٌ எனும் பெயர்ச் சொல் الْمَدْرَسَةُ எனும் பெயர்ச் சொல்லுடன் இணைக்கப்படும் பொழுது "மத்ரஸாவின் முற்றம்" என அறிமுகம் கிடைக்கிறது. இதற்கு مَعْرِفَةٌ என்று பெயர்.

இதில் فِنَاءٌ என்பது الْمَضَافُ (இணைக்கப்படும் பெயர்ச் சொல்) என்றும் الْمَدْرَسَةُ என்பது الْمَضَافُ إِلَيْهِ (தன்பால் இணைக்கப்பட்ட பெயர்ச் சொல்) என்றும் சொல்லப்படும்.

لَعِبْنَا فِي فِنَاءٍ என்பதில் فِنَاءٌ என்ற வார்த்தையில் تَنْوِينٌ உள்ளது. இந்த تَنْوِينٌ இணைப்பின்போது போக்கப்பட்டு விட்டது.

உதாரணம்: لَعِبْنَا فِي فِنَاءِ الْمَدْرَسَةِ

இது போன்றதான் قَطَارٌ، شَاطِئُ، قَرِينٌ ஆகிய பெயர்ச் சொற்கள் السُّوْءُ، الْبَابُ، الْبَابُ، الْبَابُ ஆகிய பெயர்ச் சொற்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவதாக உள்ள நான்கு உதாரணங்களில்، يَدَانِ، مَصْرَاعَانِ، عَجَلَتَانِ، عَيْنَانِ ஆகிய இருமையான பெயர்ச் சொற்கள்، الْبَابُ، الْبَابُ ஆகிய பெயர்ச் சொற்களுடன் இணைக்கப்படும் பொழுது இருமையான பெயர்ச் சொற்களின் கடைசியில் உள்ள نُونٌ போக்கப்பட்டுள்ளதை காணலாம்.

மூன்றாவதாக உள்ள நான்கு உதாரணங்களில்، سَائِقُونَ، زَارِعُونَ، مُحْسِنُونَ، الْأُمَّةُ ஆகிய ஆண்பால் சீரான பன்மை பெயர்ச் சொற்கள்.

الْمَدْرَسَةُ، السَّيَّارَاتُ، الْأَرْضُ، ஆகிய பெயர்ச் சொற்களுடன் இணைக்கப்படும் பொழுது ஆண்பால் சீரான பன்மை பெயர்ச் சொற்களின் கடைசியில் உள்ள نُونٌ போக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

الإعراب – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

يَسِيرُ النَّاسُ عَلَى جَانِبِي الشَّارِعِ

மக்கள் தெருவின் இரு ஓரங்களிலும் செல்கிறார்கள்

இவ்வாக்கியத்தில் உள்ள يَسِيرُ என்பது ضَمَّةً தைக் கொண்டு رَفْعٌ செய்யப்பட்ட வருங்கால வினைச் சொல்லாக உள்ளது.

النَّاسُ என்பது ضَمَّةً தைக் கொண்டு رَفْعٌ செய்யப்பட்ட செய்பொருளாக உள்ளது.

عَلَى என்பது مَبْنِيٌّ யான جُزٌ செய்யும் இடைச் சொல்லாக உள்ளது.

جَانِبِي என்பது عَلَى மூலம் جُزٌ செய்யப்பட்டுள்ளது. جُزٌ உடைய அடையாளமாக يَاءٌ உள்ளது. ஏனெனில் அது مُشْتَبِهٌ எனப்படும் இருமையாக உள்ளது.

الْمُصَافِ إِلَيْهِ என்பது كَسْرَةً தைக் கொண்டு جُزٌ செய்யப்பட்ட எனப்படும் தன்பால் இணைக்கப்பட்ட பெயர்ச் சொல்லாக உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

١- نَابَا الْفَيْلِ طَوِيلَتَانِ.

1. யானையின் இரு தந்தங்கள் நீளமாக உள்ளன.

٢- بَاتَ النَّاجِحُونَ نَاعِمِي الْبَالِ.

2. வெற்றி பெற்றவர்கள் இரவில் நிம்மதியான நிலையில் ஆனார்கள்

٣- إِنَّ تَعْلِيمَ الْفَتَيَاتِ أَسَاسُ سَعَادَةِ الْأُمَّةِ.

3. நிச்சயமாக இளம் பெண்களுக்கு கல்வி போதிப்பது சமுதாய நலனிற்கு அடிப்படையாக திகழ்கிறது.
-

الْأَسْمَاءُ الْخَمْسَةُ وَإِعْرَابُهَا ஐந்து பெயர் சொற்களும் அவற்றின் குறியீடும்

الْقَوَاعِدُ:

٦٢- الْأَسْمَاءُ الْخَمْسَةُ هِيَ: أَبٌ، وَأَخٌ، وَحَمٌّ، وَفُوٌّ، وَذُوٌّ.

٦٣- الْأَسْمَاءُ الْخَمْسَةُ تُرْفَعُ بِالْوَاوِ، وَتُنْصَبُ بِالْأَلِفِ، وَتُجْرُ بِالْيَاءِ،
وَيُشْتَرَطُ فِي إِعْرَابِهَا هَذَا الْإِعْرَابَ أَنْ تَكُونَ مُضَافَةً لِغَيْرِ يَاءٍ
الْمُتَكَلِّمِ.

சட்டங்கள்:

ஐந்து பெயர்ச் சொற்கள், அவை:

أَبٌ، أَخٌ، حَمٌّ، فُوٌّ، ذُوٌّ

தந்தை, சகோதரன், மாமா, வாய், உடையவன்

أَلِفٌ பைக் கொண்டு رَفْعٌ செய்யப்படும். وَأُوٌّ வைக் கொண்டு رَفْعٌ செய்யப்படும். يَاءٌ பைக் கொண்டு نَصْبٌ செய்யப்படும். وَيَاءٌ வைக் கொண்டு جَرٌّ செய்யப்படும். இந்த அடையாளக் குறியீடு வரவேண்டுமெனில் அவை தன்னிலையின் يَاءٍ அல்லாதவற்றுடன் இணைக்கப்படுதல் நிபந்தனையாக்கப்படும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. சாதின தந்தை வந்தார்	١- جَاءَ أَبُو سَعِيدٍ
2. உன் தந்தை திறமையான மருத்துவர்	٢- أَبُوكَ طَبِيبٌ مَاهِرٌ
3. உன் தந்தை உறுதியான மனிதராக இருந்தார்	٣- كَانَ أَبُوكَ رَجُلًا حَازِمًا

4. வருபவர் முஹம்மதின் தந்தையாக இருக்கலாம்	٤- لَعَلَّ الْقَادِمَ أَبُو مُحَمَّدٍ
1. சாதின தந்தையை வழியனுப்பினோம்	١- وَدَّعْنَا أَبَا سَعِيدٍ
2. மக்கள் உன் தந்தையை கண்ணியப்படுத்துகிறார்கள்	٢- يُجِلُّ النَّاسُ أَبَاكَ
3. உன் தந்தை திறமையான மருத்துவராக இருக்கலாம்	٣- لَعَلَّ أَبَاكَ طَيْبٌ مَاهِرٌ
4. நிச்சயமாக முஹம்மதின் தந்தை சிறந்த மனிதர்	٤- إِنَّ أَبَا مُحَمَّدٍ رَجُلٌ شَرِيفٌ
1. சாதின தந்தையை பொருந்திக் கொண்டோம்	١- رَضِينَا عَنْ أَبِي سَعِيدٍ.
2. மக்கள் உன் தந்தையை நம்புகிறார்கள்	٢- يَثِقُ النَّاسُ بِأَبِيكَ.
3. மக்கள் உன் தந்தையை பொருந்திக் கொண்டார்கள்	٣- رَضِيَ النَّاسُ عَنْ أَبِيكَ.
4. மக்கள் முஹம்மதின் தந்தைக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்	٤- يَشْكُرُ النَّاسُ لِأَبِي مُحَمَّدٍ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

வருபவர்	الْقَادِمُ	வந்தார்	جَاءَ
வழியனுப்பினோம்	وَدَّعْنَا	சாதின தந்தை	أَبُو سَعِيدٍ
கண்ணியப்படுத்துகிறார்	يُجِلُّ	மருத்துவர்	طَيْبٌ
மக்கள்	النَّاسُ	திறமையானவர்	مَاهِرٌ
சிறந்தவர்	شَرِيفٌ	ஆளார்	كَانَ

பொருந்திக் கொண்டோம்	رَضِينَا	ஆண்/மனிதன்	رَجُلٌ
நம்புகிறார்	يَثِقُ	உறுதியானவர்	حَازِمٌ
நன்றி தெரிவிக்கிறார்	يَشْكُرُ	இருக்கலாம்	لَعَلَّ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் நான்கு உதாரணங்களில் أَبٌ எனும் பெயர்ச்சொல் فَاعِلٌ (செய்பொருள்) ஆக உள்ளது. எனவே, رَفَعُ உடைய அடையாளமாக அதன் கடைசியில் وَاوٌ வந்துள்ளது. மேலும் أَبٌ என்பது தன்னிலையை குறிக்கும் يَاءٌ உடன் சேராமல் பிற كَلِمَةٌ (சொல்) உடன் சேர்ந்துள்ளது.

மேற்கூறப்பட்ட இரண்டாவது நான்கு உதாரணங்களில் أَبٌ எனும் பெயர்ச்சொல் مَفْعُولٌ بِهِ (செயப்படு பொருள்) ஆக உள்ளது. எனவே, نَصَبُ உடைய அடையாளமாக அதன் கடைசியில் أَلِفٌ வந்துள்ளது.

மேற்கூறப்பட்ட கடைசி நான்கு உதாரணங்களில் أَبٌ எனும் பெயர்ச் சொல்லுக்கு முன்பாக جُرٌّ செய்யும் இடைச் சொற்கள் வந்துள்ளதால் جُرٌّ உடைய அடையாளமாக அதன் கடைசியில் يَاءٌ வந்துள்ளது.

இதுபோன்றுதான் மீதமுள்ள ذُو، فُو، حَمٌّ، أَخٌ ஆகிய பெயர்ச் சொற்களும் வரும்.

உதாரணம்:

இது உன் சகோதரன்

هَذَا أَخُوكَ

உன் சகோதரனை நான் பார்த்தேன்

رَأَيْتُ أَخَاكَ

உன் சகோதரனுக்கு அருகில் கடந்து சென்றேன்

مَرَرْتُ بِأَخِيكَ

இது உன் மாமா

هَذَا خَمُوكَ

உன் மாமாவை நான் பார்த்தேன்	رَأَيْتُ حَمَاكَ
உன் மாமாவின் அருகில் கடந்து சென்றேன்	مَرَرْتُ بِحَمِيكَ
இது உன் வாய்	هَذَا فُؤُوكَ
உன் வாயை பார்த்தேன்	رَأَيْتُ فَآكَ
உன் வாயை பார்த்தேன்	نَظَرْتُ إِلَى فَيْكَ
இவர் செல்வம் உடையவர்	هَذَا ذُو مَالٍ
செல்வம் உடையவரை பார்த்தேன்	رَأَيْتُ ذَا مَالٍ
செல்வந்தருக்கு அருகில் நான் கடந்து சென்றேன்	مَرَرْتُ بِذِي مَالٍ

الإعراب - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

حَضَرَ أَخُو عَلِيٍّ

அலியின் சகோதரர் வந்தார்

இவ்வாக்கியத்தில் உள்ள حَضَرَ என்பது مَبْنِيٌّ மீது فَتْحٌ ஆன சென்ற கால வினைச் சொல்லாக உள்ளது.

فَاعِلٌ என்பது وَأُوٌّ வைக் கொண்டு رَفْعٌ செய்யப்பட்ட الأَسْمَاءُ الْحَمَسَةُ (செய்பொரு)ளாக உள்ளது. ஏனெனில் அது எனப்படும் ஐந்து பெயர்ச் சொற்களில் உள்ளதாகும். மேலும் அது مُضَافٌ எனப்படும் இணைக்கப்படும் பெயர்ச் சொல்லாக உள்ளது.

مُضَافٌ إِلَيْهِ என்பது كَسْرَةٌ தைக் கொண்டு جَزٌ செய்யப்பட்ட எனப்படும் தன்பால் இணைக்கப்பட்ட பெயர்ச் சொல்லாக உள்ளது.

أَصْبَحَ مُحَمَّدٌ ذَا يَسَارٍ

முஹம்மது காலையில் செல்வந்தராக ஆனார்

இவ்வாக்கியத்தில் உள்ள **أَصْبَحَ** என்பது **فَتَحَ** மீது **مَبْنِيٌّ** ஆன சென்ற கால வினைச் சொல்லாகும்.

أَصْبَحَ எனும் **أَصْبَحَ** எனும் **رَفَعُ** செய்தப்பட்ட **أَصْبَحَ** எனும் வினைச் சொல்லின் **اسْمٍ** ஆகும்.

دَا என்பது **أَلْفٍ** பைக் கொண்டு **نَصَبُ** செய்யப்பட்ட **أَصْبَحَ** எனும் வினைச் சொல்லின் **خَبْرٌ** (பயனிலை) ஆகும். மேலும் அது **مُضَافٌ** ஆகும்.

يَسَارٍ என்பது **كُسْرَةٌ** தைக் கொண்டு **جَزٌ** செய்யப்பட்ட **مُضَافٌ إِلَيْهِ** ஆகும்.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

١- أَبُو فَرِيدٍ رَجُلٌ فَاضِلٌ

1. பரீதின் தந்தை சிறந்த மனிதராவார்

٢- لَيْتَ أَخَا صَالِحٍ مُقْبِلٌ

2. ஸாலிஹின் சகோதரர் வருபவராக இருக்க வேண்டுமே.

٣- يُحِبُّ النَّاسَ كُلَّ ذِي مَرْوَةٍ

3. மக்கள் மனிதத் தன்மையுள்ள அனைவரையும் நேசிக்கிறார்கள்.

عَلَامَاتُ التَّأْنِيثِ فِي الْأَفْعَالِ வினைச் சொற்களில் பெண்பாலின் அடையாளங்கள்

الْقَوَاعِدُ:

٦٤- إِذَا كَانَ الْفَاعِلُ مُؤَنَّثًا كَانَ الْفِعْلُ مُؤَنَّثًا.

٦٥- عِلَامَةُ التَّأْنِيثِ فِي الْفِعْلِ الْمَاضِي تَاءٌ سَاكِنَةٌ فِي آخِرِهِ.

٦٦- عِلَامَةُ التَّأْنِيثِ فِي الْفِعْلِ الْمُضَارِعِ تَاءٌ مُتَحَرِّكَةٌ فِي أَوَّلِهِ.

சட்டங்கள்:

فَاعِلٌ (செய்பொருள்) பெண்பாலாக இருந்தால் வினைச் சொல்லும் பெண்பாலாக இருக்கும்.

சென்றகால வினைச் சொல்லில் பெண்பாலின் அடையாளம் என்பது அதன் கடைசியில் سُكُونٌ உள்ள த இருக்கும்.

مُضَارِعٌ ஆன வினைச் சொல்லில் பெண்பாலின் அடையாளம் என்பது அதன் ஆரம்பத்தில் ஒலிக் குறியீடுள்ள ت (ت/ت) இருக்கும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. பாத்திமா விளையாடினாள்	١- لَعِبَتْ فَاطِمَةُ
2. ஜைனப் ஆடை அணிந்தாள்	٢- لَبِسَتْ زَيْنَبُ الثَّوْبَ
3. பூனை தன் குட்டிகளுடன் விளையாடியது	٣- دَاعَبَتْ هِرَّةٌ أَوْلَادَهَا
4. எலி வெண்ணையை சாப்பிட்டது	٤- أَكَلَتْ فَارَةٌ زُبْدًا
5. ஆடு குட்டிக்கு பாலூட்டியது	٥- أَرْضَعَتْ شَاةٌ حَمَلًا

6. இளம் பெண் தன் தாய்க்கு உதவினாள்	٦- سَاعَدَتْ فَتَاةٌ أُمَّهَا.
1. பாத்திமா விளையாடுகிறாள்	١- تَلَعَبَ فَاطِمَةٌ.
2. ஜைனப் ஆடை அணிகிறாள்	٢- تَلَبَّسَ زَيْنَبُ الثَّوْبِ.
3. பூனை தன் குட்டிகளுடன் விளையாடுகிறது	٣- تُدَاعِبُ هِرَّةٌ أَوْلَادَهَا.
4. எலி வெண்ணையை சாப்பிடுகிறது	٤- تَأْكُلُ فَأْرَةٌ زُبْدًا.
5. ஆடு குட்டிக்கு பால் கொடுக்கிறது	٥- تُرْضِعُ شَاةٌ حَمَلًا.
6. இளம் பெண் தன் தாய்க்கு உதவுகிறாள்	٦- تُسَاعِدُ فَتَاةٌ أُمَّهَا.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

செம்மறி குட்டி	حَمَلٌ	விளையாடினாள்	لَعِبَتْ
உதவினாள்	سَاعَدَتْ	அணிந்தாள்	لَبَّسَتْ
இளம் பெண்	فَتَاةٌ	ஆடை	الثَّوْبِ
அவளின் தாய்	أُمُّهَا	விளையாடியது	دَاعَبَتْ
விளையாடுகிறாள்	تَلَعَبَ	பூனை	هِرَّةٌ
அணிகிறாள்	تَلَبَّسَ	அதன் குட்டிகள்	أَوْلَادَهَا
விளையாடுகிறது	تُدَاعِبُ	சாப்பிட்டது	أَكَلَتْ
சாப்பிடுகிறது	تَأْكُلُ	எலி	فَأْرَةٌ

பாலூட்டுகிறது	تُرْضِعُ	வெண்ணை	رُضِدُ
உதவுகிறாள்	تُسَاعِدُ	பாலூட்டியது	أَرْضَعَتْ
		செம்மறி பெண் ஆடு	شَاءَ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் ஆறு உதாரணங்களில் உள்ள
 فَتَأَهُ، شَاءَهُ، فَارَهُ، هَزَهُ، زَيْنَبُ، فَاطِمَةُ ஆகிய فَاعِلٌ (செய்ப்பொருள்)கள்
 பெண்பாலாக உள்ளதால் இவற்றுக்கு முன்னுள்ள لَبِسْتُ، لَبِستُ،
 دَاعَبْتُ، أَكَلْتُ، أَرْضَعْتُ، سَاعَدْتُ ஆகிய வினைச் சொற்கள்
 பெண்பாலாக உள்ளன.

மேலும் இவை சென்றகால வினைச் சொற்களாக உள்ளதால்
 இவற்றின் கடைசியில் سُكُونٌ (ل) உள்ள ت உள்ளது.

மேற்கூறப்பட்ட இரண்டாவது ஆறு உதாரணங்களில் உள்ள
 فَتَأَهُ، شَاءَهُ، فَارَهُ، هَزَهُ، زَيْنَبُ، فَاطِمَةُ ஆகிய فَاعِلٌ (செய்ப்பொருள்)கள்
 பெண்பாலாக உள்ளதால் இவற்றுக்கு முன்னுள்ள تَلَعْتُ، تَلَبَّسْتُ،
 تَدَاعَبْتُ، تَأَكَّلْتُ، تَرْضَعْتُ، تَسَاعَدْتُ ஆகிய வினைச் சொற்கள் பெண்பாலாக
 உள்ளன.

மேலும் இவை مُضَارِعٌ ஆன வினைச் சொற்களாக உள்ளதால்
 இவற்றின் ஆரம்பத்தில் ஒலிக்குறியீடுள்ள ت (ت/ت) உள்ளது.

عَلَامَاتُ التَّنْيِثِ فِي الْأَسْمَاءِ பெயர்ச் சொற்களில் பெண்பாலின் அடையாளங்கள்

الْقَوَاعِدُ:

٦٧- عَلاماتُ تَنْيِثِ الْأَسْمَاءِ ثَلَاثٌ تَتَّصِلُ بِأَخْرِ الْأَسْمَاءِ، وَهِيَ تَاءٌ مُتَحَرِّكَةٌ، أَوْ أَلِفٌ مَقْصُورَةٌ، أَوْ أَلِفٌ مَمْدُودَةٌ.

٦٨- قَدْ يَكُونُ الْإِسْمُ الْمُؤَنَّثُ خَالِيًا مِنْ عَلامَةِ التَّنْيِثِ.

சட்டங்கள்:

பெயர்ச் சொற்களில் பெண்பாலின் அடையாளங்கள் மூன்று. அவை: ஒலிக்குறியீடுள்ள (ألف ممدودة) அல்லது சுருக்கப்பட்ட (ألف مقصورة) அல்லது நீட்டப்பட்ட (ألف متحركة).

சில நேரம் பெண்பால் பெயர்ச்சொல் பெண்பாலுடைய அடையாளத்தை விட்டு நீங்கியிருக்கும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. கதீஜா நன்கு சமைக்கிறாள்	١- تُحَسِّنُ خَدِيجَةَ الظَّهْيِ.
2. முயற்சியுள்ளவள் வென்றாள்	٢- نَجَحَتِ الْمُجْتَهِدَةُ.
3. கரடி நடனம் ஆடுகிறது	٣- تَرْقُصُ الدَّبَّةُ.
4. கோழி தூங்கியது	٤- رَقَدَتِ الدَّجَاجَةُ.
5. லைலா பரிசு பெற்றாள்	٥- حَازَتْ لَيْلَى جَائِزَةً.
6. ஸல்மா பழம் வாங்குகிறாள்	٦- تَشْتَرِي سَلْمَى فَاكِهَةً.

7. சிறியவள் பெரியவளை நேசித்தாள்	۷- أَحَبَّتِ الصُّغْرَى الْكُبْرَى.
8. பார்வையற்ற பெண் பாதை தவறினாள்	۸- ضَلَّتِ الْعَمِيَاءُ الطَّرِيقَ.
9. அஸ்மா தன் தாய்க்கு கட்டுப்படுகிறாள்	۹- تُطِيعُ أُمَّهَا.
10. ஜைனப் தன் ஆடைகளில் கவனம் செலுத்துகிறாள்	۱۰- تَعْتَنِي زَيْنَبُ بِمَلَابِسِهَا.
11. சுஆது வண்டியில் பயணம் செய்தாள்	۱۱- رَكِبَتْ سَعَادُ عَجَلَةً.
12. இஹ்ஸான் தன் பாடத்தை விளங்கினாள்	۱۲- فَهَمَّتْ إِحْسَانُ دَرَسَهَا.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

சிறியவள்	الصُّغْرَى	நன்கு செய்கிறாள்	تُحْسِنُ
பெரியவள்	الْكُبْرَى	சமையல்	الظَّهْيُ
வழி தவறினாள்	ضَلَّتْ	வென்றாள்	نَجَحَتْ
பார்வையற்றவள்	الْعَمِيَاءُ	முயற்சியுள்ளவள்	الْمُجْتَهِدَةُ
பாதை	الطَّرِيقُ	நடனம் ஆடுகிறது	تَرْقُصُ
கட்டுப்படுகிறாள்	تُطِيعُ	கரடி	الدَّبَّةُ
அவளின் தாய்	أُمُّهَا	தூங்கியது	رَقَدَتْ
கவனம் செலுத்துகிறாள்	تَعْتَنِي	கோழி	الدَّجَاجَةُ
அவளின் ஆடைகள்	مَلَابِسِهَا	பெற்றாள்	حَازَتْ
பயணம் செய்தாள்	رَكِبَتْ	பரிசு	جَائِزَةٌ

வண்டி	عَجَلَةٌ	வாங்குகிறாள்	تَشْتَرِي
விளங்கினாள்	فَهَمَّتْ	பழம்	فَاكِهَةٌ
அவளின் பாடம்	دَرْسُهَا	நேசித்தாள்	أَحَبَّتْ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் நான்கு உதாரணங்களில் உள்ள பெயர் சொற்களான الدَّجَاجَةُ، الدُّبَّةُ، الْمُجْتَهِدَةُ، حَدِيدِيَّةٌ ஆகியவற்றின் கடைசியில் பெண்பாலின் அடையாளமான ஒலிக் குறியீடுகள் உள்ள ة வந்துள்ளது.

ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது உதாரணங்களில் உள்ள لَيْلَى، سَلْمَى، آخِرَةُ ஆகியவற்றின் கடைசியில் பெண்பாலின் அடையாளமான சுருக்கப்பட்ட الْفِ வந்துள்ளது. இதில் கடைசி எழுத்து يَاءٌ வாக இருந்தாலும் அதன் உச்சரிப்பு الْفِ ஆக இருப்பதால் அதனை الْفِ ஆக கருத வேண்டும்.

எட்டாவது மற்றும் ஒன்பதாவது உதாரணங்களில் உள்ள الْعَمِيَاءُ، أَسْمَاءُ ஆகியவற்றின் கடைசியில் பெண்பாலின் அடையாளமான நீட்டப்பட்ட الْفِ வந்து அதன் பிறகு ة வந்துள்ளது.

மீதமுள்ள கடைசி உதாரணங்களில் உள்ள زَيْنَبُ، سَعَادٌ، إِحْسَانٌ ஆகியவை மேற்கூறப்பட்ட பெண்பாலுடைய அடையாளங்களை விட்டு நீங்கி பெண்ணுடைய பெயராக, பெண்பாலாக உள்ளது.

النَّكْرَةُ وَالْمَعْرِفَةُ

பொதுப் பெயர் மற்றும் குறிப்பு பெயர்

الْفَوَاعِدُ:

- ٦٩- النَّكْرَةُ اسْمٌ يَدُلُّ عَلَى شَيْءٍ غَيْرِ مُعَيَّنٍ.
٧٠- الْمَعْرِفَةُ اسْمٌ يَدُلُّ عَلَى شَيْءٍ مُعَيَّنٍ.

சட்டங்கள்:

النَّكْرَةُ என்பது குறிப்பற்ற ஒரு பொருளை அறிவிக்கும் பெயர்ச் சொல்லாகும்.

الْمَعْرِفَةُ என்பது குறிப்பான ஒரு பொருளை அறிவிக்கும் பெயர்ச் சொல்லாகும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. புத்தகம் இழுப்பறையில் (Drawer) உள்ளது	١- فِي الدَّرَجِ كِتَابٌ.
2. எங்கள் தெருவில் வீடொன்று விழுந்து விட்டது	٢- سَقَطَ مَنْزِلٌ فِي شَارِعِنَا.
3. ஒருவர் என் தந்தையை பற்றி விசாரித்தார்	٣- سَأَلَ رَجُلٌ عَنِّ وَالِدِي.
4. எனது நண்பன் குதிரையில் சவாரி செய்தான்	٤- رَكَبَ صَدِيقِي جَوَادًا.
5. ஆசிரியர் மாணவரை தண்டித்தார்	٥- عَاقَبَ الْمُدْرِسُ تَلْمِيذًا.
6. முஹம்மது காகிதத்தை கிழித்தார்	٦- مَرَّقَ مُحَمَّدٌ وَرَقَةً.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

என் நண்பன்	صَدِيقِي	இழுப்பறை (Drawer)	الدَّرَجُ
------------	----------	-------------------	-----------

குதிரை	جَوَادٌ	புத்தகம்	كِتَابٌ
தண்டித்தார்	عَاقَبَ	விழுந்தது	سَقَطَ
ஆசிரியர்	الْمُدْرِسُ	வீடு	مَنْزِلٌ
மாணவர்	تَلْمِيذٌ	எமது தெரு	شَارِعَنَا
கிழித்தார்	مَزَّقَ	விசாரித்தார்	سَأَلَ
காகிதம்	وَرَقَةٌ	என் தந்தை	وَالِدِي
		சவாரி செய்தான்	رَكِبَ

விளக்கம்:

ஒரு பெயர்ச்சொல்லின் ஆரம்பத்தில் ال (அலிஃப் லாம்) வரவில்லையென்றால் அல்லது அப்பெயர்ச் சொல்லுடன் பிற كَلِمَةٌ இணையவில்லையென்றால் அது குறிப்பிட்ட நபரை அல்லது பொருளை குறிக்காமல் பொதுவானதாக வரும். இதற்கு نَكْرَةٌ என்று பெயர்.

உதாரணம்: புத்தகம் - كِتَابٌ

ஒரு பெயர்ச் சொல்லின் ஆரம்பத்தில் الْفُ மற்றும் لَمْ வந்தால் அல்லது அப்பெயர்ச் சொல்லுடன் பிற كَلِمَةٌ இணைந்தால் அது குறிப்பிட்ட நபரை அல்லது பொருளை குறிக்கும் அல்லது ஒருவரின் பெயர் குறிப்பு பெயராக வரும். இதற்கு مَعْرِفَةٌ என்று பெயர்.

உதாரணம்:

அந்த இழுப்பறை - الدُّرُجُ

எங்கள் தெரு - شَارِعَنَا

ஒருவரின் பெயர் - مُحَمَّدٌ

الْعَلْمُ

அடையாளப் பெயர்ச் சொல்

الْقَاعِدَةُ:

٧١- الْعَلْمُ اسْمٌ مَعْرِفَةٌ سُمِّيَ بِهِ شَخْصٌ أَوْ مَكَانٌ أَوْ حَيَوَانٌ أَوْ أَيُّ شَيْءٍ آخَرَ.

சட்டம்:

الْعَلْمُ என்பது மனிதன் அல்லது இடம் அல்லது உயிரினம் அல்லது மற்றவைக்கு பெயராக வைக்கப்பட்ட குறிப்பு பெயர்ச் சொல்லாகும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. அலி தோட்டத்தில் இருக்கிறான்	١- عَلِيٌّ فِي الْحَدِيقَةِ.
2. ஆயிஷா ஓடினாள்	٢- جَرَتْ عَائِشَةُ.
3. கப்பல்கள் எகிப்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் செல்கின்றன.	٣- تَجْرِي السُّفُنُ بَيْنَ مِصْرٍ وَأُورُبَّا
4. உஸ்வான் (எனும் இடம்) நல்ல காற்றினால் பிரபலமடைகிறது	٤- تَشْتَهَرُ أَسْوَانٌ بِجُودَةِ الْهَوَاءِ.
5. லண்டன் ஆங்கில நகரங்களிலே மிகப் பெரியதாகும்	٥- لَنْدُنُ أَكْبَرُ بِلَادِ الْإِنْجِلِيزِ.
6. என் தந்தை திம்யாத்திற்கு பயணம் செய்தார்	٦- سَافَرَ أَبِي إِلَى دِمْيَاطَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

நல்லது	جُودَةٌ	தோட்டம்	الْحَدِيقَةُ
காற்று	الْهَوَاءُ	ஓடினாள்	جَرَتْ

லண்டன்	لُنْدُنْ	ஓடுகிறது	تَجْرِي
மிகப் பெரியது	أَكْبَرُ	கப்பல்கள்	السُّفُنْ
நகரங்கள்	بِلَادٌ	மத்தியில்/இடையில்	بَيْنَ
ஆங்கிலம்	الْإِنْجِلِيْزِي	எகிப்து	مِصْرَ
பயணித்தார்	سَافَرَ	ஐரோப்பா	وَأُورُبَّا
என் தந்தை	أَبِي	பிரபலமடைகிறது	تَشْتَهَرُ
இடத்தின் பெயர்	دِمْيَاطُ	இடத்தின் பெயர்	أَسْوَانُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் عَائِشَةُ عَلِيٌّ, ஆகியவை மனிதனின் அடையாளப் பெயர்களாக வந்துள்ளன.

مِصْرَ, أُورُبَّا, أَسْوَانُ, لُنْدُنْ, دِمْيَاطُ ஆகியவை இடத்தின் அடையாளப் பெயர்களாக வந்துள்ளன.

தன்னிடமுள்ள ஒரு பூனைக்கு செல்லப் பெயர் சூட்டினால் அதுவும் அடையாளப் பெயர்ச் சொல்லாகும்.

الْمُعَرَّفُ بِالْأَلْفِ وَاللَّامِ மற்றும் லாமுலம் குறிப்பாக்கப்பட்டது

الْقَاعِدَةُ:

٧٢- إِذَا دَخَلَتِ الْأَلْفُ وَاللَّامُ عَلَى إِسْمٍ نَكِرَةٍ جَعَلَتْهُ مَعْرُفَةً.

சட்டம்:

الْفُ மற்றும் لَمْ பொதுப் பெயர்ச் சொல்லில் நுழைந்தால் அப்பெயர்ச் சொல்லை குறிப்பு பெயர்ச் சொல்லாக ஆக்கிவிடும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. இப்புத்தகம் அலமாரியில் உள்ளது	١- الْكِتَابُ فِي الْخِزَانَةِ.
2. இந்த விளக்கு உடைந்தது	٢- انْكَسَرَ الْمِصْبَاحُ.
3. இம்மத்ரலா, போட்டியில் வென்றது	٣- فَازَتِ الْمَدْرَسَةُ فِي السِّبَاقِ.
4. இந்த வண்டி, ஆற்றில் விழுந்தது	٤- سَقَطَتِ الْعَجَلَةُ فِي النَّهْرِ.
5. அப்பந்து, தோட்டத்தில் விழுந்தது	٥- وَقَعَتِ الْكُرَّةُ فِي الْحَدِيقَةِ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

விழுந்தது	سَقَطَتِ	புத்தகம்	الْكِتَابُ
வண்டி	الْعَجَلَةُ	அலமாரி	الْخِزَانَةُ
ஆறு	النَّهْرُ	உடைந்தது	انْكَسَرَ

விழுந்தது	وَقَعَتْ	விளக்கு	الْمُصْبَاحُ
பந்து	الْكُرَّةُ	வென்றது	فَازَتْ
தோட்டம்	الْحَدِيقَةُ	போட்டி	السِّبَاقُ

விளக்கம்:

ஒரு பெயர்ச் சொல்லின் ஆரம்பத்தில் **أَلِفٌ** மற்றும் **لَامٌ** வந்தால் அப்பெயர்ச் சொல் குறிப்பிட்ட ஒரு பொருளைக் குறிக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள உதாரணங்களில் வந்துள்ள

الْكِتَابُ، الْخِزَانَةُ، الْمِصْبَاحُ، الْمَدْرَسَةُ، السِّبَاقُ، الْعَجَلَةُ، النَّهْرُ، الْكُرَّةُ، **الْحَدِيقَةُ** ஆகியவற்றின் முன்னால் **أَلِفٌ** மற்றும் **لَامٌ** உள்ளது. இவை குறிப்பிட்டவற்றை உணர்த்தும் குறிப்புப் பெயர்ச் சொற்களாகும்.

كِتَابٌ என்று சொன்னால் பொதுவாக "புத்தகம்" எனும் அர்த்தம் வரும்.

الْكِتَابُ என்று சொன்னால் நாம் எந்த புத்தகம் குறித்து பேசுகிறோமோ "அந்த புத்தகம்" எனும் அர்த்தம் வரும்.

الضَّمِيرُ

பிரதிப் பெயர்ச் சொல்

الْقَاعِدَةُ:

٧٣- الضَّمِيرُ اسْمٌ مَعْرِفَةٌ يَدُلُّ عَلَى الْمُتَكَلِّمِ، أَوْ الْمُخَاطَبِ، أَوْ الْغَائِبِ.

சட்டம்:

الضَّمِيرُ என்பது தன்னிலை அல்லது முன்னிலை அல்லது படர்க்கையை குறிக்கும் ஒரு குறிப்பு பெயர்ச் சொல்லாகும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. நான் காலையில் தாமதிக்க மாட்டேன்	١- أَنَا لَا أَتَأَخَّرُ فِي الصَّبَاحِ
2. நாம் கடமையை அறிவோம்	٢- نَحْنُ نَعْرِفُ الْوَاجِبِ
3. நீ தேசத்தை நேசிக்கிறாய்	٣- أَنْتَ تُحِبُّ الْوَطْنَ
4. நீ ஆசிரியைக்கு கட்டுப்படுகிறாய்	٤- أَنْتِ تُطِيعِينَ الْمُعَلِّمَةَ
5. ஆசிரியர், உன்னைத் தவிர (யாருக்கும்) மதிப்பளிக்கவில்லை	٥- مَا أَكْرَمَ الْمُعَلِّمِ إِلَّا إِيَّاكَ
6. அவன் விளையாட்டால் ஈர்க்கப்பட்டவனாக உள்ளான்	٦- هُوَ مُوَلَّعٌ بِاللَّعِبِ

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

நீ (பெண்பால்)	أَنْتِ	நான்	أَنَا
கட்டுப்படுகிறாய் (பெண்பால்)	تُطِيعِينَ	தாமதிக்க மாட்டேன்	لَا أَتَأَخَّرُ
ஆசிரியை	الْمُعَلِّمَةَ	காலை	الصَّبَاحِ

மதிப்பளிக்கவில்லை	مَا أَكْرَمَ	நாங்கள்	نَحْنُ
ஆசிரியர்	الْمُعَلِّمُ	அறிவோம்	نَعْرِفُ
தவிர	إِلَّا	கடமை	الْوَاجِبُ
உன்னையே	إِيَّاكَ	நீ	أَنْتَ
ஈர்க்கப்பட்டவன்/ ஆர்வமுள்ளவன்	مُؤَلِّعٌ	நேசிக்கிறாய்	تُحِبُّ
விளையாட்டு	اللَّعِبِ	தேசம்	الْوَطَنُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் வந்துள்ள نَحْنُ، أَنَا ஆகியவை தன்னிலையையும் هُوَ தன்னிலையையும் முன்னிலையையும் என்பது படர்க்கையையும் குறிக்கும் குறிப்புப் பெயர்ச் சொல்லாகும். இவற்றுக்குப் பிரதிப் பெயர்ச் சொற்கள் என்று சொல்லப்படும்.

١. الضَّمِيرُ الْمُنْفَصِلُ

1. பிரிந்த பிரதிப் பெயர்ச் சொல்

الْقَوَاعِدُ:

٧٤- الضَّمِيرُ الْمُنْفَصِلُ مَا يُمَكِّنُ التُّطْقَ بِهِ وَحَدَهُ مِنْ غَيْرِ أَنْ يَتَّصِلَ بِكَلِمَةٍ أُخْرَى.

٧٥- الضَّمَائِرُ الْمُنْفَصِلَةُ الْخَاصَّةُ بِالرَّفْعِ هِيَ:

أَنَا: لِلْمُتَكَلِّمِ. هُوَ: لِلْغَائِبِ.

نَحْنُ: لِلْمُتَكَلِّمِينَ.

هِيَ: لِلْغَائِبَةِ.

أَنْتَ: لِلْمُخَاطَبِ.

هُمَا: لِلْغَائِبِينَ أَوْ الْغَائِبَتَيْنِ.

أَنْتِ: لِلْمُخَاطَبَةِ.

هُمُ: لِلْغَائِبِينَ.

أَنْتُمَا: لِلْمُخَاطَبِينَ أَوْ الْمُخَاطَبَتَيْنِ.

هُنَّ: لِلْغَائِبَاتِ.

أَنْتُمْ: لِلْمُخَاطَبِينَ.

أَنْتُنَّ: لِلْمُخَاطَبَاتِ.

٧٦- الضَّمَائِرُ الْمُنْفَصِلَةُ الْخَاصَّةُ بِالنِّصْبِ هِيَ:

إِيَّايَ: لِلْمُتَكَلِّمِ. إِيَّاهُ: لِلْغَائِبِ.

إِيَّانَا: لِلْمُتَكَلِّمِينَ.

إِيَّاهَا: لِلْغَائِبَةِ.

إِيَّايَاكَ: لِلْمُخَاطَبِ.

إِيَّاهُمَا: لِلْغَائِبِينَ أَوْ الْغَائِبَتَيْنِ.

إِيَّايَاكَ: لِلْمُخَاطَبَةِ.

إِيَّاهُمْ: لِلْغَائِبِينَ.

إِيَّايَاكُمْ: لِلْمُخَاطَبِينَ أَوْ الْمُخَاطَبَتَيْنِ.

إِيَّاهُنَّ: لِلْغَائِبَاتِ.

إِيَّايَاكُمْ: لِلْمُخَاطَبِينَ.

إِيَّايَاكُنَّ: لِلْمُخَاطَبَاتِ.

சட்டங்கள்:

الضَّيْرُ الْمُفْصِلُ என்பது வேறு **كَلِمَةٌ** உடன் இணையாமல் அதை தனியாக மொழிவது சாத்தியமான ஒன்றாகும்.

رَفْعٌ உடைய நிலையில் மட்டும் உள்ள தனிப் பிரதி பெயர்ச் சொற்கள். அவை:

أَنَا	நான் (ஆண்பால், பெண்பால், தன்னிலை, ஒருமை)
نَحْنُ	நாங்கள் (ஆண்பால், பெண்பால், தன்னிலை, இருமை, பன்மை)
أَنْتَ	நீ (ஆண்பால், முன்னிலை, ஒருமை)
أَنْتِ	நீ (பெண்பால், முன்னிலை, ஒருமை)
أَنْتُمْ	நீங்கள் இருவர் (ஆண்பால், பெண்பால், முன்னிலை, இருமை)
أَنْتُمْ	நீங்கள் பலர் (ஆண்பால், முன்னிலை, பன்மை)
أَنْتِنَ	நீங்கள் பலர் (பெண்பால், முன்னிலை, பன்மை)
هُوَ	அவன் (ஆண்பால், படர்க்கை, ஒருமை)
هِيَ	அவள் (பெண்பால், படர்க்கை, ஒருமை)
هُمَا	அவர்கள் இருவர் (ஆண்பால், பெண்பால், படர்க்கை இருமை)
هُمْ	அவர்கள் பலர் (ஆண்பால், படர்க்கை, பன்மை)
هُنَّ	அவர்கள் பலர் (பெண்பால், படர்க்கை, பன்மை)

نَصْبٌ உடைய நிலையில் மட்டும் உள்ள தனிப் பிரதிப் பெயர்ச் சொற்கள்

إِيَّايَ	என்னை (ஆண்பால், தன்னிலை, ஒருமை)
إِيَّانَا	எங்களை (ஆண்பால், பெண்பால், தன்னிலை, இருமை, பன்மை)
إِيَّاكَ	உன்னை (ஆண்பால், முன்னிலை, ஒருமை)
إِيَّاكِ	உன்னை (பெண்பால், முன்னிலை, ஒருமை)
إِيَّاكُمْ	உங்கள் இருவரை (ஆண்பால், பெண்பால், முன்னிலை, இருமை)
إِيَّاكُمْ	உங்களை (ஆண்பால், முன்னிலை, பன்மை)

إِيَّاكَ	உங்களை (பெண்பால், முன்னிலை, பன்மை)
إِيَّاهُ	அவனை (ஆண்பால், படர்க்கை, ஒருமை)
إِيَّاهَا	அவளை (பெண்பால், படர்க்கை, ஒருமை)
إِيَّاهُمَا	அவர்கள் இருவரை (ஆண்பால், பெண்பால், படர்க்கை, இருமை)
إِيَّاهُمْ	அவர்கள் பலரை (ஆண்பால், படர்க்கை, பன்மை)
إِيَّاهُنَّ	அவர்கள் பலரை (பெண்பால், படர்க்கை, பன்மை)

உதாரணங்கள்

: الأمثلة

1. நான் கேட்பவன்	١- أَنَا سَامِعٌ.
2. நாங்கள் கட்டுப்பாட்டிற்குரியவர்கள்	٢- نَحْنُ مُطِيعُونَ.
3. நீ முயற்சியுடையவன்	٣- أَنْتَ مُجْتَهِدٌ.
4. நீ தூய்மையானவன்	٤- أَنْتَ نَظِيفٌ.
5. அவன், உள்ளம் பரிசுத்தமானவன்	٥- هُوَ طَاهِرُ الْقَلْبِ.
6. அவள் நற்பண்புள்ளவள்	٦- هِيَ مُهَذَّبَةٌ.
7. ஆசிரியர், என்னையே புகழ்ந்தார்	٧- إِيَّايَ مَدَحَ الْمُدَرِّسُ.
8. (அம்)மனிதர் ஸஈதை நீ என்று நினைத்தார்	٨- ظَنَّ الرَّجُلُ سَعِيدًا إِيَّاكَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

உள்ளம்	الْقَلْبُ	நான்	أَنَا
ஒழுக்கமானவள்/ பண்பானவள்	مُهَذَّبَةٌ	கேட்பவன்	سَامِعٌ

என்னை	إِيَّايَ	நாங்கள்	نَحْنُ
புகழ்ந்தார்	مَدَحَ	கட்டுப்படக் கூடியவர்கள்	مُطِيعُونَ
ஆசிரியர்	الْمُدْرِسِ	முயற்சியுடையவன்	مُجْتَهِدٌ
நினைத்தார்	ظَنَّ	தூய்மையானவள்	زَاطِفَةٌ
ஒருவரின் பெயர்	سَعِيدٌ	பரிசுத்தமானவன்	ظَاهِرٌ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள هِي، هُوَ، أَنْتَ، أَنْتِ، نَحْنُ، أَنَا ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட தனி அர்த்தம் உள்ளது. எனவே, இவை குறிப்புப் பெயர்ச் சொற்களில் உள்ளதாகும். அவற்றை தனியாக மொழிவது சாத்தியமாகும். மேலும் இவற்றின் கடைசி எழுத்துக்களில் குறியீடு மாறாமல் எப்பொழுதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஏனெனில் இவை مَبْنِيٌّ ஆகும்.

இவை مُبْتَدَأٌ (எழுவாய்) ஆக வந்துள்ளதால் இவை رُفْعٌ உடைய இடத்தில் வந்துள்ள مَبْنِيٌّ (கடைசி எழுத்தில் குறியீடு மாறாமலிருப்பது) என்று சொல்லப்படும்.

இவை رُفْعٌ உடைய நிலைக்கு குறிப்பாகவுள்ள தனி பிரதிப் பெயர்ச்சொற்கள் எனப்படும். மேலும் إِيَّايَ، إِيَّاكَ ஆகியவை எந்தக் கலிமாவுடனும் சேராமல் தனியாக மொழிவது சாத்தியமாகும்.

மேலும் இவற்றின் கடைசி எழுத்துக்களில் குறியீடு மாறாமல் எப்பொழுதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும் இவை به مَفْعُولٌ (செயப்படு பொருள்) ஆக வருவதால் இவை نَصْبٌ உடைய இடத்தில் வந்துள்ள مَبْنِيٌّ கள் என்று சொல்லப்படும்.

الإعراب – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

அவருக்கே மருத்துவர் சிகிச்சை செய்தார் **إِيَّاهُ عَالَجَ الطَّبِيبُ**

இவ்வாக்கியத்தில் உள்ள **إِيَّاهُ** என்பது **نَصْبٌ** உடைய இடத்தில் **صَمٌّ** மீது **مَبْنِيٌّ** ஆகும். மேலும், வாக்கியத்தில், முந்தி வந்துள்ள **بِهِ** **مَفْعُولٌ بِهِ** (செயப்படு பொருள்) இருக்கிறது.

عَالَجَ என்பது **فَتْحٌ** மீது **مَبْنِيٌّ** ஆன சென்றகால வினைச் சொல்லாக உள்ளது.

الطَّبِيبُ என்பது **ضَمَّةٌ** தை அடையாளமாகக் கொண்டு **رَفْعٌ** செய்யப்பட்ட செய்பொருளாக உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

١- أَنْتُمْ نُجَبَاءٌ

1. நீங்கள் சிறந்தவர்களாக உள்ளீர்கள்

٢- نَحْنُ رَاضُونَ

2. நாங்கள் பொருந்திக் கொள்பவர்களாக உள்ளோம்.

٣- إِيَّاكَ يَحْتَرِمُ النَّاسُ

3. மக்கள் உன்னைத்தான் மதிக்கிறார்கள்

٤- هُنَّ صَدِيقَاتٌ

4. அவர்கள் தோழிகளாக உள்ளார்கள்

٢- الضَّمِيرُ الْمُتَّصِلُ

2. இணையும் பிரதிப் பெயர்ச் சொல்

الْقَوَاعِدُ:

٧٧- الضَّمِيرُ الْمُتَّصِلُ هُوَ الَّذِي لَا يُنْطَقُ بِهِ وَحْدَهُ وَيَتَّصِلُ دَائِمًا بِكَلِمَةٍ أُخْرَى.

٧٨- الضَّمَائِرُ الْمُتَّصِلَةُ بِالْأَفْعَالِ وَهِيَ خَاصَّةٌ بِالرَّفْعِ هِيَ: التَّاءُ وَالْفُ الْإِنْتَيْنِ وَوَاوُ الْجَمَاعَةِ وَنُونُ النِّسْوَةِ وَيَاءُ الْمُخَاطَبَةِ.

٧٩- يَاءُ الْمُتَّكَلِّمِ وَكَافُ الْمُخَاطَبِ وَهَاءُ الْغَائِبِ إِذَا اتَّصَلَتْ بِالْأَفْعَالِ كَانَتْ فِي مَحَلِّ نَصْبٍ وَإِذَا اتَّصَلَتْ بِالْأَسْمَاءِ أَوْ حُرُوفِ الْجَرِّ كَانَتْ فِي مَحَلِّ جَرٍّ.

٨٠- الضَّمِيرُ «نَا» يَكُونُ مَرَّةً فِي مَحَلِّ رَفْعٍ، وَمَرَّةً فِي مَحَلِّ نَصْبٍ، وَمَرَّةً فِي مَحَلِّ جَرٍّ.

சட்டங்கள்:

الضَّمِيرُ الْمُتَّصِلُ என்பது தனியாக மொழியப்படாது. எப்பொழுதும் பிற கَلِمَةً உடன் இணைந்தே வரும்.

வினைச் சொற்களோடு இணையும் பிரதிப் பெயர்ச் சொற்கள்:

وَأُوّ . ஆண்பால் பன்மையின் . أَلْفُ . இருமையின் . تَاءٌ மற்றும் அவை. . يَاءٌ . பெண்பால் முன்னிலையின் . نُونٌ . பெண்பால் பன்மையின் .

இவை رَفْعٌ உடைய நிலைக்கு மட்டுமே குறிப்பாக்கப்பட்டதாகும்.

ஆகியவை هـ . படர்க்கையின் . كُ . முன்னிலையின் . يَ . வினைச் சொற்களுடன் இணைந்து வந்தால் அவை نَصْبٌ உடைய

இடத்தில் வரும். பெயர்ச் சொற்களுடனோ அல்லது இடைச் சொற்களுடனோ இணைந்து வந்தால் அவை جَزْ உடைய இடத்தில் வரும்.

١ எனும் பிரதிப் பெயர்ச் சொல் ஒரு நேரம் رَفَعُ உடைய இடத்திலும் ஒரு நேரம் نَصَبُ உடைய இடத்திலும் ஒரு நேரம் جَزْ உடைய இடத்திலும் வரும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. அலெக்ஸாண்டரியாவிற்கு பயணம் செய்தேன்	١- سَافَرْتُ إِلَى الْإِسْكَانَدَرِيَّةِ
2. ஆடுகளைத்திற்குச் சென்றோம்	٢- ذَهَبْنَا إِلَى الْمَلْعَبِ
3. அவர்கள் இருவரும் நியாயத்திற்காக உதவினார்கள்	٣- اِنْتَصَرَا لِلْحَقِّ
4. வேலையில் நேர்மையாக இருங்கள்	٤- اٰخْلِصُوا فِي الْعَمَلِ
5. கடமையை செய் (பெண்பால்)	٥- اِعْمَلِي الْوٰاجِبَ
6. குடும்ப தலைவிகள் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் கற்பிக்கிறார்கள்	٦- اَلْسَيِّدٰاتُ يَهْدِيْنَ الْاَوْلٰادَ
7. என் சகோதரனின் அறிவுரை எனக்குப் பயனளித்தது	٧- نَفَعَنِي نَصْحُ اٰخِي
8. உன் ஆசிரியர் உனக்கு புத்தகம் தந்தார்	٨- اَعْطٰكَ مِعْلَمُكَ كِتٰبًا
9. ஹஸனின் தந்தை அவனை நேசிக்கிறார்	٩- حَسَنٌ يُحِبُّهُ اَبُوهُ
10. எங்கள் முயற்சி எங்களுக்குப் பயனளித்தது	١٠- اَفَادَنَا اِجْتِهَادُنَا

11. அலி என்னிடமிருந்து உனக்கு ஒரு கடிதத்தைப் பெற்றான்	١١- أَخَذَ عَلَيَّ مِنِّْي رِسَالَةً إِلَيْكَ
12. எங்களுக்கு தோட்டம் உள்ள வீடு உள்ளது.	١٢- لَنَا مَنَزِلٌ بِهِ حَدِيقَةٌ

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

உனக்கு தந்தார்	أَعْطَاكَ	நான் பயணம் செய்தேன்	سَافَرْتُ
உன் ஆசிரியர்	مُعَلِّمَكَ	நாங்கள் சென்றோம்	ذَهَبْنَا
அவனை நேசிக்கிறார்	يُحِبُّهُ	ஆடுகளம்	الْمَلْعَبِ
அவனது தந்தை	أَبُوهُ	இருவர் உதவினார்கள்	انْتَصَرَا
எமக்கு பயனளித்தது	أَفَادَنَا	நியாயத்திற்காக	لِلْحَقِّ
எமது முயற்சி	اجْتِهَادَنَا	நேர்மையாக இருங்கள்	أَخْلِصُوا
பெற்றான்	أَخَذَ	வேலை	الْعَمَلِ
என்னிடமிருந்து	مِنِّْي	செய் (பெண்பால்)	إِعْمَالِي
கடிதம்	رِسَالَةٌ	தலைவிகள்	السَّيِّدَاتِ
உனக்கு	إِلَيْكَ	ஒழுக்கம் கற்பிக்கிறார்கள்	يُهَدِّبْنَ
எங்களுக்கு	لَنَا	பிள்ளைகள்	الْأَوْلَادِ
வீடு	مَنْزِلٌ	எனக்கு பயனளித்தது	نَفَعَنِي
அதில்	بِهِ	அறிவுரை	نَصْحٍ
தோட்டம்	حَدِيقَةٌ	என் சகோதரன்	أَخِي

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள **سَافَرْتُ** என்பதின் கடைசியில் உள்ள **ت** எனும் பிரதிப் பெயர்ச் சொல் தன்னிலையையும் அதுபோன்று **انْتَصَرَا** என்பதின் கடைசியில் உள்ள **أَلْفُ** இருமையையும் **أَخْلَصُوا** என்பதின் கடைசியில் உள்ள **وَأُو** ஆண்பால் படர்க்கை பன்மையையும் **اعْمَلِي** என்பதின் கடைசியில் உள்ள **يَاءُ** பெண்பால் முன்னிலை ஒருமையையும் **يُهَيِّدْنَ** என்பதின் கடைசியில் உள்ள **نُونٌ** பெண்பால் படர்க்கை பன்மையையும் குறிக்கிறது.

ن، ي، و، ا، ت ஆகிய பிரதி பெயர்ச் சொற்கள் தனித்து மொழியப்படாது. வேறு கலிமாவுடன் சேர்த்தே மொழியப்படும். மேலும் இவை **فَاعِلٌ** (செய்பொருள்) ஆக இருப்பதால் இவை **رَفْعٌ** உடைய இடத்தில் வந்துள்ளன.

نَفَعْنِي என்பதின் கடைசியில் உள்ள **يَاءُ** மற்றும் **أَعْطَاكَ** என்பதின் கடைசியில் உள்ள **كَ** மற்றும் **يُحِبُّهُ** என்பதின் கடைசியில் உள்ள **هُ** ஆகியவை **بِهْ مَفْعُولٌ** (செயப்படு பொருள்) ஆக இருப்பதால் இவை **نَصْبٌ** உடைய இடத்தில் வந்துள்ளன.

أَحْيَا என்பதின் கடைசியில் உள்ள **يَاءُ** மற்றும் **مُعَلِّمَكَ** என்பதின் கடைசியில் உள்ள **كَ** மற்றும் **أَبُوهُ** என்பதின் கடைசியில் உள்ள **هُ** ஆகியவை **إِلَيْهِ مِصَافٌ** (தன்பால் இணைக்கப்பட்ட பெயர்ச் சொல்) ஆக இருப்பதால் இவை **جَرٌّ** உடைய இடத்தில் வந்துள்ளன.

مِنْ என்பதின் கடைசியில் உள்ள **يَاءُ** விற்கு முன்பாக **جَرٌّ** செய்யும் **مِنْ** என்ற இடைச் சொல்லும் **إِلَيْكَ** என்பதின் கடைசியில் உள்ள **كَ** விற்கு முன்பாக **جَرٌّ** செய்யும் **إِلَى** என்ற இடைச் சொல்லும் வந்துள்ளதால் **يَاءُ** மற்றும் **كَ** ஆகியவை **جَرٌّ** உடைய இடத்தில் வந்துள்ளன.

ذَهَبْنَا என்பதின் கடைசியில் உள்ள **نَا** என்பது தன்னிலையை குறிக்கிறது. மேலும் இது **فَاعِلٌ** (ஒரு செயலை செய்பவன்) ஆக

வருவதால் இது رَفَعُ உடைய இடத்தில் வந்துள்ளது. أَفَادَنَا என்பதின் கடைசியில் உள்ள نَا என்பது مَفْعُولٌ بِهِ (செயப்படு பொருள்) ஆக வருவதால் இது نَصَبٌ உடைய இடத்தில் வந்துள்ளது.

أَجْبَاهُنَا என்பதின் கடைசியில் உள்ள نَا என்பது مُضَافٌ إِلَيْهِ (தன்பால் இணைக்கப்பட்ட பெயர்ச் சொல்) ஆக வருவதால் இது جُرُّ உடைய இடத்தில் வந்துள்ளது.

لَنَا என்பதின் கடைசியில் உள்ள نَا என்பது جُرُّ செய்யும் لَمْ விற்கு பிறகு வந்துள்ளதால் இது جُرُّ உடைய இடத்தில் வந்துள்ளது.

الإِعْرَابُ - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

لَبِسْتُ مِعْطَفِي

நான் என்னுடைய மேல் சட்டையை அணிந்தேன்

இவ்வாக்கியத்தில் உள்ள لَبِسْتُ என்பது سَكُونٌ மீது مَبْنِيٌّ ஆன சென்றகால வினைச் சொல்லாகும்.

ت என்பது رَفَعُ உடைய இடத்தில் مَبْنِيٌّ மீது مَبْنِيٌّ ஆன فَاعِلٌ (செய் பொருள்) ஆக உள்ளது.

مِعْطَفِي என்பது மறைவாக்கப்பட்ட فَتْحَةٌ தைக் கொண்டு نَصَبٌ செய்யப்பட்ட مَفْعُولٌ بِهِ (செயப்படு பொருள்) ஆக உள்ளது.

ي என்பது جُرُّ உடைய இடத்தில் سَكُونٌ மீது مَبْنِيٌّ ஆக உள்ளது. மேலும் அது مُضَافٌ إِلَيْهِ (தன்பால் இணைக்கப்பட்ட பெயர்ச் சொல்) லாகவும் ضَمِيرٌ (பிரதிப் பெயர்ச் சொல்) லாகவும் உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

١- رُبُّوا أَوْلَادَكُمْ عَلَى الْفَضِيلَةِ

1. உங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்த்துங்கள்

٢- جَلَسْنَا لِنَسْتَرِيحَ

2. நாங்கள் ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தோம்

٣- أَمَرْنَا الْمُعَلِّمَ بِالْجُلُوسِ

3. ஆசிரியர், எங்களை அமருமாறு ஏவினார்.

٣- الضَّمِيرُ الْمُسْتَتِرُ

3. மறைந்த பிரதிப் பெயர்ச் சொல்

الْقَوَاعِدُ:

٨١- الضَّمِيرُ الْمُسْتَتِرُ هُوَ ضَمِيرٌ اتَّصَلَ بِالْفِعْلِ مِنْ غَيْرِ أَنْ يَظْهَرَ فِي اللَّفْظِ.

٨٢- الضَّمِيرُ الْمُسْتَتِرُ فِي الْفِعْلِ الْمَاضِي تَقْدِيرُهُ هُوَ أَوْ هِيَ.

٨٣- الضَّمِيرُ الْمُسْتَتِرُ فِي الْمُضَارِعِ يَخْتَلِفُ تَقْدِيرُهُ بِاخْتِلَافِ حُرُوفِ الْمُضَارَعَةِ.

٨٤- الضَّمِيرُ الْمُسْتَتِرُ فِي فِعْلِ الْأَمْرِ تَقْدِيرُهُ «أَنْتَ» دَائِمًا.

சட்டங்கள்:

الضَّمِيرُ الْمُسْتَتِرُ (மறைந்த பிரதிப் பெயர்ச்சொல்) என்பது வார்த்தையில் வெளிப்படையாக வராமல் வினைச் சொல்லுடன் இணைந்து வரும் ஒரு பிரதிப் பெயர்ச் சொல்லாகும்.

الضَّمِيرُ الْمُسْتَتِرُ என்பது சென்றகால வினைச் சொல்லில் அதன் மறைமுக வார்த்தை هُوَ (அவன்/அது) அல்லது هِيَ (அவள்/அது) என்பதாக வரும்.

الضَّمِيرُ الْمُسْتَتِرُ என்பது مُضَارِعٌ (நிகழ்கால, வருங்கால வினைச் சொல்) ஆன வினைச் சொல்லில் مُضَارَعَةٌ உடைய (أَنْتَ، يَ، نَ) எழுத்துக்கள் மாறுவதின் மூலம் அதன் மறைமுக பிரதிப் பெயர்ச் சொல்லும் மாறும்.

الضَّمِيرُ الْمُسْتَتِرُ என்பது أَمْرٌ (ஏவல் வினைச் சொல்)லில் அதன் மறைமுக வார்த்தை எப்பொழுதும் أَنْتَ (நீ) என்பதாக வரும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. ஓட்டகம் படுத்தது	١- الْجَمَلُ بَرَكَ.
2. புறா கீச்சுக் குரல் எழுப்பியது	٢- الْحَمَامَةُ غَرَّدَتْ.
3. நீ முயற்சி செய்வதை விரும்புகிறேன்	٣- أُرِيدُ أَنْ تَجْتَهِدَ.
4. நிச்சயமாக நாம் உன் வெற்றியை நேசிக்கிறோம்	٤- إِنَّا نُنَجِبُ نَجَاحَكَ.
5. நாய் குரைக்கிறது	٥- الْكَلْبُ يَنْبُحُ.
6. சிறுமி நன்கு சமைக்கிறாள்	٦- الْبِنْتُ تُحَسِّنُ الطَّبْخَ.
7. பெரியவருக்கு மரியாதை செய்	٧- عَظِمَ الْكَبِيرِ.
8. உன் ஷுவை சுத்தமாக்கு	٨- نَظَّفْ جِدَاءَكَ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

நாய்	الْكَلْبُ	ஓட்டகம்	الْجَمَلُ
குரைக்கிறது	يَنْبُحُ	படுத்தது	بَرَكَ
சிறுமி	الْبِنْتُ	புறா	الْحَمَامَةُ
நன்கு செய்கிறாள்	تُحَسِّنُ	கீச்சுக்குரல் எழுப்பியது	غَرَّدَتْ
சமையல்	الطَّبْخُ	விரும்புகிறேன்	أُرِيدُ
மரியாதை செய்	عَظِمَ	நீ முயற்சி செய்வது	أَنْ تَجْتَهِدَ
பெரியவர்	الْكَبِيرِ	நிச்சயமாக நாங்கள்	إِنَّا

சுத்தமாக்கு	نَظَّفَ	நேசிக்கிறோம்	نَجَّبَ
உன் ஷூ	حَدَائِكَ	உன் வெற்றி	نَجَاحِكَ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள **الْجَمَلُ بَرَكَ** என்பதில் **بَرَكَ** என்ற சென்றகால வினைச் சொல்லில் **فَاعِلٌ** ஆன **هُوَ** என்ற மறைமுக பிரதிப் பெயர்ச்சொல் உள்ளது. இது **الْجَمَلُ** என்ற வார்த்தையை பார்த்து மீளுகிறது. இதன் அசல் **هُوَ الْجَمَلُ بَرَكَ** என்பதாகும்.

الْحَمَامَةُ عَزَدَتْ என்பதில் **عَزَدَتْ** என்ற சென்ற கால வினைச் சொல்லில் **فَاعِلٌ** ஆன **هِيَ** என்ற முறைமுக பிரதிப் பெயர்ச் சொல் உள்ளது. இது **الْحَمَامَةُ** என்ற வார்த்தையை பார்த்து மீளுகிறது. இதன் அசல் **هِيَ الْحَمَامَةُ عَزَدَتْ** என்பதாகும்.

أُرِيدُ என்ற **مُضَارِعٌ** ஆன வினைச் சொல்லின் ஆரம்பத்தில் **مُضَارِعَةٌ** உடைய எழுத்தான **أَلِفٌ** உள்ளதால் **أُرِيدُ** என்பதில் **أَنَا** என்ற **فَاعِلٌ** ஆன மறைமுக பிரதிப் பெயர்ச் சொல் உள்ளது. இதன் அசல் **أُرِيدُ أَنَا** என்பதாகும்.

نَجَّبَ என்ற **مُضَارِعٌ** ஆன வினைச் சொல்லின் ஆரம்பத்தில் **مُضَارِعَةٌ** உடைய எழுத்தான **نُونٌ** வந்துள்ளதால் **نَجَّبَ** என்பதில் **نَحْنُ** என்ற **فَاعِلٌ** ஆன மறைமுக பிரதிப் பெயர்ச் சொல் உள்ளது. இதன் அசல் **نَجَّبَ نَحْنُ** என்பதாகும்.

الْكَلْبُ يَنْبَحُ என்பதில் **يَنْبَحُ** என்ற **مُضَارِعٌ** ஆன வினைச் சொல்லின் ஆரம்பத்தில் **مُضَارِعَةٌ** உடைய எழுத்தான **يَاءٌ** வந்துள்ளதால் **يَنْبَحُ** என்பதில் **هُوَ** என்ற **فَاعِلٌ** ஆன மறைமுக பிரதிப் பெயர்ச்சொல் உள்ளது. இது **الْكَلْبُ** என்ற வார்த்தையை பார்த்து மீளும். இதன் அசல் **الْكَلْبُ يَنْبَحُ هُوَ** என்பதாகும்.

أَلْبَيْتُ تُحْسِنُ என்பதில் تُحْسِنُ என்ற مُضَارِعٌ ஆன வினைச் சொல்லின் ஆரம்பத்தில் مُضَارَعَةٌ உடைய எழுத்தான ت வந்துள்ளதால் تُحْسِنُ என்பதில் هِيَ என்ற فَاعِلٌ ஆன மறைமுக பிரதிப் பெயர்ச்சொல் உள்ளது. இது أَلْبَيْتُ என்ற வார்த்தையை பார்த்து மீளும். இதன் அசல் هِيَ أَلْبَيْتُ تُحْسِنُ என்பதாகும்.

أَنْتَ என்ற ஏவல் வினைச் சொற்களில் أَنْتَ என்ற فَاعِلٌ ஆன மறைமுக பிரதிப் பெயர்ச் சொல் உள்ளது. இதன் அசல் أَنْتَ أَنْتَ مَرْهُمٌ نَظْفٌ என்பதாகும்.

الإِعْرَابُ - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

நற்செயலைப் பேணுவேன்

1. أَحْفَظُ الْجَمِيلَ

இவ்வாக்கியத்தில் உள்ள أَحْفَظُ என்பது ضَمَّةً தை அடையாளமாகக் கொண்டு رَفَعُ செய்யப்பட்ட مُضَارِعٌ ஆன வினைச் சொல்லாகும்.

الْجَمِيلَ என்பது فَتْحَةً தை அடையாளமாகக் கொண்டு نَصْبٌ செய்யப்பட்ட مَفْعُولٌ بِهِ ஆகும்.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

1. உண்மையை பழக்கமாக்கிக் கொள்
2. பாதிக்கப்பட்டவனுக்கு உதவுகிறோம்
3. ஆசிரியர்களை போற்றுகிறேன்

1- تَعَوَّدُ الصِّدْقَ

2- نُعِيثُ الْمَلْهُوفَ

3- أَبْجَلُ الْمُدْرَسِينَ

الإِسْمُ الْمُؤْصُولُ தழுவியல் பெயர்ச் சொல்

الْقَوَاعِدُ:

٨٤- الإِسْمُ الْمُؤْصُولُ: إِسْمٌ مَعْرِفَةٌ يَتَعَيَّنُ الْمَقْصُودُ مِنْهُ بِجُمْلَةٍ بَعْدَهُ تُسَمَّى صِلَةً.

٨٥- يَجِبُ أَنْ تَشْتَمِلَ الصِّلَةُ عَلَى ضَمِيرٍ يَعُودُ عَلَى الْمُؤْصُولِ يُسَمَّى عَائِدًا.

٨٦- الْأَسْمَاءُ الْمُؤْصُولَةُ هِيَ:

الَّذِينَ: لِحَمَاعَةِ الذُّكُورِ.

الَّذِي: لِلْمُفْرَدِ الْمَذَكَّرِ.

الَّتِي: لِحَمَاعَةِ الْإِنَاثِ.

الَّتِي: لِلْمُفْرَدَةِ الْمُؤَنَّثَةِ.

مَنْ: لِلْعَاقِلِ مُطْلَقًا.

الَّذَانِ: لِلْمُثَنَّى الْمَذَكَّرِ.

مَا: لِغَيْرِ الْعَاقِلِ مُطْلَقًا.

الَّتَانِ: لِلْمُثَنَّى الْمُؤَنَّثِ.

சட்டங்கள்:

الإِسْمُ الْمُؤْصُولُ என்பது ஒரு குறிப்பு பெயர்ச் சொல்லாகும். தனக்கு பின் வரும் **صِلَةً** என்று சொல்லப்படுகின்ற வாக்கியத்தின் மூலம் அதன் கருத்து தெளிவாகும்

صِلَةً என்ற பின்வரும் வாக்கியத்தில் **عَائِدٌ** என்று சொல்லப்படும் ஒரு பிரதிப் பெயர்ச் சொல் இருப்பது கட்டாயமாகும். அப்பிரதிப் பெயர்ச் சொல் **مَوْصُولٌ** (தழுவியல் பெயர்ச் சொல்) லைப் பார்த்து மீளும்.

தழுவியல் பெயர்ச் சொற்கள்:

الَّذِي	ஆண்பால் ஒருமைக்குரியது
الَّتِي	பெண்பால் ஒருமைக்குரியது
الَّذَانِ	ஆண்பால், இருமைக்குரியது
الَّتَانِ	பெண்பால், இருமைக்குரியது
الَّذِينَ	ஆண்பால், பன்மைக்குரியது
الَّلَاتِي	பெண்பால், பன்மைக்குரியது
مَنْ	உயர்தினைக்குரியது
مَا	அஃறினைக்குரியது

உதாரணங்கள்

: الأمثلة

1. என்னை வென்றவனை நான் வென்றேன்	١- غَلَبْتُ الَّذِي غَلَبَنِي.
2. நம்மிடம் இருந்தவள் பயணம் செய்தாள்	٢- سَافَرَتِ الَّتِي كَانَتْ عِنْدَنَا.
3. பயணிகளாக இருந்த இருவர் வந்தார்கள்	٣- حَضَرَ اللَّذَانِ كَانَا مُسَافِرَيْنِ
4. நமக்கு முன்னால் வசிக்கும் இரு பெண்கள் வந்தார்கள்	٤- جَاءَتِ اللَّتَانِ تَسْكُنَانِ أَمَامَنَا
5. எனக்கு கற்றுக் கொடுத்தவர்களை நேசிக்கிறேன்	٥- أَحِبُّ الَّذِينَ عَلَّمُونِي.
6. தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களைப் பார்த்தேன்	٦- رَأَيْتُ اللَّائِي يَشْتَغِلْنَ فِي الْمَصْنَعِ
7. உனக்கு உபகாரம் செய்தவனுக்கு நீ உபகாரம் செய்	٧- أَحْسِنُ إِلَى مَنْ أَحْسَنَ إِلَيْكَ
8. உன்னால் ஜீரணம் செய்ய இயலாததை சாப்பிடாதே!	٨- لَا تَأْكُلْ مَا لَا تَسْتَطِيعُ هَضْمَهُ

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

நமக்கு முன்னால்	أَمَامَنَا	வென்றேன்	غَابَتْ
நேசிக்கிறேன்	أُحِبُّ	எத்தகையவன்/ எவனோ	الَّذِي
எத்தகையவர்கள்/ எவர்கள் (ஆண்பால்)	الَّذِينَ	என்னை வென்றான்	غَابَنِي
எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்	عَلَّمُونِي	பயணம் செய்தாள்	سَافَرْتُ
பார்த்தேன்	رَأَيْتُ	எத்தகையவன்/ எவனோ	الَّتِي
எத்தகையவர்கள்/ எவர்களோ (பெண்பால்)	الَّتِي	ஆனாள்	كَانَتْ
வேலை செய்கிறார் கள் (பெண்பால்)	يَسْتَعِينُ	நம்மிடம்	عِنْدَنَا
தொழிற்சாலை	الْمَصْنَعُ	வந்தார்	حَضَرَ
உபகாரம் செய்	أَحْسِنُ	எத்தகைய இருவர்/ எவர்களோ (ஆண்பால்)	الَّذِينَ
எத்தகையவன்/ எத்தகையவள்/ எவனோ/எவனோ	مَنْ	(இருவர்) ஆனார்கள்	كَانَا
சாப்பிடாதே	لَا تَأْكُلْ	இரு பயணிகள்	مُسَافِرِينَ
எத்தகையது/ எதுவோ	مَا	வந்தாள்	جَاءَتْ
உன்னால் இயலாது	لَا تَسْتَطِيعُ	எத்தகைய இருவர்/ எவர்களோ (பெண்பால்)	الَّتَيْنِ

ஜீரணம்	هَضْمٌ	இரு பெண்கள் வசிக்கிறார்கள்	تَسْكُنَانِ
--------	--------	-------------------------------	-------------

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள **الَّذِي** (எவனோ) எனும் **الْإِسْمُ الْمَوْصُولُ** (தழுவியல் பெயர்ச் சொல்லை) தனியாக சொல்லும் பொழுது அதன் உட்கருத்து தெரியாது. அது தனக்கு பின்வரும் **غَلَبْنِي** (என்னை வென்றான்) எனும் வாக்கியத்தை தழுவி வரும் பொழுது அதன் உட்கருத்து "என்னை வென்றவன் எவனோ (அவனை)..." என தெரிய வருகிறது. இதில் **غَلَبَ** எனும் வினைச் சொல்லில் மறைமுகமாக உள்ள **هُوَ** எனும் பிரதிப் பெயர்ச்சொல் **الَّذِي** எனும் **مَوْصُولٌ** லைப் பார்த்து மீளுகிறது.

இதே போன்றுதான் **كَانَتْ** எனும் வினைச் சொல்லில் மறைமுகமாக உள்ள **هِيَ** எனும் பிரதிப் பெயர்ச் சொல் **الَّتِي** எனும் **مَوْصُولٌ** லை பார்த்தும் **كَانَا** எனும் வினைச் சொல்லில் மறைமுகமாக உள்ள **هُمَا** எனும் பிரதிப் பெயர்ச் சொல் **الَّذَانِ** எனும் **مَوْصُولٌ** லைப் பார்த்தும் **تَسْكُنَانِ** எனும் வினைச்சொல்லில் மறைமுகமாக உள்ள **هُمَا** எனும் பிரதிப் பெயர்ச்சொல் **التَّانِ** எனும் **مَوْصُولٌ** லைப் பார்த்தும் **عَلَّمُوا** எனும் வினைச் சொல்லில் மறைமுகமாக உள்ள **هُمْ** எனும் பிரதிப் பெயர்ச் சொல் **الَّذِينَ** எனும் **مَوْصُولٌ** லைப் பார்த்தும், **يَسْتَعْلَنَ** எனும் வினைச் சொல்லில் மறைமுகமாக உள்ள **هِنَّ** எனும் பிரதிப் பெயர்ச் சொல் **الَّتِي** எனும் **مَوْصُولٌ** லைப் பார்த்தும் **أَحْسَنَ** எனும் வினைச் சொல்லில் மறைமுகமாக உள்ள **هُوَ** எனும் பிரதிப் பெயர்ச் சொல் **مَنْ** எனும் **مَوْصُولٌ** லைப் பார்த்தும் மீளுகிறது.

கடைசியில் உள்ள உதாரணத்தில் **هُ** எனும் பிரதிப் பெயர்ச் சொல் மறைமுகமாக வராமல் தெளிவாக வந்து **مَا** எனும் **مَوْصُولٌ** லைப் பார்த்து மீளுகிறது.

மேற்கூறப்பட்ட பிரதிப் பெயர்ச் சொற்கள் அனைத்தும் **مَوْضُوعٌ** லைப் பார்த்து மீளுவதால் அவை **عَائِدٌ** கள் (மீளக்கூடியவை) என்று சொல்லப்படும்.

الإِعْرَابُ – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

மறைந்திருந்த இருவர் வந்து விட்டனர் **جَاءَ اللَّذَانِ غَابًا** .1

இவ்வாக்கியத்தில் உள்ள **جَاءَ** என்பது **مَبْنِيٌّ** மீது **فُتِحَ** ஆன சென்றகால வினைச் சொல்லாகும்.

اللَّذَانِ என்பது **رَفَعُ** உடைய இடத்தில் **أَلْفٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ள **فَاعِلٌ** (செய்பொருள்) ஆகும்.

غَابًا என்பது சென்றகால வினைச் சொல்லாகும். இதில் உள்ள **أَلْفٌ** என்பது **رَفَعُ** உடைய இடத்தில் **سُكُونٌ** மீது **مَبْنِيٌّ** ஆக உள்ளது. மேலும், இதில் மறைந்துள்ள **هُمَا** எனும் பிரதிப் பெயர்ச் சொல் முன்னுள்ள **مَوْضُوعٌ** லை நோக்கி மீளக்கூடியதாகும்.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

1- **وَدَّعْتُ اللَّتَيْنِ زَارَتَا مَنْزِلَنَا.**

1. எங்கள் வீட்டிற்கு வந்த இரு பெண்களை வழியனுப்பினேன்

2- **أَلَّذِي يُعَلِّمُنَا مُحَلِّصٌ.**

2. எங்களுக்கு கற்றுத் தரக்கூடியவர் நேர்மையானவர்

3- **إِنَّ الَّتِي تَتَصَدَّقُ مَحْبُوبَةٌ.**

3. நிச்சயமாக தர்மம் செய்கிறவள் நேசிக்கப்படக் கூடியவளாக இருக்கிறாள்.

4- **رَأَيْتُ الَّذِينَ فَازُوا.**

4. வெற்றி பெற்றவர்களைப் பார்த்தேன்.

اسْمُ الْإِشَارَةِ சுட்டுப் பெயர்ச் சொல்

الْقَوَاعِدُ:

٨٧- أَسْمَاءُ الْإِشَارَةِ: أَسْمَاءٌ تَدُلُّ عَلَى مُعَيَّنٍ مُشَارٍ إِلَيْهِ.

٨٨- أَسْمَاءُ الْإِشَارَةِ هِيَ:

ذَا: لِلْمُفْرَدِ الْمَذْكَرِ. تَان: لِلْمُثَنَّى الْمُؤَنَّثِ.

ذِهِ: لِلْمُفْرَدَةِ الْمُؤَنَّثَةِ. أَوْلَاءِ: لِجَمْعِ الْعُقَلَاءِ مِنْ ذُكُورٍ أَوْ إِنَاثٍ.

ذَان: لِلْمُثَنَّى الْمَذْكَرِ.

٨٩- اسْمُ الْإِشَارَةِ لِلْمُثَنَّى الْمَذْكَرِ أَوْ الْمُؤَنَّثِ يُعَامَلُ مُعَامَلَةَ الْمُثَنَّى
فَيَكُونُ بِالْأَلِفِ فِي حَالَةِ الرَّفْعِ، وَبِالْيَاءِ فِي حَالَتِي النَّصْبِ وَالْجَرِّ.

சுட்டங்கள்:

اسْمُ الْإِشَارَةِ என்பது சுட்டிக் காட்டப்படக்கூடிய குறிப்பிட்ட ஒன்றை அறிவிக்கும் பெயர் சொற்களாகும்.

ذَا இவன் (ஆண்பால், ஒருமைக்கும்)

ذِهِ இவள் (பெண்பால், ஒருமைக்கும்)

ذَان இவர்கள் இருவர் (ஆண்பால், இருமைக்கும்)

تَان இவர்கள் இருவர் (பெண்பால், இருமைக்கும்)

أَوْلَاءِ இவர்கள் பலர் (ஆண்பால், பெண்பால், உயர்திணை பன்மைக்கும்)

உரியனவாகும்

(இவற்றுக்கு முன்னால் هَا என்பது சேர்ந்து வரும் இது تَنْبِيْهُ
(எச்சரிக்கை) உடைய هَا எனப்படும்.)

ஆண்பால் இருமை அல்லது பெண்பால் இருமைக்குரிய اسْمُ الْإِشَارَةِ

விற்கு இருமையின் அடையாளக் குறியீடு கொடுக்கப்படும். அதாவது
رَفْعُ உடைய நிலையில் أَلْفٌ உடனும் نَصْبٌ மற்றும் جَزْ உடைய
நிலையில் بَاءٌ உடனும் வருகும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. இவர் சிறந்த மனிதராக உள்ளார்	١- ذَا رَجُلٍ شَرِيفٍ.
2. இது பயனுள்ள புத்தகமாக உள்ளது	٢- هَذَا كِتَابٌ نَافِعٌ.
3. இவள் தன் பிள்ளைகளை கவனிக்கின்ற பெண்ணாக இருக்கிறாள்	٣- ذِهِ امْرَأَةٌ تَعْتَنِي بِأَوْلَادِهَا.
4. இது விசாலமான அறையாக உள்ளது	٤- هَذِهِ حُجْرَةٌ وَاسِعَةٌ.
5. இவ்விருவரும் பண்பான பிள்ளைகளாக உள்ளனர்	٥- ذَانِ وَلَدَانِ مُهَذَّبَانِ.
6. நிச்சயமாக இவ்விருவரும் வெற்றியாளர்களாக உள்ளனர்	٦- إِنَّ هَذَيْنِ فَائِزَانِ.
7. இவ்விரண்டும் மலர்ந்த ரோஜாக்களாக உள்ளன	٧- تَانِ وَرْدَتَانِ مُفَتَّحَتَانِ.
8. நிச்சயமாக இவ்விருவரும் கட்டுப்படும் பெண் பிள்ளைகளாக உள்ளனர்	٨- إِنَّ هَاتَيْنِ بَنَاتِنِ مُطِيعَتَانِ.
9. இவர்கள் உண்மையான வியாபாரிகளாக உள்ளனர்	٩- أَوْلَاءٌ تُجَّارٌ صَادِقُونَ.
10. இவர்கள் திறமையான தொழிலாளர்களாக உள்ளனர்	١٠- هَؤُلَاءِ صُنَاعٌ مَاهِرُونَ.
11. இவர்கள் தூய்மையான பெண் பிள்ளைகளாக உள்ளனர்	١١- أَوْلَاءِ بَنَاتٍ نَظِيفَاتٍ.
12. இவர்கள் சாந்தமான மாணவிகளாக உள்ளனர்	١٢- هَؤُلَاءِ تَلْمِذَاتٌ لَطِيفَاتٌ.

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

இரு வெற்றியாளர்கள்	فَائِرَانِ	இவர்/இது	ذَا / هَذَا
இரு பெண்கள்	تَانِ	ஆண்/மனிதர்	رَجُلٌ
இவ்விரண்டும்	هَاتَانِ	சிறந்தவர்	شَرِيفٌ
இரு ரோஜாக்கள்	وَرْدَتَانِ	புத்தகம்	كِتَابٌ
மலர்ந்துள்ளன (இருமை)	مُفْتَحَتَانِ	பயனுள்ளது	نَافِعٌ
இரு பெண் பிள்ளைகள்	بِنَتَانِ	இவள்/இது	ذِهِ / هَذِهِ
கட்டுப்படக்கூடிய இருவர் (பெண்பால்)	مُطَبَّعَتَانِ	பெண்	إِمْرَأَةٌ
இவர்கள்	أَوْلَاءِ	கவனிக்கிறாள்	تَعْتَنِي
இவை	هُؤُلَاءِ	பிள்ளைகள்	أَوْلَادٌ
தொழிலாளர்கள்	صُنَاعٌ	அறை	حُجْرَةٌ
திறமையானவர்கள்	مَاهِرُونَ	விசாலமானது	وَاسِعَةٌ
பெண் பிள்ளைகள்	بَنَاتٌ	இவ்விருவர்	ذَانِ
தூய்மையானவர்கள்	نَظِيفَاتٌ	இவ்விரண்டும்	هَذَانِ
மாணவிகள்	تَلْمِذَاتٌ	இரு பிள்ளைகள்	وَلَدَانِ
சாந்தமானவர்கள்	لَطِيفَاتٌ	இரு பண்பானவர்கள்	مُهَذَّبَانِ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள ذَا (இவர்) என்பது அருகில்

உள்ள ஒரு நபரை சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்டு பிறகு, رَجُلٌ شَرِيفٌ (சிறந்த மனிதர்) என அவரைப் பற்றி தகவல் சொல்லப் படுகிறது. இதில் دَا என்பது اِسْمُ الْاِشَارَةِ (சுட்டுப் பெயர்ச் சொல்) ஆகும்.

இவ்வாறு சுட்டிக்காட்டப் பயன்படும் பெயர்ச் சொற்கள் அனைத்தும் مَعْرِفَةٌ எனும் குறிப்புப் பெயர்ச் சொல் என கூறப்படும்.

دَا என்பதற்கு முன்பாக هَا வந்துள்ளது. நாம் சொல்லும் விசயத்தை மற்றவரை கவனிக்க வைக்க هَا பயன்படுத்தப்படுவதால் இதற்கு هَاءُ التَّنْبِيْهِ (எச்சரிக்கை உடைய هَا) என்று சொல்லப்படும். இது போன்றுதான் மீதமுள்ள உதாரணங்களும் வந்துள்ளன.

هَاتَانِ، هَذَانِ ஆகியவற்றில் رَفْعٌ உடைய இடத்தில் اَلْفٌ உள்ளது.

ஆண்பால் இருமையுடைய هَذَانِ மற்றும் பெண்பால் இருமையுடைய هَاتَانِ ஆகியவற்றுக்கு முன்னால் نَصْبٌ செய்யும் اِنَّ எனும் இடைச் சொல் வந்துள்ளதால் نَصْبٌ உடைய இடத்தில் يَاءٌ உள்ளது. உதாரணம்: اِنَّ هَذَيْنِ، اِنَّ هَاتَيْنِ

மேலும் هَاتَانِ، هَذَانِ விற்கு முன்னால் جُرٌّ செய்யும் ஏதாவது حَرْفٌ (இடைச் சொல்) வந்துள்ளதால் جُرٌّ உடைய இடத்தில் يَاءٌ உள்ளது.

உதாரணம்:

مَرَرْتُ بِهَذَيْنِ الرَّجُلَيْنِ

இவ்விரு ஆண்களுக்கு அருகில் கடந்து சென்றேன்

مَرَرْتُ بِهَاتَيْنِ الْبَنَاتَيْنِ

இவ்விரு சிறுமிகளுக்கு அருகில் கடந்து சென்றேன்

الإعراب – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

1. هَذَا كِتَابٌ இது புத்தகம்

இவ்வாக்கியத்தில் உள்ள هَذَا என்பது رَفَعُ உடைய இடத்தில் سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆன مُبْتَدَأٌ (எழுவாய்) ஆக உள்ளது.

كِتَابٌ என்பது صَمَّةٌ தை அடையாளமாகக் கொண்டு رَفَعُ செய்யப்பட்ட خَبْرٌ (பயனிலை) ஆக உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

1. இதை எடு

1- خُذْ هَذِهِ

2. இவ்விரண்டையும் பார்.

2- أَنْظِرْ إِلَى هَاتَيْنِ

3. இவர்கள் முயற்சியுடையவர்கள்

3- هَؤُلَاءِ مُجْتَهِدُونَ

4. இவ்விரண்டும் எழுதுகோல்கள்.

4- هَذَانِ قَلَمَانِ

نَائِبِ الْفَاعِلِ ‘فَاعِلٌ كَقُومٍ بِتِلْكَ الْوَجْهِ

الْقَوَاعِدُ:

٩٠- نَائِبِ الْفَاعِلِ: اسْمٌ مَرْفُوعٌ حَلَّ مَحَلَّ الْفَاعِلِ بَعْدَ حَذْفِهِ.

٩١- إِذَا أُسْنِدَ الْفِعْلُ إِلَى نَائِبِ الْفَاعِلِ وَكَانَ مَاضِيًا ضَمَّ أَوَّلُهُ وَكُسِرَ الْحَرْفُ الَّذِي قَبْلَ آخِرِهِ، وَإِنْ كَانَ مُضَارِعًا ضَمَّ أَوَّلُهُ وَفُتِحَ الْحَرْفُ الَّذِي قَبْلَ آخِرِهِ، وَالْفِعْلُ الَّذِي يَحْدُثُ فِيهِ هَذَا التَّغْيِيرُ يُسَمَّى مَبْنِيًّا لِلْمَجْهُولِ.

٩٢- إِذَا كَانَ نَائِبِ الْفَاعِلِ مُؤَنَّثًا كَانَ الْفِعْلُ مُؤَنَّثًا.

சட்டங்கள்:

نَائِبِ الْفَاعِلِ என்பது فاعِلٌ லை போக்கிய பின் அதன் இடத்தில் வரும் رَفْعٌ செய்யப்பட்ட பெயர்ச் சொல்லாகும்.

نَائِبِ الْفَاعِلِ உடன் வினைச் சொல் இணைக்கப்பட்டு அவ்வினைச் சொல் சென்றகாலமாக இருந்தால் அதன் ஆரம்ப எழுத்து ضَمُّ செய்யப்படும். கடைசி எழுத்திற்கு முன்னுள்ள எழுத்து كُسْرٌ செய்யப்படும்.

அவ்வினைச் சொல் مُضَارِعٌ ஆக இருந்தால் அதன் ஆரம்ப எழுத்து ضَمُّ செய்யப்படும். கடைசி எழுத்திற்கு முன்னுள்ள எழுத்து فَتْحٌ செய்யப்படும்.

இதுபோன்று அடையாளக் குறியீடுகளை மாற்றுவது எந்த வினைச் சொல்லில் நிகழ்கிறதோ அது لِلْمَجْهُولِ எனப்படும்.

نَائِبُ الْفَاعِلِ என்பது பெண்பாலாக இருந்தால் வினைச் சொல்லும் பெண்பாலாக இருக்கும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. சிறுவன் கதவைத் திறந்தான்	١- فَتَحَ الْوَلَدُ الْبَابَ
2. எலி பாலாடைக் கட்டியை சாப்பிட்டது	٢- أَكَلَ الْفَأْرُ الْجُبْنَ
3. பூனை பாத்திரத்தை உடைத்தது	٣- كَسَرَتِ الْهَيْرَةُ الْإِنَاءَ
4. சிறுமி பூவைப் பறித்தாள்	٤- قَطَفَتِ الْبِنْتُ الزَّهْرَةَ
5. எறும்பு உணவை சேமிக்கிறது	٥- تَجَمَّعُ النَّمْلَةُ الْغِدَاءَ
6. அலி குதிரையில் சவாரி செய்கிறார்	٦- يَرْكَبُ عَلِيُّ الْحِصَانَ
7. பெண், பசுவில் பால் கறக்கிறாள்	٧- تَحْلُبُ الْمَرْأَةُ الْبَقْرَةَ
8. ஆசிரியை சிறுமிக்கு ஒழுக்கம் கற்பிக்கிறாள்	٨- تُهَدِّبُ الْمُعَلِّمَةُ الْبِنْتَ
1. கதவு திறக்கப்பட்டது	١- فُتِحَ الْبَابُ
2. பாலாடைக் கட்டி சாப்பிடப்பட்டது	٢- أَكِلَ الْجُبْنُ
3. பாத்திரம் உடைக்கப்பட்டது	٣- كَسِرَ الْإِنَاءُ
4. பூ பறிக்கப் பட்டது	٤- قُطِفَتِ الزَّهْرَةُ
5. உணவு சேமிக்கப்படுகிறது	٥- يُجَمَّعُ الْغِدَاءُ

6. குதிரை சவாரி செய்யப்படுகிறது	٦- يُرَكَبُ الْحِصَانُ
7. பசு பால் கறக்கப்படுகிறது	٧- تُحَلَبُ الْبَقْرَةُ
8. சிறுமி ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறாள்	٨- تُهَدَّبُ الْبِنْتُ

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

சவாரி செய்கிறார்	يُرَكَبُ	திறந்தான்	فَتَحَ
குதிரை	الْحِصَانُ	பையன்/சிறுவன்	الْوَلَدُ
பால் கறக்கிறாள்	تَحَلَبُ	கதவு	الْبَابُ
பெண்	الْمَرْأَةُ	சாப்பிட்டது	أَكَلَ
பசு மாடு	الْبَقْرَةُ	எலி	الْفَأْرُ
ஒழுக்கம் கற்பிக்கிறாள்	تُهَدَّبُ	பாலாடைக் கட்டி	الْجَبْنَ
ஆசிரியை	الْمُعَلِّمَةُ	உடைத்தது	كَسَرَتْ
திறக்கப்பட்டது	فُتِحَ	பூனை	الْهَيْرَةُ
சாப்பிடப்பட்டது	أُكِلَ	பாத்திரம்	الْإِنَاءُ
உடைக்கப்பட்டது	كُسِرَ	பறித்தாள்	قَطَفَتْ
பறிக்கப்பட்டது	قُطِفَتْ	சிறுமி	الْبِنْتُ
சேமிக்கப்படுகிறது	يُجْمَعُ	பூ	الزَّهْرَةُ
சவாரி செய்யப்படுகிறது	يُرَكَبُ	சேமிக்கிறது	تَجْمَعُ

பால் கறக்கப்படுகிறது	تُحَلَبُ	எறும்பு	التَّمْلَةُ
ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறாள்	تُهَدَّبُ	உணவு	الغَدَاءُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள **فَتَحَ الْوَلَدُ الْبَابَ** (சிறுவன் வாசலைத் திறந்தான்) என்பதில் ஆரம்பமாக சென்றகால வினைச் சொல்லும் அதன் பிறகு **فَاعِلٌ** (செய்பொரு)ளும் அதன் பிறகு **مَفْعُولٌ** (செயப்படு பொரு)ளும் வந்துள்ளது.

فُتِحَ الْبَابُ (வாசல் திறக்கப்பட்டது) என்பது சென்றகால செயப்பாட்டு வினைச் சொல்லாகும். அதன் ஆரம்ப எழுத்து **ضَمٌّ** செய்யப்பட்டு கடைசி எழுத்திற்கு முன் உள்ள எழுத்து **كَسْرٌ** செய்யப்பட்டுள்ளது. எனவே, இது **مَبْنِيٌّ لِلْمَجْهُولِ** என்று சொல்லப்படும். **فَتَحَ** என்னும் வினைச் சொல்லிற்கு பிறகு **الْبَابِ** எனும் **لِالْفَاعِلِ** க்குப் பதிலாக வரக்கூடியது) வந்துள்ளது.

வினைச் சொல்லிற்கு பிறகு எப்பொழுதும் **فَاعِلٌ** வரும். **الْبَابِ** என்னும் வார்த்தை வினைச் சொல்லிற்கு பிறகு வருவதால் இது **فَاعِلٌ** க்கு பகரமாக வந்துள்ள **نَائِبُ الْفَاعِلِ** என்று சொல்லப்படும். மேலும் இதற்கு **فَاعِلٌ** உடைய **رَفْعٌ** வரும்.

இது போன்றுதான் மீதமுள்ள சென்றகால வினைச் சொற்களும் அவற்றின் **لِالْفَاعِلِ** களும் அமைந்துள்ளன.

மேலும் **تَجَمَّعَ التَّمْلَةُ الْغَدَاءُ** (எறும்பு உணவு சேமிக்கிறது) என்பதில் ஆரம்பமாக **مُضَارِعٌ** ஆன வினைச் சொல்லும் அதன் பிறகு **فَاعِلٌ** (செய்பொரு)ளும் அதன் பிறகு **مَفْعُولٌ** (செயப்படு பொரு)ளும் வந்துள்ளது.

مُضَارِعٌ (உணவு சேமிக்கப்படுகிறது) என்பதில் ஆரம்பமாக **مُضَارِعٌ** ஆன செய்யப்பட்டு வினைச் சொல் வந்துள்ளது. அதன் ஆரம்ப எழுத்து **ضَمٌّ** செய்யப்பட்டு கடைசிக்கு முந்தைய எழுத்து **فَتْحٌ** செய்யப்பட்டுள்ளது. எனவே, இது **مَبْنِيٌّ لِلْمَجْهُولِ** என சொல்லப்படும்.

نَائِبُ الْفَاعِلِ என்னும் வினைச் சொல்லுக்குப் பிறகு **الْغِذَاءِ** எனும் **فَاعِلٌ** வந்துள்ளது. வினைச் சொல்லிற்கு பிறகு எப்பொழுதும் **فَاعِلٌ** வரும்.

الْغِذَاءِ என்னும் வார்த்தை வினைச் சொல்லுக்குப் பிறகு வந்துள்ளதால் இது **فَاعِلٌ** க்கு பகரமாக வந்துள்ள **نَائِبُ الْفَاعِلِ** எனப்படும். மேலும் இதற்கு **فَاعِلٌ** உடைய **رَفْعٌ** வரும்.

இது போன்றுதான் மீதமுள்ள **مُضَارِعٌ** ஆன வினைச் சொற்களும் அவற்றின் **نَائِبُ الْفَاعِلِ** களும் அமைந்துள்ளன.

فُطِفَتِ الزَّهْرَةُ، تَحَلَبَتِ الْبَقْرَةُ، تَهَدَّبَتِ الْبَيْتُ என்ற உதாரணங்களில் **نَائِبُ الْفَاعِلِ** கள் பெண்பாலாக உள்ளதால் வினைச் சொற்களும் பெண்பாலாக உள்ளன.

الإعراب - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

1. **دُبِحَتِ الشَّاةُ** ஆடு அறுக்கப்பட்டது

இவ்வாக்கியத்தில் உள்ள **دُبِحَتِ** என்பது **مَبْنِيٌّ لِلْمَجْهُولِ** ஆகவும் சென்றகால வினைச் சொல்லாகவும் உள்ளது.

الشَّاةُ என்பது **صَمَّةٌ** தை அடையாளமாகக் கொண்டு **رَفْعٌ** செய்யப்பட்ட **فَاعِلٌ** (நَائِبُ الْفَاعِلِ) விற்கு பகரமானது) ஆக உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

1. பொருள் திருடப்பட்டது

۱- سُرِقَ الْمَالُ

2. எமது வாகனம் முந்தப்படவில்லை.

۲- لَمْ تُسَبَقْ سَيَّارَتُنَا

أَفْعَالُ الْإِسْتِمْرَارِ النَّاسِخَةُ و«مَا دَامَ»

தொடர் எனும் அர்த்தம் தரும்
வினைச் சொற்களும் மற்றும் مَا دَامَ வும்

الْقَوَاعِدُ:

٩٣- مِثْلُ «كَانَ» فِي الْعَمَلِ مَا زَالَ، وَمَا بَرِحَ، وَمَا انْفَكَ، وَمَا فَتِيَ،
وَمَا دَامَ، فَهِيَ تَدْخُلُ عَلَى الْمُبْتَدَأِ وَالْخَبَرِ فَتَرْفَعُ الْأَوَّلَ وَيُسَمِّي
اسْمَهَا، وَتَنْصِبُ الثَّانِي وَيُسَمِّي خَبَرَهَا.

٩٤- مَا زَالَ، وَمَا بَرِحَ، وَمَا انْفَكَ، وَمَا فَتِيَ، تُفِيدُ اسْتِمْرَارَ اتِّصَافِ
اسْمِهَا بِخَبَرِهَا، وَ«مَا دَامَ» تَدُلُّ عَلَى بَيَانِ مُدَّةِ مَا قَبْلَهَا.

٩٥- يَجِبُ أَنْ تُسَبِّقَ أَفْعَالُ الْإِسْتِمْرَارِ بِأَدَاةٍ نَفْيٍ وَأَنْ تُسَبِّقَ «دَامَ»
بِمَا الدَّالَّةِ عَلَى الزَّمَانِ.

சட்டங்கள்:

كَانَ போன்று مَا دَامَ، مَا فَتِيَ، مَا انْفَكَ، مَا بَرِحَ ஆகியவை
செயல்படும்.

அவை எழுவாய் மற்றும் பயனிலையில் நுழைந்து எழுவாய்க்கு
رَفْعُ செய்யும். எழுவாய் அவற்றின் اسْمُ என்று சொல்லப்படும்.
பயனிலைக்கு نَصْبُ செய்யும். பயனிலை அவற்றின் خَبْرُ என்று
சொல்லப்படும்.

مَا زَالَ ஆகியவை தனது خَبْرُ உடன் உள்ள
اسْمُ வின் பண்பு தொடர்ச்சியாக உள்ளதை அறிவித்து பயனளிக்கும்.

مَا دَامَ என்பது அதற்கு முன்னால் உள்ளதின் காலத்தை தெளிவு
படுத்தும்.

மேலும், இந்தத் தொடர் வினைச் சொற்களுக்கு முன்பாக نَفِيٍّ (எதிர்மறை) உடைய எழுத்தும், مَادٍ என்பதற்கு முன்பாக காலத்தைக் குறிக்கும் مَا என்பதும் வருவது கட்டாயமாகும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. வெப்பம் கடுமையாக உள்ளது	١- الْحَرُّ شَدِيدٌ
2. பண்பானவன், நேசிக்கப்படுபவனாக உள்ளான்	٢- الْمُهَذَّبُ مَحْبُوبٌ
3. நோயாளி தூங்குகிறான்	٣- الْمَرِيضُ نَائِمٌ
4. மழை கொட்டுகிறது	٤- الْمَطْرُ هَاطِلٌ
5. நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது	٥- النَّارُ مُشْتَعِلَةٌ
6. நீதிபதிகள் நேர்மையாளர்களாக உள்ளார்கள்	٦- الْقُضَاةُ عَادِلُونَ
7. வியாபாரி உண்மையாளராக உள்ளார்	٧- التَّاجِرُ صَادِقٌ
8. உன் குணம் சிறந்ததாக உள்ளது	٨- خُلُقُكَ كَرِيمٌ
9. வெளிச்சம் மங்கலாக உள்ளது	٩- النُّورُ ضَعِيلٌ
1. வெப்பம் கடுமையாகவே இருந்தது	١- مَا زَالَ الْحَرُّ شَدِيدًا
2. பண்பாளன் பிரியம் கொள்ளப்பட்டவனாகவே இருந்தான்	٢- مَا زَالَ الْمُهَذَّبُ مَحْبُوبًا
3. நோயாளி தூங்கிக் கொண்டேயிருந்தான்	٣- مَا بَرِحَ الْمَرِيضُ نَائِمًا

4. மழை கொட்டிக் கொண்டேயிருந்தது	٤- مَا بَرِحَ الْمَطْرُ هَاطِلًا
5. நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டேயிருந்தது	٥- مَا أَنْفَكْتَ النَّارَ مُشْتَعِلَةً
6. நீதிபதிகள் நேர்மையாளர் களாகவே இருந்தார்கள்	٦- مَا أَنْفَكْتَ الْقُضَاةَ عَادِلِينَ
7. வியாபாரி உண்மையாளராகவே இருந்தார்	٧- مَا فَتَى التَّاجِرُ صَادِقًا
8. உன் குணம் சிறந்ததாக இருக்கும் பொழுதெல்லாம் நீ மரியாதை செய்யப்படுவாய்	٨- تُحْتَرَمُ مَا دَامَ خُلُقُكَ كَرِيمًا
9. வெளிச்சம் மங்கலாக இருக்கும் பொழுதெல்லாம் நீ படிக்காதே	٩- لَا تَقْرَأْ مَا دَامَ النُّورُ ضَيِيلًا

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

வியாபாரி	التَّاجِرُ	வெப்பம்	الْحَرُّ
உண்மையாளர்	صَادِقٌ	கடுமையானது	شَدِيدٌ
உன் குணம்	خُلُقُكَ	நேசிக்கப்படுபவன்	مَحْبُوبٌ
சிறப்பானது	كَرِيمٌ	நோயாளி	الْمَرِيضُ
வெளிச்சம்	النُّورُ	தூங்குபவன்	نَائِمٌ
மங்கலானது	ضَيِيلٌ	மழை	الْمَطْرُ
இருந்தான்/இருந்தது	مَا زَالَ	கொட்டக்கூடியது	هَاطِلٌ
இருந்தான்/இருந்தது	مَا بَرِحَ	நெருப்பு	النَّارُ
இருந்தான்/இருந்தது	مَا أَنْفَكْتَ	கொழுந்து விட்டு எரியக்கூடியது	مُشْتَعِلَةً

இருந்தான்/இருந்தது	مَا فَتَى	நீதிபதிகள்	الْقَضَاءُ
இருக்கும் பொழுதெல்லாம்	مَا دَامَ	நேர்மையாளர்கள்	عَادِلُونَ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள முதல் ஒன்பது உதாரணங்களில் مُبْتَدَأٌ (எழுவாய்) மற்றும் خَبْرٌ (பயனிலை) மட்டும் வந்துள்ளது.

இரண்டாவதாக உள்ள ஒன்பது வினைச் சொற்களில் தொடர் வினைச் சொற்கள் كَانَ வை போன்று مُبْتَدَأٌ மற்றும் خَبْرٌ வில் நுழைந்து مُبْتَدَأٌ விற்கு رَفْعٌ வையும் خَبْرٌ விற்கு نَصْبٌ வையும் ஏற்படுத்தியுள்ளது.

مُبْتَدَأٌ அந்த வினைச்சொல்லின் اِسْمٌ என்றும் خَبْرٌ அந்த வினைச்சொல்லின் خَبْرٌ என்றும் சொல்லப்படும்.

فَتَى, اِنْفَكَّ, بَرِحَ, زَالَ ஆகிய நான்கு வினைச் சொற்களுக்கு முன்பாக எதிர்மறைக்கான எழுத்து مَا வந்துள்ளது. دَامَ என்பதற்கு முன்பாக நேரம் மற்றும் காலத்தை குறிக்கும் مَا வந்துள்ளது.

மேற்கூறப்பட்ட நான்கு வினைச் சொற்களும் مُضَارِعٌ ஆன வினைச் சொற்களாக வரும் ஆனால் ஏவல் வினைச் சொற்களாக வராது.

مَا دَامَ என்பது சென்றகால வினைச் சொல்லாகவே வழக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வினைச் சொற்கள் வார்த்தையில் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் அர்த்தம் "தொடர்ந்து" என ஒன்றாக உள்ளது. எனவே, இவை اَفْعَالُ الْاِسْتِمْرَارِ (தொடர்ந்து எனும் அர்த்தத்தைத் தரும் வினைச் சொற்கள்) எனப்படும்.

الإعراب – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

۱. مَا بَرِحَ السَّفَرُ مُفِيدًا

பயணம் பயனுள்ளதாகவே இருந்தது

இவ்வாக்கியத்தில் உள்ள مَا என்பது سُكُونٌ மீது مَبْنِيٌّ ஆக உள்ள எதிர்மறை எழுத்தாக உள்ளது.

بَرِحَ என்பது فَتْحٌ மீது مَبْنِيٌّ ஆன சென்றகால வினைச் சொல்லாகும்.

السَّفَرُ என்பது ضَمَّةٌ தை அடையாளமாகக் கொண்டு رَفْعٌ செய்யப் பட்ட بَرِحَ உடைய اسْمٌ ஆக உள்ளது

مُفِيدًا என்பது فَتْحَةٌ தை அடையாளமாகக் கொண்டு نَصْبٌ செய்யப் பட்ட بَرِحَ உடைய حَبْرٌ ஆக உள்ளது

பின்வரும் வாக்கியங்களுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக

۱- لَا يَزَالُ الصِّدْقُ سَبِيلَ النَّجَاةِ

1. உண்மை வெற்றிப் பாதையாகவே இருந்து கொண்டிருக்கிறது

۲- مَا فَتِيَ أَحْوَكٌ مُجْتَهِدًا

2. உன் சகோதரர் முயற்சி உடையவராகவே இருந்தார்.

۲- أَسْكُتْ مَا دَامَ السُّكُوتُ نَافِعًا

3. மௌனம் பயனுள்ளதாக இருக்கும்பொழுதெல்லாம் நீ மௌனமாக இரு.

الْمَفْعُولُ الْمُطْلَقُ

வினைச் சொல்லுக்கு வார்த்தையில்
ஒப்பாகும் செயப்படு பொருள்

الْقَاعِدَةُ:

١٦- الْمَفْعُولُ الْمُطْلَقُ : إِسْمٌ مَنْصُوبٌ مُوَافِقٌ لِلْفِعْلِ فِي لَفْظِهِ وَيَجِيءُ
بَعْدَ الْفِعْلِ لِتَأْكِيدِهِ، أَوْ لِبَيَانِ نَوْعِهِ أَوْ عَدَدِهِ.

சட்டம்:

الْمَفْعُولُ الْمُطْلَقُ என்பது வினைச் சொல்லுக்கு வார்த்தையில் ஒப்பாக உள்ள **نَصْبٌ** செய்யப்பட்ட பெயர்ச் சொல்லாகும்.

வினைச் சொல்லை உறுதிப்படுத்தவும் அல்லது வினைச் சொல்லின் வகையை விளக்கவும் அல்லது எண்ணிக்கையை விவரிக்கவும், அது வினைச் சொல்லுக்குப் பின்னால் வரும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. ஹஸன் நன்கு விளையாடினான்	١- لَعِبَ حَسَنٌ لَعِبًا.
2. குள்ளநரி கோழியை நன்கு பற்றிப் பிடித்துச் சென்றது	٢- خَطَفَ الثَّعْلَبُ الدَّجَاجَةَ خَطْفًا
3. குழந்தை பாலை நன்கு குடிக்கிறது	٣- يَشْرَبُ الطِّفْلُ اللَّبْنَ شُرْبًا
4. சிங்கம் பாய்வதை போன்று புலி பாய்கிறது	٤- يَشِبُّ النَّمْرُ وَثُوبَ الْأَسَدِ
5. மேகம் கடப்பதைப் போன்று இரயில் கடந்தது	٥- مَرَّ الْقِطَارُ مَرَّ السَّحَابِ
6. காலித், விரைவான ஓட்டமாக ஓடினான்	٦- جَرَى خَالِدٌ جَرِيًّا سَرِيعًا

7. அலி இருமுறை சாப்பிட்டான்	٧- أَكَلَ عَلَيَّ أَكَلَتَيْنِ
8. பூமி ஒரு நாளில் ஒரு முறை சுற்றுகிறது	٨- تَدُورُ الْأَرْضُ دَوْرَةً فِي الْيَوْمِ
9. பணியாளன் தேளை ஓர் அடி அடித்தான்	٩- ضَرَبَ الْخَادِمُ الْعَقْرَبَ ضَرْبَةً

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

கடக்குதல்	مَرَّ	விளையாடினான்	لَعِبَ
மேகம்	السَّحَابُ	பிடித்துச் சென்றது	خَطَفَ
ஓடினான்	جَرَى	குள்ளநரி	الثَّعْلَبُ
ஓடுதல்	جَرَى	கோழி	الدَّجَاجَةُ
விரைவானது	سَرِيعٌ	பிடித்துச் செல்லுதல்	خَطَفَ
சாப்பிட்டான்	أَكَلَ	குடிக்கிறது	يَشْرَبُ
சாப்பிடுதல்	أَكَلٌ	குழந்தை	الْطِفْلُ
சுற்றுகிறது	تَدُورُ	பால்	اللَبَنَ
பூமி	الْأَرْضُ	குடித்தல்	شَرِبَ
சுற்றுதல்	دَوْرَةً	பாய்கிறது	يَسِبُ
நாள்	الْيَوْمُ	புலி	النَّمْرُ
அடித்தான்	ضَرَبَ	பாய்தல்	وُثُوبٌ
பணியாளர்	الْخَادِمُ	சிங்கம்	الْأَسَدُ

தேள்	الْعُقْرَبُ	கடந்து சென்றது	مَرَّ
அடித்தல்	صَرْبَةً	இரயில்	الْقِطَارُ

விளக்கம்:

மேற்கூறப்பட்ட முதல் மூன்று உதாரணங்களில் உள்ள لِعِبًا، حَظْفًا، شَرْبًا ஆகிய பெயர்ச் சொற்கள் نَصَبٌ செய்யப்பட்டு அவற்றுக்கு முன்னால் உள்ள வினைச் சொற்களின் அர்த்தங்களான விளையாடுதலை, பிடித்து செல்வதை, குடிப்பதை உறுதிப்படுத்துகிறது.

மேற்கூறப்பட்ட உதாரணங்களில், வினைச் சொல்லில் உள்ள எழுத்துக்களும் الْمَفْعُولُ الْمُطْلَقُ வில் உள்ள எழுத்துக்களும் ஒப்பாகி உள்ளதால், இது الْمَفْعُولُ الْمُطْلَقُ (வினைச் சொல்லுக்கு வார்த்தையில் ஒப்பாகி வரும் செயப்படு பொருள்) என்று சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக உள்ள மூன்று உதாரணங்களில் مَرَّ، جَرِيًّا، وَتُوبٌ ஆகிய பெயர்ச் சொற்கள் نَصَبٌ செய்யப்பட்டு வேறு வார்த்தைகளுடன் இணைந்து அவற்றுக்கு முன்னால் உள்ள வினைச் சொற்களின் வகையான சிங்கம் பாய்வதை போன்று, மேகம் கடப்பதை போன்று, விரைவான ஓட்டம் என்று விவரிக்கிறது.

மூன்றாவதாக உள்ள மூன்று உதாரணங்களில் உள்ள أَكْتَيْنِ، دَوْرَةً، صَرْبَةً ஆகிய பெயர் சொற்கள் نَصَبٌ செய்யப்பட்டு அவற்றுக்கு முன்னால் உள்ள வினைச் சொற்களின் எண்ணிக்கையான இரு முறை உண்ணுதல், ஒரு சுற்று சுற்றுதல், ஓர் அடி அடித்தல் ஆகியவற்றை விவரிக்கிறது.

الإِعْرَابُ – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

۱. وَقَفَ الشَّرْطِيُّ وَقُوفَ النَّشَاطِ

காவல் அதிகாரி சுறுசுறுப்பான முறையில் நின்றார்

இவ்வாக்கியத்தில் உள்ள وَقَفَ என்பது فَتْحُ மீது مَبْنِيٌّ ஆன சென்றகால வினைச் சொல்லாகும்.

الشَّرْطِيُّ என்பது ضَمَّةً தை அடையாளமாகக் கொண்டு رَفْعُ செய்யப் பட்ட فَاعِلٌ (செய்பொருள்) ஆகும்.

وَقُوفَ என்பது فَتْحَةً தை அடையாளமாகக் கொண்டு نَصْبٌ செய்யப் பட்ட வினைச் சொல்லுக்கு ஒப்பாக உள்ள செயப்படு பொருளாக உள்ளது. மேலும் அது مُضَافٌ ஆக உள்ளது.

النَّشَاطِ என்பது كَسْرَةً தை அடையாளமாகக் கொண்டு جَزْراً செய்யப் பட்ட مُضَافٌ إِلَيْهِ ஆக உள்ளது

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

۱- سُرِرْتُ سُورًا

1. நன்கு சந்தோஷப்பட்டேன்

۲- إِسْعَ سَعَى الْمَجِدِّ

2. முயற்சியுடையவனின் முயற்சியைப் போன்று முயற்சி செய்.

۳- لَا تَخَافِي خَوْفَ الْجُبْنَاءِ

3. கோழைகள் பயப்படுவது போன்று நீ பயப்படாதே! (பெண்பால்)

۴- طَرَقَ عَامِلُ الْبَرِيدِ الْبَابَ طَرَقًا

4. தபால்காரர் கதவை நன்றாக தட்டினார்

الْمَفْعُولُ لِأَجَلِهِ

காரணத்தைக் குறிக்கும் செயப்படு பொருள்

الْقَاعِدَةُ:

٩٧- الْمَفْعُولُ لِأَجَلِهِ : إِسْمٌ مَنْصُوبٌ يُبَيِّنُ سَبَبَ الْفِعْلِ وَعِلَّةَ حُصُولِهِ.

சட்டம்:

الْمَفْعُولُ لِأَجَلِهِ என்பது வினைச் சொல்லின் காரணத்தையும் வினைச் சொல் நிகழும் காரணத்தையும் விவரிக்கும் نَصْبٌ செய்யப்பட்ட பெயர்ச் சொல்லாகும்.

உதாரணங்கள்

الأمثلة :

1. மாணவர்கள் கல்வியைத் தேடி ஐரோப்பாவிற்கு பயணம் செய்கிறார்கள்	١- يُسَافِرُ الطَّلَبَةُ إِلَى أَوْرُبَا طَلَبًا لِلْعِلْمِ
2. நீதிபதி குற்றவாளிக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காக தண்டனை வழங்கினார்.	٢- عَاقَبَ الْقَاضِي الْمُجْرِمَ تَأْدِيبًا لَهُ
3. உன் ஆசிரியருக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நில்	٣- فَمُ احْتَرِمًا لِأَسْتَاذِكَ
4. நான் நன்மைக்கு ஆசைப்பட்டு ஏழைக்கு தர்மம் செய்தேன்	٤- تَصَدَّقْتُ عَلَى الْفَقِيرِ أَمَلًا فِي الثَّوَابِ
5. நான் பெருந்தன்மையின் காரணமாக முட்டாளை மன்னித்தேன்	٥- صَفَحْتُ عَنِ السَّفِيهِ حِلْمًا

6. நண்பனின் நேசம் நிலைக்க வேண்டும் என்பதற்காக நண்பனின் தவறை நான் மன்னித்தேன்	٦- تَجَاوَزْتُ عَنْ هَفْوَةٍ الصَّدِيقِ إِبْقَاءً عَلَى مَوَدَّتِهِ
------------------------------------------------------------------------------	---------------------------------------------------------------------

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

தர்மம் செய்தேன்	تَصَدَّقْتُ	பயணம் செய்கிறார்	يُسَافِرُ
ஏழை	الْفَقِيرُ	மாணவர்கள்	الطَّلَبَةُ
நாடுதல்	أَمَلٌ	ஐரோப்பா	أَوْرُبًا
நன்மை	الْثَوَابُ	தேடுதல்	طَلَبٌ
மன்னித்தேன்	صَفَحْتُ	தண்டனை வழங்கினார்	عَاقَبَ
முட்டாள்	السَّفِيهُ	நீதிபதி	الْقَاضِي
பெருந்தன்மை	جَمٌّ	குற்றவாளி	الْمُجْرِمُ
மன்னித்தேன்	تَجَاوَزْتُ عَنْ	ஒழுக்கம் கற்பித்தல்	تَأْدِيبٌ
தவறு	هَفْوَةٌ	அவனுக்கு	لَهُ
நண்பன்	الصَّدِيقُ	நில்	قُمْ
நிலைத்தல்	إِبْقَاءً	மரியாதை செய்தல்	إِحْتِرَامٌ
நேசம்	مَوَدَّةٌ	உன் ஆசிரியர்	أُسْتَاذُكَ

விளக்கம்:

يُسَافِرُ الطَّلَبَةُ إِلَى أَوْرُبًا (மாணவர்கள் ஐரோப்பாவிற்கு பயணம் செய்கிறார்கள்) எனும் பொழுது ஏன் பயணம் செய்கிறார்கள் எனும்

கேள்வி எழுகிறது. **طَلَبًا لِلْعِلْمِ** (கல்வியைத் தேடி) எனும் பொழுது பயணத்தின் காரணம் என்னவென்று அறிய முடிகிறது. இதில் **طَلَبًا** எனும் **نَصْبٌ** செய்யப்பட்ட பெயர்ச் சொல் தனக்கு முன்னுள்ள **رُفِئًا** எனும் வினைச் சொல்லின் செயலுக்கான காரணம் என்ன என்பதை விவரிப்பதால் இதற்கு **الْمَفْعُولُ لِأَجْلِهِ** (காரணத்தைக் குறிக்கும் செயப்படு பொருள்) என்று சொல்லப்படுகிறது.

இதுபோன்றுதான் மீதமுள்ள **نَصْبٌ** செய்யப்பட்ட பெயர்ச் சொற்களான **إِبْقَاءً**, **أَمَلًا**, **حِلْمًا**, **تَأْدِيبًا**, **إِحْتِرَامًا** ஆகியவை அவற்றுக்கு முன்னுள்ள வினைச் சொற்களின் காரணம் என்ன என்பதை விவரிக்கின்றன.

الإِعْرَابُ - வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

١. سَجَدْتُ شُكْرًا

நன்றி செலுத்துவற்காக சிரம் பணிந்தேன்

இவ்வாக்கியத்தில் உள்ள **سَجَدْتُ** என்பது **مَبْنِيٌّ** மீது **شُكْرًا** ஆன சென்றகால வினைச் சொல்லாகும்.

تُ என்பது **رَفَعُ** உடைய இடத்தில் **صَمٌّ** மீது **مَبْنِيٌّ** ஆன **فَاعِلٌ** (செய்பொருள்) ஆக உள்ள பிரதிப் பெயர்ச் சொல்லாகும்.

شُكْرًا என்பது **فَتْحَةً** தை அடையாளமாகக் கொண்டு **نَصْبٌ** செய்யப்பட்ட காரணத்தைக் குறிக்கும் செயப்படு பொருளாக உள்ளது.

பின் வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக

١- لَا تَبْخُلُوا خَشِيَةَ الْفَقْرِ

1. வறுமைக்குப் பயந்து கஞ்சத்தனம் செய்யாதீர்கள்!

٢- اِعْمَلُوا الْخَيْرَ حُبًّا فِي الْخَيْرِ

2. நல்லதில் நேசம் வைத்ததற்காக நல்லதை செய்யுங்கள்!

٣- اَعْفُ عَنِ الْمُحْطِي تَكْرُمًا

3. குற்றம் செய்தவனை பெருந்தன்மைக்காக மன்னித்து விடு

ظَرْفُ الزَّمَانِ وَظَرْفُ الْمَكَانِ

கால, இடச் சூழல்

الْقَوَاعِدُ:

٩٨- ظَرْفُ الزَّمَانِ : إِسْمٌ مَنْصُوبٌ يُبَيِّنُ الزَّمْنَ الَّذِي حَصَلَ فِيهِ الْفِعْلُ.

٩٩- ظَرْفُ الْمَكَانِ : إِسْمٌ مَنْصُوبٌ يُبَيِّنُ الْمَكَانَ الَّذِي حَصَلَ فِيهِ الْفِعْلُ.

சட்டங்கள்:

ظَرْفُ الزَّمَانِ என்பது செயல் நிகழ்ந்த காலத்தை விவரிக்கும் نَصْبٌ செய்யப்பட்ட பெயர்ச் சொல்லாகும்.

ظَرْفُ الْمَكَانِ என்பது செயல் நிகழ்ந்த இடத்தை விவரிக்கும் نَصْبٌ செய்யப்பட்ட பெயர்ச் சொல்லாகும்.

உதாரணங்கள்

: الأمثلة

1. அலெக்ஸாண்டரியாவில் ஒரு மாதம் தங்கினேன்	١- مَكَثْتُ بِالْإِسْكَانْدَرِيَّةِ شَهْرًا
2. நோயாளி மருந்தை காலையில் குடித்தார்	٢- شَرِبَ الْمَرِيضُ الدَّوَاءَ صَبَاحًا
3. என் நண்பனுடன் ஒரு கணம் அமர்ந்தேன்	٣- جَلَسْتُ مَعَ صَدِيقِي لِحِطَّةٍ
4. விளக்குகள் இரவில் எரிய வைக்கப்படுகின்றன	٤- تُوقَدُ الْمَصَابِيحُ لَيْلًا
5. எறும்பு தன் உணவை கோடை காலத்தில் சேமிக்கிறது	٥- تَجْمَعُ التَّمَلَةُ قُوتَهَا صَيْفًا
6. கண்ணாடிக்கு முன்னால் நின்றேன்	٦- وَقَفْتُ أَمَامَ الْمِرَاةِ

7. பூனை உணவு மேஜைக்கு கீழ் அமர்ந்தது	٧- جَلَسَتِ الْهَيْرَةُ تَحْتَ الْمَائِدَةِ
8. நாய் கதவுக்கு பின்னால் உறங்கியது	٨- نَامَ الْكَلْبُ خَلْفَ الْبَابِ
9. திருடன் சுவருக்கு மேல் பாய்கிறான்	٩- يَثِبُ اللَّصُّ فَوْقَ السُّورِ
10. அலி ஒரு மைல் தூரம் ஓடினார்	١٠- جَرَى عَلَيَّ مَيْلًا

தனித்தனி வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்

நின்றேன்	وَقَفْتُ	தங்கினேன்	مَكَثْتُ
முன்னால்	أَمَامَ	ஊரின் பெயர்	الْإِسْكَندَرِيَّةُ
கண்ணாடி	الْمِرْآةُ	ஒரு மாதம்	شَهْرٌ
அமர்ந்தது	جَلَسَتْ	மருந்து	الدَّوَاءُ
பூனை	الْهَيْرَةُ	குடித்தார்	شَرِبَ
கீழே	تَحْتَ	நோயாளி	الْمَرِيضُ
உணவு மேஜை	الْمَائِدَةُ	காலை	صَبَاحٌ
உறங்கியது	نَامَ	உடன்	مَعَ
நாய்	الْكَلْبُ	அமர்ந்தேன்	جَلَسْتُ
பின்னால்	خَلْفَ	என் நண்பன்	صَدِيقِي
கதவு	الْبَابِ	ஒரு கணம்	لِحِظَةٍ
பாய்கிறான்	يَثِبُ	எரிய வைக்கப் படுகிறது	تُوقَدُ

திருடன்	الْبُصُّ	விளக்குகள்	الْمَصَابِيحُ
மேல்	فَوْقَ	இரவு	لَيْلٌ
சுவர்	السُّورُ	சேமிக்கிறது	تَجْمَعُ
ஒடினார்	جَزَى	எறும்பு	الْتَّمَلَةُ
ஒரு மைல்	مَيْلٌ	உணவு	قُوتٌ
		கோடை காலம்	صَيْفٌ

விளக்கம்:

مَكْتُتٌ بِالْإِسْكَندَرِيَّةِ (நான் அலெக்ஸாண்டரியாவில் தங்கினேன்) எனும் பொழுது எவ்வளவு நாள் நீ தங்கினாய் எனும் கேள்வி எழுகிறது. شَهْرًا (ஒரு மாதமாக) என்று கூறும் பொழுது ஒரு மாதம் எனும் காலச் சூழலை அறிய முடிகிறது.

شَهْرًا எனும் نَصَبٌ செய்யப்பட்ட பெயர்ச் சொல் தனக்கு முன்னுள்ள மَكْتُتٌ எனும் வினைச் சொல்லின் கால சூழலை விவரிப்பதால் இதற்கு ظَرْفُ الزَّمَانِ (காலச் சூழல்) என்று சொல்லப் படுகிறது.

இது போன்றுதான் மீதமுள்ள نَصَبٌ செய்யப்பட்ட பெயர்ச் சொற்களான صَبَا، لَيْلًا، صَيْفًا ஆகியவை அவற்றுக்கு முன்னுள்ள வினைச் சொற்களின் கால சூழலை விவரிக்கின்றன.

وَقَفْتُ (நான் நின்றேன்) என்று கூறும் பொழுது எங்கு நின்றாய் எனும் கேள்வி எழுகிறது. أَمَامَ الْمَرْأَةِ (கண்ணாடிக்கு முன்) எனும் பொழுது நான் நின்றது கண்ணாடிக்கு முன்னுள்ள இடம் எனும் இடச் சூழலை அறிய முடிகிறது.

أَمَامَ எனும் نَصْبٌ செய்யப்பட்ட பெயர்ச் சொல் தனக்கு முன்னுள்ள وَقْفَتْ எனும் வினைச் சொல்லுடைய இட சூழலை விவரிப்பதால் இதற்கு ظَرْفُ الْمَكَانِ (இடச் சூழல்) என்று சொல்லப்படுகிறது.

இது போன்றுதான் மீதமுள்ள نَصْبٌ செய்யப்பட்ட பெயர்ச் சொற்களான تَحْتَ، حَلْفٌ، فَوْقٌ، مِثْلًا ஆகியவை அவற்றுக்கு முன்னுள்ள வினைச் சொற்களின் இட சூழலை விவரிக்கின்றன.

الإِعْرَابُ – வாக்கிய உறுப்பிலக்கணம்

உதாரணம்:

۱. يَشْتَدُّ الْحَرُّ صَيِّفًا

வெப்பம் கோடை காலத்தில் கடுமையாகிறது

இவ்வாக்கியத்தில் உள்ள يَشْتَدُّ என்பது صَمَّةٌ தை அடையாளமாகக் கொண்டு رَفْعٌ செய்யப்பட்ட مُضَارِعٌ ஆன வினைச் சொல்லாகும்.

الْحَرُّ என்பது صَمَّةٌ தை அடையாளமாகக் கொண்டு رَفْعٌ செய்யப்பட்ட فَاعِلٌ (செய்பொருள்) ஆகும்.

صَيِّفًا என்பது فَتْحَةٌ தை அடையாளமாகக் கொண்டு نَصْبٌ செய்யப்பட்ட ظَرْفُ الزَّمَانِ எனும் காலச் சூழலாக உள்ளது.

பின்வருபவற்றுக்கு வாக்கிய உறுப்பிலக்கணம் தருக!

۱- اِخْتَفَى الْوَلَدُ وَرَاءَ الشَّجَرَةِ

1. சிறுவன் மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டான்

۲- سَافَرَ أَحْوَكٌ إِلَى الْأَقْصَرِ شِتَاءً

2. உன் சகோதரர் குளிர் காலத்தில் உக்சர் பகுதிக்கு பயணம் செய்தார்.